


அத்தியாயம் 1

பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள்



சுருக்கம்

இலங்கையின் பொருளாதாரம் 2025இல் வலுவான வளர்ச்சியினைத் தொடர்ந்தும் பதிவுசெய்து, உள்நாட்டு மற்றும் உலகளாவிய அதிர்வுகள் இரண்டுக்குமான அதிகரித்த தாக்குப்பிடிக்கும் தன்மையினை வெளிப்படுத்தியது. இவ்வாண்டானது, உயர்வடைந்த உலகளாவிய நிச்சயமின்மைகள், குறிப்பாக வர்த்தகக் கொள்கை தொடர்பானவை, அதேபோன்று ஆண்டின் இறுதியை நோக்கிய ஓர் தீவிரமான காலநிலை நிகழ்வுகளின் தாக்கம் ஆகியவற்றைக் கொண்டமைந்திருந்தது. இச்சவால்களுக்கு மத்தியில், பொருளாதாரமானது நெருக்கடிக்குப் பின்னரான பேரண்டப்பொருளாதார நிலையுறுதி வழிமுறைகள் மற்றும் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார மறுசீரமைப்புக்கள் என்பவற்றினால் துணையளிக்கப்பட்டு, 2025இல் உண்மை நியதிகளில் 5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து, பொருளாதார விரிவாக்கத்தின் தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டு விரிவடைதலை அடையாளப்படுத்தியது. ஆண்டுக்காலப்பகுதியில் தொழிலின்மை வீதத்திலும் வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பதினொரு மாதங்களாக எதிர்க்கணியமாகவிருந்த பணவீக்கம், உயர்வடைகின்ற உணவுப் பணவீக்கத்துடன் இணைந்து வலு மற்றும் போக்குவரத்து துறைகளின் பணச்சுருக்க நிலைமைகள் தளர்வடைவதன் மூலம் துணையளிக்கப்பட்டு, 2025 ஓகத்தில் நேர்க்கணியமாகத் திரும்பலடைந்து அதன்பின்னர் படிப்படியாக உயர்வடைந்தது. மையப் பணவீக்கம் 2025இல் தாழ்வான நேர்க்கணிய மட்டங்களில் காணப்பட்டு, கேள்வி நிலைமைகள் இன்னமும் மெதுவடைந்திருந்தமையினை எடுத்துக்காட்டியது. மிதமான பணவீக்கம் மற்றும் நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன மூலம் ஆதரவளிக்கப்பட்டு, மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்தி, வட்டி வீதங்களில் தொடர்ந்தும் கீழ்நோக்கிய திருத்தங்களுக்கு வழியமைத்து அதிகரித்த நுகர்வு மற்றும் முதலீட்டினை வசதிப்படுத்தியது. இதன்விளைவாக, தனியார் துறைக்கான கடன்வழங்குதல் ஆண்டுக்காலப்பகுதியில் இதுவரையிலுமான அதிகரித்த உயர்வொன்றையும் பரந்த அடிப்படையிலமைந்த விரிவடைதலையும் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சியானது 2025 ஆரம்பகாலத்தில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னர் வாகன இறக்குமதிகளுக்கான அதிகரித்த கேள்வியினால் மேலும் உந்தப்பட்டது. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் 2025இல் மேலும் மேம்பட்டது. இது தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக மிகையினைப் பதிவுசெய்த நடைமுறைக்கணக்கினால் எடுத்துக்காட்டப்பட்டது. விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறைக்கு மத்தியில், வலுவான பணிகள் கணக்கு மிகைகள், தொழிலாளர் பணவனுப்பல்களில் கணிசமான மேம்படுதல், மற்றும் முதலாந்தர வருமானக் கணக்குப் பற்றாக்குறை சுருக்கமடைதல் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு நடைமுறைக் கணக்கு முன்னைய இரண்டு ஆண்டுகளை விடவும் 2025இல் உயர்வான மிகையொன்றினைப் பதிவுசெய்தது. மேம்பட்ட வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் திரவத்தன்மையினை அதிகரித்தன. இதன்மூலம் 2020ஆம் ஆண்டிற்குப் பின்னரான அதிகூடிய வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்கு மத்தியிலும், வெளிநாட்டுச் செலாவணியை கொள்வனவு செய்வதற்கும் 2025ஆம் ஆண்டின் இறுதியளவில் வெளிநாட்டு ஒதுக்குகளை ஐ.அ.டொலர் 6.8 பில்லியனுக்கும் மேல் கட்டியெழுப்புவதற்கும் மத்திய வங்கியை இயலச்செய்தன. இலங்கை ரூபா இரு ஆண்டுகால உயர்வடைதலின் பின்னர் பிரதானமாக ஆண்டின் இரண்டாமரையில் உயர்வான வணிகப்பொருள் இறக்குமதிகளின் காரணமாக ஆண்டுக்காலப்பகுதியில் சில தேய்வடைதலை அனுபவித்தது. அத்தகைய செலாவணி

1

வீத அசைவுகள் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த கட்டமைப்பொன்றின் கீழ் படிப்படியாக பரிணமிக்கின்ற வெளிநாட்டு நிலைமைகளுடன் ஒத்திசைவாகவிருந்தன. 2025ஆம் ஆண்டில் இறைச் செயலாற்றும் மேலும் மேம்பட்டதும், முதலாந்தர நிலுவையானது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் குறிப்பிடத்தக்க மிகையொன்றினைப் பதிவுசெய்தது. இதற்கு அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் துறையினுள் உள்ளவை உள்ளடங்கலாக முன்மதிமிக்க இறைசார் மறுசீரமைப்புக்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டுக் கட்டமைப்பின் கீழ் கவனமிக்க செலவினச் சீராக்கம் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு, அரசிறை அடிப்படையிலமைந்த இறைத் திரட்டலுக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பெருமளவில் துணையளித்தது. அதேவேளை, வலுவான பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் பாதிக்கப்படத்தக்க பிரச்சைகளுக்கான இலக்கிடப்பட்ட உதவியை விரிவுபடுத்துகின்ற அதேவேளை, நிலைபேறான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் அத்தியாவசிய பொருளாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்பை வழங்குவதை வசதிப்படுத்துவதற்கும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்களைப் பேணி, வலுப்படுத்துவதன் மூலம் சமமாகப் பகிரப்படுகின்றன என்பதனை அரசாங்கம் உறுதிசெய்தது. அதேவேளை, அண்மைக்காலப் பொருளாதார அதிர்வுகளும் தீவிரமடைந்த நிச்சயமின்மைகளும் அதிகரித்த தளம்பல்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் உறுதிப்பாட்டையும் அதிகரிப்பதற்கு தாங்கியிருப்புக்களைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளன.

1.1 பணவீக்கமும் விலை அபிவிருத்திகளும்

1.1.1 பணவீக்கம்¹

முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக பதினொரு மாத பணச்சுருக்கத்தின் பின்னர் 2025 ஓகத்தில் நேர்க்கணியப் புலத்திற்குத் திரும்பலடைந்து அதன்பின்னர் படிப்படியாக அதிகரித்தது. 2024 செத்தெம்பரில் தொடங்கிய பணச்சுருக்க நிலைமைகள், 2025 சனவரியில் மின் கட்டணங்களுக்கான கீழ்நோக்கிய திருத்தம் அத்துடன் 2024 ஆரம்பகாலங்களில் பெறுமதிசேர்க்கப்பட்ட வரியினால் தூண்டப்பட்ட விலை அதிகரிப்புக்கள் மற்றும் உயர்வடைந்த உணவுப் பணவீக்கம் என்பவற்றிலிருந்தான புள்ளிவிபரவியல் தளத்தாக்கங்களினால் பெருமளவில் தூண்டப்பட்டு, 2025 ஆரம்பத்தில் மேலும் தீவிரமடைந்தது. 2025 யூனில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டணங்களுக்கான மேல்நோக்கிய சீராக்கம் மற்றும் புள்ளிவிபரவியல் தளத்தாக்கத்திலிருந்து தோன்றிய சாதகமான பங்களிப்பு என்பவற்றுடன் இணைந்து, உணவுப் பணவீக்கத்தில் குறிப்பாக காய்கறிகள் மற்றும் மீன் என்பவற்றின் அதிகரிப்பினால் தூண்டப்பட்டு, பணச்சுருக்க நிலைமைகள் 2025 மாச்சு தொடக்கம் தளர்வடையத் தொடங்கின. வலு மற்றும் போக்குவரத்து வகையில் நீண்டகால பணச்சுருக்க அழுத்தங்கள் படிப்படியாகத் தளர்வடைந்தமை மற்றும் உணவுப் பணவீக்கத்தின் அதிகரிப்பு என்பவற்றுடன் இணைந்து கேள்வி நிலைமைகள் படிப்படியாக

இயல்புநிலையடைந்தமையுடன் முதன்மைப் பணவீக்கம் 2025 ஓகத்தில் நேர்க்கணிய மட்டங்களுக்குத் திரும்பலடைந்து, அதன்பின்னர் படிப்படியான வேகத்தில் அதிகரித்தது. டித்வா புயலின் பின்னர் வழங்கல் இடையூறுகள் மற்றும் பண்டிகைக்கால கேள்வியின் காரணமாக 2025 திசெம்பரில் உணவு விலைகளில் தற்காலிக சிறிய உயர்வொன்று காணப்பட்ட போதிலும், பணவீக்கமானது ஆண்டின் இறுதியை நோக்கி மிதமான மட்டங்களில் காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 2025 காலப்பகுதியில் பணவீக்க அபிவிருத்திகள் கூட்டுக் கேள்வியின் மெதுவான மீட்சிக்கு மத்தியில் பெருமளவில் வழங்கல்பக்க காரணிகளின் செல்வாக்கிற்குட்பட்டிருந்தது. அதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (கொ.நு.வி.சுட்டெண் 2021 = 100)² மூலம் அளவிடப்படும் ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் 2024இன் இறுதியில் பதிவாகிய -1.7 சதவீதத்திலிருந்து 2025 இறுதியளவில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2024இல் பதிவாகிய 1.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025இல் -0.5 சதவீதத்திற்கு குறைவடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.சுட்டெண் 2021 = 100)³ அடிப்படையிலமைந்த ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கமும் 2024இன் இறுதியளவில் பதிவாகிய -2.0

2. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மாதாந்த அடிப்படையில் தொகுக்கப்படுகிறது. இது கொழும்பு மாவட்டத்தில் நகர்ப்புற குடியிருப்பாளர்களின் நுகர்வோர் பொருட்களின் கூடையின் விலை நகர்வுகளை எடுத்துக்காட்டுகிறது.


3. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மாதாந்த அடிப்படையில் தொகுக்கப்படுகிறது. இது தேசிய ரீதியில் குடியிருப்பாளர்களின் நுகர்வோர் பொருட்களின் கூடையின் விலை நகர்வுகளை எடுத்துக்காட்டுகிறது.

1. பணவீக்கத்தின் அண்மைக்கால போக்குகள் பற்றிய மேலதிக விவரங்கள், மத்திய வங்கியால் ஆண்டிற்கு இருமுறை வெளியீடப்படும் நாணயக் கொள்கை அறிக்கையில் ஆலோசிக்கப்பட்டது.




வரைபடம் 1.1
இலங்கையில் பணவீக்க இயக்கவாற்றல்கள்

முதன்மை மற்றும் மையப் பணவீக்கத்தின் அசைவுகள்
(கொ.நு.வி. சுட்டெண், 2021=100, ஆண்டிற்காண்டு)




மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

முதன்மை மற்றும் மையப் பணவீக்கத்தின் அசைவுகள்
(தே.நு.வி. சுட்டெண், 2021=100, ஆண்டிற்காண்டு)




மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கத்தின் அசைவுகள்
(கொ.நு.வி. சுட்டெண், 2021=100, ஆண்டிற்காண்டு)




மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கத்தின் அசைவுகள்
(தே.நு.வி. சுட்டெண், 2021=100, ஆண்டிற்காண்டு)




மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

கொ.நு.வி. சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கத்திற்கான பங்களிப்பு (2021=100, ஆண்டிற்காண்டு)



- உணவு மற்றும் வெறியக் குழுவகைகள்
- போக்குவரத்து
- கல்வி
- தளபாடம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கிராமண வீட்டுப் பராமரிப்பு
- படிவையும் காலணிகளும்
- வெறியக் குழுவகை மற்றும் புகாபகை

தே.நு.வி. சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கத்திற்கான பங்களிப்பு (2021=100, ஆண்டிற்காண்டு)



- வீடையும், நீர், மின்சாரம், வாயு மற்றும் ஏனைய எளிப்பொருட்கள்
- உணவகங்கள் மற்றும் விடுதிகள்
- கசாதாரம்
- தொட்டிப்பூட்டல்
- பொருத்தோக்கு மற்றும் கலாசாரம்
- பல்வகைப் பொருட்களும் பணிகளும்
- ஆண்டிற்காண்டு முதன்மைப் பணவீக்கம்

மூலங்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கியின் அலுவலர் கணிப்பீடுகள்

		அட்டவணை 1.1 பணவீக்கத்தின் அசைவுகள் (ஆண்டிற்கு ஆண்டு)								
		2013=100				2021=100				சதவீதம்
		திசெ-2021	திசெ-2022	திசெ-2023	திசெ-2024	திசெ-2025	சன-2026	பெப்-2026	மாச்-2026	
முதன்மைப் பணவீக்கம்	கொ.நு.வி.சு	12.1	57.2	4.0	-1.7	2.1	2.3	1.6	2.2	
மையப் பணவீக்கம்	கொ.நு.வி.சு	8.3	47.7	0.6	2.7	2.7	2.3	2.1	2.5	
உணவுப் பணவீக்கம்	கொ.நு.வி.சு	22.1	64.4	0.3	0.8	3.0	3.3	0.2	0.7	
உணவல்லாப் பணவீக்கம்	கொ.நு.வி.சு	7.5	53.4	5.8	-3.0	1.8	1.8	2.3	2.9	
முதன்மைப் பணவீக்கம்	தே.நு.வி.சு	14.0	59.2	4.2	-2.0	2.9	2.4	1.6		
மையப் பணவீக்கம்	தே.நு.வி.சு	10.8	57.5	0.9	1.3	2.6	2.2	2.2		
உணவுப் பணவீக்கம்	தே.நு.வி.சு	21.5	59.3	1.6	-1.0	4.4	3.4	1.1		
உணவல்லாப் பணவீக்கம்	தே.நு.வி.சு	7.6	59.0	6.3	-2.9	1.6	1.6	1.9		

குறிப்பு: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது முறையே 2023 சனவரியிலும் 2023 பெப்ரவரியிலும் வெளியிடப்பட்ட தரவுகளிலிருந்து 2021=100 எனும் புதிய தள ஆண்டைக் கொண்டு, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணையும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணையும் வெளியீடு செய்ய ஆரம்பித்ததன், 2013=100 எனும் பழைய தள ஆண்டைக் கொண்டு தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினதும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினதும் வெளியிட உடனடி நிறுத்தியது.

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் 2.9 சதவீதமாக உயர்வடைந்த அதேவேளை, 2025இல் ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கம் 2024இன் 1.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. அதேவேளை, 2026 சனவரியில் 2.3 சதவீதமாக உயர்வடைந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கத்திற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் விலை அதிகரிப்புக்கள் பங்களித்தன. எனினும், தளம்பலமிக்க உணவுகளின் குறிப்பாக காய்கறிகளின் விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காரணமாக இது 2026 பெப்ரவரியில் 1.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கம் பிரதானமாக போக்குவரத்து போன்ற உணவல்லா வகையில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பெருமளவில் பங்களிக்கப்பட்டு 2026 மார்ச்சில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் 2026 பெப்ரவரியில் 1.6 சதவீதத்தைப் பதிவுசெய்தது.

பொருளாதாரத்தின் அடிப்படைக் கேள்வி நிலைமைகளை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், 2025 காலப்பகுதியில் படிப்படியான அதிகரித்தலை எடுத்துக்காண்பித்த அதேவேளை, தாழ்வான நேர்க்கணிய மட்டங்களில் காணப்பட்டது. மையப் பணவீக்கமானது 2024 ஆரம்பத்தில் உணவல்லா

வகைகளின் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்புபட்ட விலை அதிகரிப்புக்களிலிருந்து தோன்றுகின்ற புள்ளிவிபரத் தளத்தாக்கத்தின் பகுதியளவிலான காரணத்தினால் 2025இன் ஆரம்ப காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் குறைவான மட்டங்களைப் பதிவுசெய்தது. அதன்பின்னர், மையப் பணவீக்கத்தில் படிப்படியான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டு, மையக் கூடையினுள் உணவு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட உணவல்லா வகைகள் இரண்டிலும் அதிகரிப்புக்களை எடுத்துக்காட்டின. இவ்வியக்கவாற்றல்களுக்கு மத்தியில், மையப் பணவீக்கம் ஆண்டு முழுவதும் முதன்மைப் பணவீக்க இலக்கிற்குக் கீழ் காணப்பட்டது. தனியார் கொடுகடன் வளர்ச்சியில் சடுதியான உயர்வு மற்றும் இறக்குமதிகளில் துரிதமான அதிகரிப்பு போன்ற ஏனைய பொருளாதாரக் குறிகாட்டிகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டதைக் காட்டிலும், கேள்வியில் உத்தேசம் ஓரளவு மெதுவடைந்துள்ளது என்பதை மையப் பணவீக்கத்தின் ஒப்பீட்டளவிலான தாழ்வான மட்டங்கள் பரிந்துரைக்கின்றன. பொது மக்களின் கொள்வனவு ஆற்றல் ஒப்பீட்டளவில் குறைந்திருந்த சூழலில், நிறுவனங்கள் விலைகளை மேலும் உயர்த்தாமல், நெருக்கடி காலத்தில் சரிசெய்யப்பட்ட விலை மட்டங்களையே பெரும்பாலும் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்பதனையும் இது பரிந்துரைக்கிறது. அதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம், 2025 இறுதியளவில் 2024இன் அதே மட்டமான 2.7 சதவீதமாகவிருந்த அதேவேளை, ஆண்டுச் சராசரி கொழும்பு நுகர்வோர்



சிறப்புக் குறிப்பு 01
இலங்கையின் அண்மைய கால பணச்சுருக்க நிகழ்வு

அறிமுகம்¹

2022 செத்தெம்பரில் வரலாற்று ரீதியிலான உச்சமொன்றை அடைந்த பின்னர் முதன்மைப் பணவீக்கம், மிதமடைந்து 2024 செத்தெம்பர் அளவில் எதிர்க்கணியமாக திரும்பலடைந்து 2025 ஓகத்து வரையிலான 11 மாதங்களுக்கு பணச்சுருக்கத்தில் காணப்பட்டது. 1995 மாச்சிற்குப்² பின்னர் பணச்சுருக்கத்தின் முதலாவது நிகழ்வின் இது குறித்தது. பணவீக்க வீழ்ச்சிச் செயன்முறையானது முன்சூட்டிய இறுக்கமான நாணயக் கொள்கை நடவடிக்கைகளைப் பிரதிபலித்த அதேவேளை, தொடர்ச்சியான பணச்சுருக்க நிகழ்வானது வலு மற்றும் போக்குவரத்து வகையில் ஏற்பட்ட பாரியளவிலான விலைக் குறைப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. சாதகமான வானிலை நிலைமைகள் நீர்மின் மின்சார உருவாக்கத்தின் அதிகளவான பங்கொன்றினை இயலச்செய்தமை மற்றும் மிதமடைந்த உலகளாவிய வலு விலைகள் என்பனவற்றினால் இவ்விலைக் குறைப்பு ஆதரவளிக்கப்பட்டது. குறிப்பாக, பெறுமதி சேர்க்கப்பட்ட வரியினால் தூண்டப்பட்ட விலை அதிகரிப்புக்கள் மற்றும் 2024 முற்பகுதியில் உயர்வடைந்த உணவுப் பணவீக்கத்திலிருந்து உருவாகியிருந்த புள்ளிவிபரத் தளத் தாக்கங்களும் 2025 முற்பகுதியில் பணச்சுருக்கச் செயன்முறையில் வகிபாகமொன்றை ஆற்றியிருந்தன.


இவ்வொன்றுசேர்ந்த செல்வாக்குகளைப் பிரதிபலித்து, பணச்சுருக்கம் 2025 பெப்புருவரியில் ஆழமடைந்து அதன்பின்னர் படிப்படியாக தளர்வடைந்தது. எனினும் நெருக்கடி காலத்தில் அதிகரித்த சில விலை அழுத்தங்கள் பணச் சுருக்க காலப்பகுதியில் குறைந்து, வணிகங்கள் மற்றும் வீட்டுத்துறையினருக்கு இருந்த சுமையினைத் தளர்த்தி செலவு அழுத்தங்களை ஓரளவு தளர்த்தியது. 2023 யூனிலிருந்து தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைமை கூட்டுக் கேள்வியில் படிப்படியான மீட்சியொன்றுக்கு ஆதரவளித்துள்ளதூடன் முதன்மைப் பணவீக்கத்தில் அதிகரிப்பொன்றுக்கு பங்களித்தது. மேலும், உணவுப் பணவீக்கத்தின் அதிகரிப்புக்கள், 2025 யூன் நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணங்களின் மேல்நோக்கிய திருத்தம் மற்றும் புள்ளிவிபரத் தளத்திலிருந்தான மேல்நோக்கிய பங்களிப்பு போன்றனவும் பணச்சுருக்க நிகழ்வின் முடிவிற்கும் அதன்பின்னர் பணவீக்கத்தின் படிப்படியான துரிதமடைதலுக்கும் கூட்டாக பங்களித்தது.

முதன்மைப் பணவீக்கம், மையப் பணவீக்கம், வலு மற்றும் போக்குவரத்துப் பணவீக்கம் மற்றும் தளம்பல்மிக்க உணவுப் பணவீக்கம் என்பவற்றின் அசைவுகளை சி.கு வரைபடம் 1.1 எடுத்துக்காட்டுகின்றது. இவற்றில், அண்மைய ஆண்டுகளில் வலு மற்றும் போக்குவரத்துப் பணவீக்கமானது ஏனைய கூறுகளிலும் பார்க்க கணிசமான அதிகரித்தளவிலான ஏற்றவிறக்கங்களுடன் பெருமளவிலான தளம்பலைக் காண்பிக்கின்றது.


மையப் பணவீக்கத்தில் அபிவிருத்திகள்

நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிலிருந்து தளம்பல்மிக்க உணவு மற்றும், வலு மற்றும் போக்குவரத்து

1 இச்சிறப்புக் கட்டுரையானது இலங்கையின் அண்மைய கால பணச்சுருக்க நிகழ்வின் விரிவாக ஆராய்தல் எனும் நலைப்பின் கிளாசு இலங்கை மத்திய வங்கியின் நூலகக் கொள்கை அறிக்கை - 2026 பெப்புருவரி இல் வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரையினை பரந்தளவில் அடிப்படையாகக் கொண்டதாகும்.
2 அக்காலக்கட்டத்தில் ஏற்படைய தொடர்புடைய மிகவும் அண்மைய தள ஆண்டை அடிப்படையாகக் கொண்டு முதன்மைப் பணவீக்கம் பெறுவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றோடு ஒன்று இணைக்கின்ற போது, பல அவதானிப்புகள் இருக்கும் காலகட்டங்களுக்கு மிகவும் அண்மைய அடிப்படை ஆண்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. தொடர்புடைய மாதத்தில் வெளியிடப்பட்ட கொருவி.சுட்டெண் கருத்திற்கொள்கின்றபோது, 2006/07=100 தளத்தைப் பயன்படுத்தி, எதிர்க்கணிய பணவீக்கமானது 2015 யூலை தொடக்கம் செத்தெம்பர் வரை வெளியிடப்பட்டுள்ளன. எனினும், 2013=100 தளம் பயன்படுத்துகின்ற போது அத்தகைய பணச்சுருக்கத்தை 2015 காலப்பகுதியில் அவதானிக்கப்படவில்லை.



சி.கு வரைபடம் 1.2
முதன்மைப் பணவீக்கத்திற்கான பங்களிப்பு (கொ.நு.வி.சுட்டென், 2006/07=100, 2013=100, 2021=100, ஆண்டிற்காண்டு)



குறிப்பு: அக்காலக்கட்டத்தில் ஏற்படைய தொடர்புடைய அடிப்படை தள அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வகைக்கான ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கத்திற்கான பங்களிப்பு பெறவிக்கப்பட்டுள்ளது. ஒன்றோடு ஒன்று இணைக்கின்ற போது, பல அவதானிப்புகள் இருக்கும் காலகட்டங்களுக்கு மிகவும் அண்மைய அடிப்படை ஆண்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

மூலங்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், மத்திய வங்கியின் ஆலோசனைக் கணிப்பீடுகள்

வகைகளை நீக்குவதன் மூலம் பெறப்படும் மையப் பணவீக்கமானது பொருளாதாரத்தில் அடிப்படை பணவீக்க அழுத்தங்களின் குறிகாட்டியொன்றாக தொழிற்படுவதுடன், கேள்வி நிலைமைகள் மற்றும் நாணயக் கொள்கை ஊடுகடத்தலுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. இதன்விளைவாக, தற்காலிக வழங்கல் பக்க அதிர்வுகளை சுருக்குவதனுடாக தொடர்ச்சியான பணவீக்கப் போக்குகளின் தெளிவான சமிக்ஞையொன்றை இது வழங்குகின்றது. குறிப்பாக, அண்மைய பணச்சுருக்க நிகழ்வின் போது மையப் பணவீக்கம் நேர்க்கணியமாக காணப்பட்டமை முதன்மைப் பணவீக்கத்தில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் அடிப்படை கேள்வி நிலைமைகள் தாழ்ந்திருந்தாலும் நிலையாகக் காணப்பட்டமையை எடுத்துக்காட்டுகின்றது. இந்நடத்தை அவதானிக்கப்பட்ட பணச்சுருக்கம், அடிப்படைப் பணவீக்கத்தில் பரந்தளவான மற்றும் நீடித்த பலவீனம் ஏற்படுத்தலும் பார்க்க தளர்வடைந்த வலு விலைகள் மற்றும் சாதகமான தளத் தாக்கங்கள் போன்ற தற்காலிக காரணிகளினால் தூண்டப்பட்டிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. மேலும், மத்திய வங்கியின் பணவீக்க எதிர்பார்க்கைகள் அளவீட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளவாறு ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் அதிக கால எல்லைகளுக்கான நிறுவன மற்றும் வீட்டுத்துறையினர் ஆகிய இரு துறையினரதும் பணவீக்க எதிர்பார்க்கைகள் இக்காலப்பகுதி முழுவதும் நேர்க்கணியமாக காணப்பட்டு பணவீக்க எதிர்பார்க்கைகளின் ஒட்டுமொத்த நடத்தையிலும் இது பிரதிபலிக்கப்பட்டது.

அதேவேளை, மையப் பணவீக்கம், வலு மற்றும் போக்குவரத்து பணவீக்கம் மற்றும் தளம்பல்மிக்க உணவுப் பணவீக்கம் போன்றவற்றிலிருந்து முதன்மைப் பணவீக்கத்திற்கான பங்களிப்பை சி.கு வரைபடம் 1.2 எடுத்துக்காட்டுகின்றது. அண்மைய காலங்களில், வலு

மற்றும் போக்குவரத்து பணவீக்கமானது முதன்மைப் பணவீக்கத்திற்கு கணிசமானளவு எதிர்க்கணிய பங்களிப்பொன்றை வழங்கியுள்ளது. அதேநேரத்தில், மையப் பணவீக்கத்தின் பங்களிப்பு நேர்க்கணியமாக காணப்படுகின்ற போதிலும் நெருக்கடிக்கு முன்னரான காலப்பகுதிகளுடன் ஒப்பிடும் போது குறைவாகக் காணப்பட்டுள்ளது.

பணச்சுருக்கத்திற்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சி

அண்மைய பணச்சுருக்க நிகழ்வானது பொருளாதார நடவடிக்கையில் மெதுவடைதலொன்றுடன் ஒத்திசைந்திருக்கவில்லை. அதற்குப்பதிலாக, பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளில் 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் வளர்ச்சி உத்வேகமானது வலுவடைந்தது. இவ்வலுவான வளர்ச்சியுடன் சேர்ந்து அண்மைய காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த தொழிலின்மை வீதமும் தொழில் படை பங்கேற்பில் படிப்படியான அதிகரிப்பும் பொருளாதாரத்தின் மெதுவடைதலொன்றுக்குப் பதிலாக சாத்தியமான விரிவாக்கமொன்றை சமிக்ஞை செய்கின்றது. அதேவேளை, தனியார் துறைக்கான கொடுகடன் மற்றும் இறக்குமதிக் கேள்வி போன்ற பொருளாதார நடவடிக்கையின் முன்னணிக்குறிகாட்டிகளும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களை பதிவுசெய்ததுடன் வலுவடைகின்ற வளர்ச்சி உத்வேகத்தினை சமிக்ஞை செய்கின்றன. அதற்கமைய, பணச்சுருக்க நிகழ்வானது, பணச்சுருக்கச் சுழலொன்றின் இடர்நேர்வுகளையும் தொடர்ச்சியான கேள்விப்பக்க பலவீனங்களையும் பிரதிபலித்ததை விட தற்காலிக மற்றும் அநேகமாக வழங்கலினால் தூண்டப்பட்ட ஒன்றாக அடையாளப்படுத்தப்படலாம்.



நீடித்துநிலைக்கும் குறைந்த பணவீக்கம்

2025 ஓகத்தில் நேர்க்கணியப் புலத்திற்குத் திரும்பலடைந்த போதிலும், முதன்மைப் பணவீக்கத்தின் துரிதமடையும் வேகம் மிதமடைந்து காணப்பட்டது. பல்வேறு துறைகளில் விலைகள் பரந்தளவில் அதிகரித்தமையால் நுகர்வோர் விலைச் சுட்டெண் கூடையில் நுகர்வோர் விலைகளில் கணிசமானவிலான மேல்நோக்கிய மீளமைப்பின் மூலம் ஏற்படுத்திய 2022இன் உயர் பணவீக்க நிகழ்வினூடகவும் அதேபோன்று இறுக்கமான இறைத் திரட்சியிலிருந்தான சுருக்கமடைந்த செலவிடத்தக்க வருவாய்களினூடகவும், இது பகுதியளவில் பிரதிபலிக்கப்பட்டது. இப்பின்னணியில், நிறுவனங்கள் வழமையான காலங்களை விட அதிகளவிலான விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவதுடன் இது பொருளாதார மீட்சி காணப்படுகின்ற போதிலும், தொடர்ச்சியான குறைந்த பணவீக்கத்திற்கு இட்டுச்செல்கின்றது. மேலும், குறிப்பிடத்தக்க உயர் பணவீக்கத்தைத் தொடர்ந்து விரைவான பணவீக்க வீழ்ச்சி நிகழ்வொன்றினை ஒத்த பணவீக்க இயக்கவாற்றல்களைக் கொண்டுள்ள நாடுகளை ஒப்பிடுகையில், பல பொருளாதாரங்களிடையே சராசரியை விடக் குறைவான பணவீக்கக் காலப்பகுதியை அவதானிக்க முடிகின்றது.³

முடிவுரை

முன்னைய பணவீக்க அதிகரிப்பினைத் தொடர்ந்து, சாதகமான வானிலை நிலைமைகள், குறைந்தளவிலான உலகளாவிய வலு விலைகள் மற்றும் புள்ளிவிபரவியல் தளத் தாக்கங்கள் போன்றவற்றினால் ஆதரவளிக்கப்பட்ட வலு மற்றும் போக்குவரத்து விலைகளில் கணிசமான குறைப்புக்களால் பிரதானமாக தூண்டப்பட்டு பொருளாதாரமானது பணச்சுருக்க நிகழ்வொன்றைக் கொண்டிருந்தது. 2025இன் பிற்பகுதியில் பணவீக்கம் நேர்க்கணியப் புலத்திற்குத் திரும்பலடைந்த பின்னர், அதிகரிப்பின் வேகம் மிதமடைந்து காணப்பட்டு விலை இயக்கவாற்றல்களின் படிப்படியானதும்

3 பில்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் பாக்லிஸ்தான் போன்ற பிராந்திய நட்பு நாடுகள் உள்ளடங்கலாக அபிவிருத்தியடைந்துவரும் பல பொருளாதாரங்களில் அத்தகைய நடத்தைகளை அவதானிக்கக்கூடியதாக இருந்த போதிலும், உரிய காலப்பகுதிகள் மற்றும் பணவீக்க இயக்கவாற்றல்களின் அடிப்படைத் தூண்டுதல்கள் நாடுகளுக்கிடையே பொதுவானதாகக் காணப்படவில்லை.

முறையானதுமான இயல்புநிலைப்படுத்தலினை எடுத்துக்காட்டுகின்றது. அடிப்படைக் கேள்வி நிலைமைகள் பணச்சுருக்க கால நிகழ்வின் போது கணிசமானளவில் பலவீனமடைந்திருக்கவில்லை என்பதை பொருளாதார வளர்ச்சியும் மையப் பணவீக்க இயக்கவாற்றல்களும் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், தொடர்ச்சியான மெதுவடைதலொன்றைப் பதிவுசெய்வதற்குப் பதிலாக பொருளாதார நடவடிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்ததை ஏனைய பேரண்டப் பொருளாதார குறிகாட்டிகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பணவீக்கத்தில் அண்மைய தொடர்ச்சியானது கேள்வியில் நீடித்துநிலைத்த சுருக்கமொன்றுக்குப் பதிலாக உயர் செலவுத் தளமொன்றுக்கு மத்தியில் விலை இயக்கவாற்றல்களில் படிப்படியான இயல்புநிலைப்படுத்தலினை அதிகரித்தளவில் பிரதிபலிப்பதை இவ் அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன. அண்மைய பணச்சுருக்க நிகழ்வும் தொடர்ச்சியான குறைந்த பணவீக்கமும் குறைந்தளவிலான பணவீக்க இலக்கொன்றிற்கான நோக்கெல்லையை எடுத்துக்காட்டக்கூடிய அதேவேளை, இலங்கையின் கட்டமைப்புசார் அம்சங்களைக் கொண்ட சூழலில் அத்தகைய பரிசீலனைகளை மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய தேவையுள்ளது. வானிலை தொடர்பான இடையூறுகள் மற்றும் வெளிநாட்டு அதிர்வுகள் உள்ளடங்கலாக கேள்விப்பக்க அதிர்வுகளுக்கு அதிகம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சிறிய மற்றும் திறந்த பொருளாதாரம் என்ற வகையில், இத்தகைய தளம்பல்களை இடமளிப்பதற்கும் வினைத்திறனான கொள்கை நடைமுறைப்படுத்தலினை உறுதிப்படுத்துவதற்கும் பெரிதளவிலும் அதிக முன்னேற்றமடைந்ததுமான பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையானது ஒப்பீட்டளவில் உயர்ந்தளவிலான பணவீக்க இலக்கினையும் பரந்தளவிலான விலகல் எல்லையினையும் தேவைப்படுத்துகிறது.



விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த மையப் பணவீக்கம் 2024இன் 3.3 சதவீதத்திலிருந்து 2025இல் 1.6 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம் 2024 இறுதியில் 1.3 சதவீதத்திலிருந்து 2025 இறுதியளவில் 2.6 சதவீதமாக அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்

அடிப்படையிலமைந்த மையப் பணவீக்கம் 2024இல் பதிவாகிய 2.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025இல் 0.9 சதவீதமாகக் குறைவடைந்தது. மையப் பணவீக்கம் தொடர்ந்தும் தாழ்வான நேர்க்கணிய மட்டங்களில் காணப்பட்டு, உள்நாட்டு கேள்வி நிலைமைகளில் எதிர்பார்க்கப்பட்டதையும் விட மிகவும் படிப்படியான மீட்சியினை பிரதிபலிக்கின்றது என்பதனை 2026இன் ஆரம்ப கால அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன.


1.1.2 விலைகள்

பொதுவிலை மட்டமானது கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் இரண்டின் மூலமும் பிரதிபலிக்கப்பட்டவாறு முன்னைய ஆண்டில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கினைத் திரும்பலடையச் செய்து 2025 காலப்பகுதியில் மிதமான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. உணவு வழங்கலின் பருவகாலத் தளம்பல்கள் மற்றும் பல நிர்வகிக்கப்படும் விலைகளின் சீராக்கங்கள் என்பவற்றின் ஒன்றிணைவொன்றை ஆண்டுகாலப்பகுதியில் விலை


அசைவுகள் எடுத்துக்காட்டின. குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் பருவகாலமல்லாத காலப்பகுதியிலும், ஆண்டின் இறுதிப்பகுதியில் அதிகரித்த பண்டிகைக்கால கேள்வி மற்றும் 2025 நவம்பர் பிற்பகுதியில் மீதவா புயலின் பின்னர் ஏற்பட்ட தற்காலிக வழங்கல் இடையூறுகள் 2025 திசம்பரில் உணவு விலைகள் மீது சில மேல்நோக்கிய அழுத்தத்தினை தீவிரப்படுத்தியதன் காரணமாக ஆண்டின் இறுதியை நோக்கியும் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. எவ்வாறிருப்பினும், ஆண்டுகாலப்பகுதியில் எரிபொருள் விலைகளின்

சிறப்பு வரைபடம் 1.1
பணிகள் மற்றும் பணிகள் அல்லாதவற்றின் பணவீக்க இயக்கவாற்றல்கள்

பணிகள், பணிகளல்லா மற்றும் முதன்மை பணவீக்க அசைவுகள் (கொ.நு.வி.சுட்டெண், ஆண்டிற்காண்டு)



முதன்மை பணவீக்கத்திற்கான பங்களிப்பு (கொ.நு.வி.சுட்டெண், ஆண்டிற்காண்டு)



குறிப்பு: சனவரி 2023 இற்கு முந்தைய தரவுகள் கொ.நு.வி.சு (2013=100) இன் அடிப்படையிலமைந்தது. அதேவேளை 2023 சனவரியிலிருந்து ஆரம்பிக்கின்ற தரவுகள் கொ.நு.வி.சு (2021=100 அடிப்படையிலமைந்தது)

மூலங்கள்: இலங்கை மத்திய வங்கியின் அலுவலர் கணிப்பீடுகள், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்.

பணிகள் பணவீக்கம் என்பது காலப்போக்கில் வீட்டு வாடகை, உணவகங்கள் மற்றும் விடுதி சேவைகள், கல்வி, தொடர்புடடல், போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனையவை உள்ளடங்கலாக பணிகளின் விலைகளில் ஏற்படும் அதிகரிப்பினைக் குறிக்கின்றது. பொருட்களின் விலைகளுடன் ஒப்பிடுகையில், பணிகளின் விலைகள் குறைந்த தளம்பலைக் கொண்டிருப்பதுடன், நிரம்பல்-பக்க தடைகள் அல்லது வெளிவாரி அதிர்வுகளுக்கு படிப்படியாக சீராகுவதன் மூலம் அதிகரித்த நீடித்ததன்மையை வெளிப்படுத்துகின்றன. மேலும், பணிகளின் விலைகள், ஊதிய இயக்கவாற்றல்கள் உள்ளடங்கலாக உள்ளாட்டு காரணிகளின் மீது பெருமளவில் தங்கியிருக்கின்றன. இதன் விளைவாக, பணிகள் பணவீக்கமானது அடிப்படை பணவீக்க அழுத்தங்களின் முக்கியக் குறிகாட்டியொன்றாக விளங்குகின்றது.

இலங்கையில், நுகர்வோர் விலைச் சுட்டெண் கூடைக்குள் கிடைக்கக்கூடியதாகவிருக்கும் துணை வகைகளைப் பயன்படுத்தி பணிகள் பணவீக்கமானது பெறுவிக்கப்படமுடியும். அதன்படி, மத்திய வங்கியினால் வகைப்படுத்தப்பட்டுள்ளவாறு, பணிகளுடன் தொடர்புடைய பொருட்கள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் கூடையில் ஏறத்தாழ அரைவாசிக்கு வகைகருகின்றது.¹ அதேபோன்று, பணி விலைகளின் அசைவுகள் முதன்மைப் பணவீக்கம் மற்றும் ஓட்டுமொத்த வாழ்க்கைச் செலவுகள்

என்பவற்றின் மீது கணிசமான தாக்கமொன்றினை ஏற்படுத்துகின்றன. எனவே, பணிகள் பணவீக்கத்தை கண்காணித்தலானது, அதன் தூண்டுதல்களைப் புரிந்துகொள்வதற்கும், பணவீக்க சூழலை மதிப்பீடு செய்வதற்கும் அத்தியாவசியமாகின்றது.

இவ்வரைபடமானது, 2015 முதல் 2026இன் முற்பகுதி வரை, பணிகள் பணவீக்கத்தின் ஆண்டிற்காண்டு நடத்தையுடன் இணைந்து பணிகளல்லா பணவீக்கத்தையும் முதன்மைப் பணவீக்கத்தையும் காட்டுகின்றது. பணிகளல்லா பணவீக்கத்தின் குறிப்பிடத்தக்க தளம்பலுக்கு மாறாக, பணிகள் பணவீக்கம் காலப்பகுதி முழுவதும் ஓப்பீட்டளவில் நிலையானதாகக் காணப்பட்டது. முதன்மைப் பணச்சுருக்க அண்மைய நிகழ்வின்போது பணிகளல்லா பணச்சுருக்கமானது குறிப்பிடத்தக்க வகையில் தீவிரமடைந்த போதிலும், பணிகள் பணவீக்கம் சாதகமாக காணப்பட்டு, ஓட்டுமொத்த பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தத்தைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தியது.

¹ மத்திய வங்கி அலுவலர்கள், பணிகள் சார்ந்த கருவிகளின் அனைத்துமட்ட (முதன்மை) பொருட்கள் மற்றும் சேவைகளின் (2013=100 மற்றும் 2021=100) நுகர்வோர் விலைச் சுட்டெண் கூடையிலிருந்து நோக்கத்திற்கேற்ப தனிப்பட்ட நுகர்வின் வகைப்பாடு 2018இணை பயன்படுத்தி பெற்றனர். பணிகள் பணவீக்கம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, 2025 ஒகத்து மாத நண்பைக் கொள்கை அறிக்கையிலுள்ள "சிறப்புக்குறிப்பு ஆ: பணிகள் பணவீக்கத்தைப் புரிந்துகொள்ளல்: இது முக்கியப்பெறுவது ஏன்?" இணை பார்க்கவும்.



சிறப்பு வரைபடம் 1.2
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் சுறுகளுக்கிடையிலான விலை அழுத்தங்களின் பகிர்ந்ளளிப்பு




நிற்ப்பட வடிவில் இங்கு வழங்கப்பட்டுள்ள இவ்வரைபடமானது, 2021 முதல் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முக்கிய வகைகளிலான ஆண்டிற்காண்டு பணவீக்கத்தின் பரிணாமத்தை எடுத்துக்காட்டுகின்றது. நிற மாற்றமானது விலை அசைவுகளின் தீவிரத்தைக் குறித்துக்காட்டுவதுடன், இதில் வெம்மை நிறங்கள் (மஞ்சளிலிருந்து கருஞ்சிவப்பு வரை) உயர் பணவீக்க அழுத்தங்களைச் சுட்டிக்காட்டி, பச்சை நிறம் ஏறத்தாழ 5 சதவீத பணவீக்க இலக்கினை சுற்றியுள்ள நிலையை குறிப்பதோடு, இளநீலம் பணச்சுருக்க காலங்களை பிரதிபலிக்கின்றது. அதேவேளை, ஒவ்வொரு வகையினதும் உயரமானது அதன் ஒப்பீட்டளவிலான அடிப்படை நிறையை காட்டுகின்றது. இத்தகைய வெளிப்படுத்துகையானது மூன்று பரிமாணங்களில் பணவீக்கத்தைப் புரிந்துகொள்ள அனுமதிக்கின்றது. இது வகை ரீதியான விலை அழுத்தங்களின் போக்கினையும் தீவிரத்தன்மையையும் காட்டி, எப்பொருட்கள் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கான அதிக முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெளிப்படுத்துவதோடு, பணவீக்கம் பரந்தளவு அடிப்படையிலானதா அல்லது செறிந்துக் காணப்படுகின்றதா என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

2021இன் முற்பகுதியில், பெரும்பாலான வகைகளிலான பணவீக்கமானது 5 சதவீத இலக்கினை அண்மித்து

பாரியளவில் கட்டுப்பாட்டில் பேணப்பட்டது. எனினும், 2022 இன் முற்பகுதியிலிருந்து 2023இன் நடுப்பகுதி வரை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பாலான வகைகளில் பணவீக்கம் சடுதியாக அதிகரித்து 'உணவு மற்றும் வெறியக் குடிவகைகள் அல்லாதவை', 'உணவகங்கள் மற்றும் விடுதிகள்', மற்றும் 'போக்குவரத்து' போன்ற வகைகளில் அத்த அழுத்தங்களைப் பதிவு செய்தது. வகை ரீதியான பதிலுறுப்புக்கள் நேரத்திலும் அளவிலும் வேறுபட்டிருந்தபோதிலும், அதன் பின்னரான காலப்பகுதியில், பேரண்டப்பொருளாதார நிலைமைகள் மேம்பட்டதன் விளைவாக படிப்படியானதும் பரந்தடிப்படையிலானதுமான பணவீக்க வீழ்ச்சியினை காட்டுகின்றது. இதற்கு மாறாக, 2024-2025 பணச்சுருக்க நிகழ்வானது, பொருளாதார ரீதியான விலைகளின் வீழ்ச்சியை விடவும், பிரதானமாக 'வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்' மற்றும் 'போக்குவரத்து' போன்ற அதிக நிறையுடைய பொருட்களால் தூண்டப்பட்டதாக காணமுடிகிறது. மிகவும் அண்மையில், பெரும்பாலான வகைகளில் மீள்தோன்றிய பச்சை நிறமானது விலை அழுத்தங்களின் இயல்புநிலையொன்றினையும், பாரியலவிலான ஒட்டுமொத்த விலை நிலையுறுத்தன்மைக்கான திரும்பலையும் சமிக்ஞைப்படுத்துகின்றது.

முதன்மை பணவீக்க வெப்ப வரைபடம் (கொ.நு.வி.சுட்டெண், ஆண்டிற்காண்டு, %)



குறிப்பு:

- சனவரி 2023 இற்கு முன்னரான தரவுகள் கொ.நு.வி.சு (2013=100)இன் அடிப்படையிலமைந்தது. அதேவேளை சனவரி 2023 இலிருந்து ஆரம்பிக்கும் தரவுகள் கொ.நு.வி.சு (2021=100)இன் அடிப்படையிலமைந்தது.
- அடிப்படை நிறைகள் கொ.நு.வி.சு (2021 = 100) அடிப்படையில் வரையீடுகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகையிலும் அடிப்படை நிறையினை உயரம் குறிக்கிறது. (அனைத்துப் பொருட்களும் என்பதைத் தவிர்த்து)
- வலது பக்க அளவுகோல் ஆண்டிற்காண்டு பணவீக்கத்தினைக் குறிக்கின்றது. 5% பணவீக்க இலக்கத்திற்கு அண்மையில் இருக்கும் போது பச்சை நிறத்தில் காட்டப்படுகின்றது. பணவீக்கம் அதிகரிக்கும் போது நிறம் பச்சையிலிருந்து மஞ்சளாகவும் பின்னர் இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறமாகவும் மாறி அதிகரிக்கும் பணவீக்கத்தைக் குறிக்கின்றது. 5%க்கு குறைவான பணவீக்கம் பச்சை முதல் நீல நிறமாக மாறலதன் மூலம் காட்டப்படுகின்றது. ஆயுடான நேரம் அதிக பணவீக்கினை காட்டுகிறது.

மூலங்கள்: தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி

1

காலமுறையான கீழ்நோக்கிய திருத்தங்களினால் பகுதியளவில் துணையளிக்கப்பட்டு, மேம்படுகின்ற பேரண்டப் பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் ஒட்டுமொத்த விலை அழுத்தம் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் காணப்பட்டது.

2025 காலப்பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள், பெருமளவில் உணவுப் பொருட்களின் வழங்கலில் பருவகால மாற்றங்களையும் மற்றும் பாதகமான காலநிலை நிலைமைகளையும் பிரதிபலித்து, கணிசமான தளம்பல்களை வெளிக்காட்டின. உணவு விலைகள், 2025இன் முதல் இரு மாதகாலப்பகுதியில் சிறிய அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்து, 2025 ஏப்பிரல் வரை வீழ்ச்சியடைந்து பெரும்போக அறுவடையுடன் இணைந்த மேம்பட்ட வழங்கல் நிலைமைகளைப் பிரதானமாகப் பிரதிபலித்தது. அதனைத்தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் பருவகாலமல்லாத வழங்கல் நிலைமைகள் மற்றும் பல தளம்பல்மிக்க உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பாதிக்கின்ற பாதகமான காலநிலை நிலைமைகள் என்பன காரணமாக 2025 மே மற்றும் யூன் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தன. எனினும், உணவு விலைகள், 2025 யூனில் உச்சத்தை அடைந்ததன் பின்னர் சடுதியாக வீழ்ச்சியடைந்து 2025 நவம்பர் வரை சார்பளவில் தொடர்ந்தும் மிதமடைந்து பெருமளவில் சிறுபோகத்தில் அறிக்கையிடப்பட்ட அமோக விளைச்சலுடன் இணைந்த மேம்பட்ட வழங்கல் நிலைமைகளை பிரதிபலித்தன. உயர்வான பருகால பண்டிகைக் காலக் கேள்வி மற்றும் போக்குவரத்தை இடையூறுக்குள்ளாக்கி பல உணவுப் பொருட்களின் சந்தை வழங்கலை மட்டுப்படுத்திய நவம்பரின் பிற்பகுதியில் ஏற்பட்ட டித்வா புயலின் பின்னரான தற்காலிக வழங்கல் இடையூறுகள் என்பன காரணமாக உணவு விலைகள் 2025 திசம்பரில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தன.

2025 காலப்பகுதியில் உணவல்லா பொருட்களின் விலைகளும் நிர்வகிக்கின்ற விலைத் திருத்தங்களினால் முதன்மையாகத் தூண்டப்பட்டு, ஒட்டுமொத்தமாக அதிகரிக்கின்ற போக்கினை பின்பற்றிச் சென்றன. உணவல்லா விலைகள், ஆண்டின் ஆரம்ப மாதகாலப்பகுதிகளில் 2025 சனவரி 18 தொடக்கம் நடைமுறைக்குவந்த மின் கட்டணங்களில்⁴ 19.6

சதவீதக் குறைப்பினைப் பெருமளவில் பிரதிபலித்து, ஒப்பீட்டளவில் குறைவடைந்து காணப்பட்டன. எவ்வாறாயினும், 2025 யூலையில் உணவல்லாதவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்களவிற்குப் பங்களித்த 2025 யூன் 12 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையிலான மின் கட்டணங்களின் 16.2 சதவீத மேல்நோக்கிய திருத்தத்தின் பின்னர் இப்போக்கு ஆண்டின் நடுப்பகுதியளவில் திரும்பலடைந்தது. அதன்பின்னர், உணவல்லா விலைகள் ஆண்டின் இறுதியளவில் உறுதியடைவதற்கு முன்னர் ஆண்டின் பிந்திய காலப்பகுதியில் மிதமாக அதிகரித்தன. ஆண்டுகாலப்பகுதியில் மின் கட்டணம் குறிப்பிடத்தக்களவு தளம்பலடைந்த போதிலும் நீர் கட்டணங்கள் மாற்றமின்றிக் காணப்பட்டன.

பெற்றோல் (ஒக்டேன் 92) மற்றும் ஓட்டோ டீசல் என்பவற்றின் விலைகளானது 2025 யூலையில் அவதானிக்கப்பட்ட முறையே ரூ.12 மற்றும் ரூ.15 கொண்ட விலை அதிகரிப்புக்களைத் தவிர, ஆண்டுகாலப்பகுதியில் பல கீழ்நோக்கிய திருத்தங்களுக்குட்பட்டன. இச்சீராக்கங்களைப் பிரதிபலித்து, பெற்றோலின் (ஒக்டேன் 92) விலை 2025 சனவரியில் லீற்றொன்றுக்கு ரூ.309 இலிருந்து 2025 திசம்பர் அளவில் லீற்றொன்றுக்கு ரூ.294 ஆக வீழ்ச்சியடைந்த அதேவேளை, இதேகாலப்பகுதியில் ஓட்டோ டீசலின் விலை லீற்றொன்று ரூ.286 இலிருந்து லீற்றொன்றுக்கு ரூ.277 ஆக வீழ்ச்சியடைந்தது. இதற்கேற்ப மண்ணெண்ணை விலையும் 2025 யூலை 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் ரூ.7 கொண்ட விலை அதிகரிப்பினைத்தவிர, ஆண்டுகாலப்பகுதியில் பல மாதங்களில் கீழ்நோக்கி திருத்தம் செய்யப்பட்டது. மேலும், 2025 காலப்பகுதியில் திரவப்பெற்றோலிய எரிவாயு⁵ விலைகளுக்கான ஒரேயொரு திருத்தமாக 2025 ஏப்பிரல் 10 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் லாப் 12.5 கி.கிராம் கொள்கலனுக்கு ரூ.420 இனால் மேல்நோக்கிய திருத்தம் இடம்பெற்று ரூ.4,100 ஆக விலை அதிகரித்த அதேவேளை லீற்றோ 12.5 கி.கிராம் கொள்கலனின் விலை ஆண்டு முழுவதும் ரூ.3,690ஆக மாற்றமின்றிக் காணப்பட்டது. ஆண்டுகாலப்பகுதியில் எரிபொருள் விலைச் சீராக்கங்களுக்கிசைவாக, ஆண்டுகால பேருந்துக் கட்டணத் திருத்தங்களின் அடிப்படையில்

4 கொ.நு.வி.சு.டென் (2021=100) மற்றும் தே.நு.வி.சு.டென் (2021=100) என்பவற்றின் தொகுத்தலுக்கு ஒட்டுப் பாவனையாளர்கள் வகையில் மின்சாரத் தலைவின் 90 அலகுகள் கருதப்படுகின்றன.

5 கொ.நு.வி.சு.டென் (2021=100) மற்றும் தே.நு.வி.சு.டென் (2021=100) என்பவற்றின் தொகுத்தலுக்கு திரவப்பெற்றோலிய எரிவாயு 12.5 கி.கிராம் கொள்கலன் ஒன்றின் விலை கருதப்படுகின்றது.



2025 யூலை 04 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் பேருந்துக் கட்டணங்கள் 0.55 சதவீதத்தினால் குறைக்கப்பட்டன. எனினும், 2025 காலப்பகுதியில் புகையிரதக் கட்டணங்கள் மாற்றமின்றிக் காணப்பட்டன.



1.1.3 நுகர்வோர் விலைச் சுட்டெண்களும் வாழ்க்கைச் செலவும்

அலுவல்சார் நுகர்வோர் விலைச் சுட்டெண்கள் இரண்டும் 2025 காலப்பகுதியில் ஓட்டுமொத்த அதிகரிப்பினை எடுத்துக்காட்டின. அதற்கமைய, கொடும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2024 திசம்பரின் 191.7 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2025 திசம்பரில் 195.8 சுட்டெண் புள்ளிகளாக மெதுவான வேகத்தில் அதிகரித்தது. அதேபோன்று தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2024 திசம்பரின் 204.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2025 திசம்பரில் 210.5 சுட்டெண் புள்ளிகளாக அதிகரித்தது.

நுகர்வோர் விலைச் சுட்டெண்களில் ஆண்டுச் சராசரி மாற்றத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு வாழ்க்கைச் செலவு⁶ 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் கலந்த பெறுபேறுகளை எடுத்துக்காட்டியது. கொடும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த வீட்டலகொன்றிற்கான⁷ மதிப்பிடப்பட்ட சராசரி மாதாந்த நுகர்வுச் செலவினம் 2023 மற்றும் 2024 ஆண்டுகாலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட உயர்ந்த

6 நுகர்வோர் விலைச் சுட்டெண்கள் தொகைமதிப்பு புள்ளிவிரத திணைக்களத்தினால் நாடாந்தப்பட்ட வீட்டலகு வருமானம் மற்றும் செலவின அளவீட்டிலிருந்து (2019) பெறுவிக்கப்பட்ட நிலைமையான நுகர்வுக் கூடையின் அடிப்படையிலமைந்ததாகும். ஆகையினால் காலப்போக்கில் வீட்டலகு நுகர்வு விதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதில்லை.

7 தொகைமதிப்பு புள்ளிவிரத திணைக்களத்தினால் நாடாந்தப்பட்ட வீட்டலகு வருமானம் மற்றும் செலவின அளவீட்டின் அடிப்படையில் கொடும்பு மாவட்டத்திலுள்ள சராசரி குடும்ப அலகு ஒன்று 3.8 ஆட்களை உள்ளடக்குகின்றது.



அதிகரிப்புக்களைத் தொடர்ந்து, 2024இன் ரூ.178,438 இலிருந்து 2025இல் ரூ.177,545 ஆக 0.5 சதவீதத்தினால் சிறிதளவு குறைவடைந்தது. மாறாக, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட சராசரி மாதாந்த வீட்டலகு⁸ நுகர்வுச் செலவினம், 2024இன் ரூ.105,063 இலிருந்து 2025இல் ரூ.105,230ஆக சிறிதளவு அதிகரித்தது. கொடும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் கூடைகள் இரண்டிலும் வீட்டலகொன்றிற்கான மதிப்பிடப்பட்ட சராசரி மாதாந்த நுகர்வுச் செலவினப் பகிர்வின் நியதிகளில், உணவு வகைக்கு ஒதுக்கப்பட்ட பங்கு 2022இல் பொருளாதார நெருக்கடியின் பின்னர் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்ட அதேவேளை, உணவல்லா வகை பெரும்பான்மையான வீட்டலகுச் செலவினத்தினைத் தொடர்ந்தும் வகை கூறுகின்றது.

8 தொகைமதிப்பு புள்ளிவிரத திணைக்களத்தினால் நாடாந்தப்பட்ட வீட்டலகு வருமானம் மற்றும் செலவின அளவீட்டின் அடிப்படையில் இலங்கையிலுள்ள சராசரி குடும்ப அலகு ஒன்று 3.7 ஆட்களை உள்ளடக்குகின்றது.


1.1.4 பணவீக்க எதிர்பார்க்கைகள்

மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் அளவீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு நிறுவன மற்றும் வீட்டலகுத் துறைகள் இரண்டினதும் பணவீக்க எதிர்பார்க்கைகள் வேறுபட்ட காலங்களுக்கிடையில் அவதானிக்கப்பட்ட மாறுபாடுகளுடன் 2025 காலப்பகுதியில் படிப்படியாக அதிகரித்தன. நிறுவனத் துறைக்காக மூன்று மாதங்கள் முன்னோக்கிய மற்றும் ஆறு மாதங்கள் முன்னோக்கிய வீச்சுக்களை உள்ளடக்குகின்ற அண்மைய கால பணவீக்க எதிர்பார்க்கைகள், காலப்பகுதியில் நிலவிய பணவீக்க சூழலுடன் ஒத்திசைவாக ஆண்டின் தொடக்கத்தில் 5 சதவீத பணவீக்க இலக்கிலிருந்து ± 2 சதவீதப் புள்ளிகளைக் கொண்ட தாழ்வான எல்லை விழ்ச்சிக்குக் கீழ் காணப்பட்டது. அதன்பின்னர், இவ்வெதிர்பார்க்கைகள் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க இயல்புநிலையடைதலுக்கிசைவாக 2025 நடுப்பகுதியிலிருந்து படிப்படியாக அதிகரிப்பினைப் பதிவுசெய்து, இலக்கிடப்பட்ட மட்டத்தை அண்மித்துச் சென்றது. ஒரு ஆண்டு முன்னோக்கிய வீச்சுக்கான பணவீக்க எதிர்பார்க்கைகள் இதே முறையினைப் பின்பற்றிச் சென்று, ஆண்டுகாலப்பகுதியில் நிலையாக அதிகரித்த அதேவேளை மே 2025 இலிருந்து இலக்கிடப்பட்ட மட்டத்திலிருந்து ± 2 சதவீதப் புள்ளிகளைக் கொண்ட எல்லையினுள் காணப்பட்டன. வீட்டலகுகளின் பணவீக்க எதிர்பார்க்கைகளும் ஆண்டின் போது இதனையொத்த மேல்நோக்கிய போக்கினைக் காண்பித்தன. ஆயினும், நிறுவனத் துறையுடன் ஒப்பிடுகையில் தாழ்வான மட்டத்தில்

காணப்பட்டு, கடந்தகால பணவீக்கத்தின் அடிப்படையில் எதிர்பார்க்கையினை சரிசெய்வதற்கான அவர்களின் ஏற்றநாயிக்கொள்ளும் தன்மையினையும் அத்தோடு தாழ்வான பணவீக்கச் சூழலின் தாக்கத்தினையும் பிரதிபலித்தன. அதேவேளை, இரண்டு ஆண்டுகள் முன்னோக்கிய மற்றும் மூன்று ஆண்டுகள் முன்னோக்கிய வீச்சுகளை உள்ளடக்குகின்ற நிறுவனத் துறையின் நடுத்தரகாலம் தொடக்கம் நீண்டகாலம் வரையான பணவீக்க எதிர்பார்க்கைகள் ஆண்டின் பிற்பகுதியில் அவதானிக்கப்பட்ட சிறிதளவு மேல்நோக்கிய சீராக்கத்துடன் மாத்திரம் பணவீக்க இலக்கினை அண்மித்து நன்கு நிலைநிறுத்தப்பட்டு காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 2025 காலப்பகுதியின் பணவீக்க எதிர்பார்க்கைகளின் தோற்றமானது அண்மைய காலம் தொடக்கம் நடுத்தர காலம் வரை நிறுவனத் துறை பணவீக்கத்தில் படிப்படியான அதிகரிப்பினை எதிர்பார்த்த அதேவேளை, அனைத்து வீச்சுக்களுக்கும் இடையிலான எதிர்பார்க்கைகள் பரந்தளவில் பணவீக்க இலக்குடன் ஒத்திசைவாகக் காணப்படுகின்றது என்பதனைக் குறித்துக்காட்டி நடுத்தரகாலப் பணவீக்க குறிக்கோளில் தொடர்ச்சியான நம்பிக்கையினையும் நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் செயல்திறன்வாய்ந்த தன்மையினையும் பிரதிபலிக்கின்றது.

1.1.5 கூலிகள்

தனியார் மற்றும் அரசாங்கத் துறை இரண்டிலுமுள்ள ஊழியர்களின் பெயரளவு கூலிகள், படிப்படியாக வளர்ச்சியடைகின்ற தொழிலாளர் சந்தை நிலைமைகள் மற்றும் நிர்வாக ரீதியான கூலி சீராக்கங்களைப் பிரதிபலித்து முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்துள்ளது என கிடைக்கப்பெறுகின்ற தரவுகள் வெளிப்படுத்துகின்றன⁹. முறைசாராத் தனியார் துறையில் கூலி வளர்ச்சியானது தொடர்ச்சியான தொழிலாளர் பற்றாக்குறைகள் மற்றும் பல பொருளாதார நடவடிக்கைகள் முழுவதும் பணியாளர்களுக்கான தீவிரமடைந்த கேள்வி என்பன மூலம் முதன்மையாகத் துணையளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, வழங்கல் இடையூறுகளை எதிர்கொள்ளுகின்ற துறைகளில் காணப்படுகின்ற இறுக்கமான தொழில்



9 இப்பகுதியிலுள்ள தகவல்கள் முதன்மையாக இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்பட்ட அரசு துறை கூலி வீதச் சுட்டெண் (2016=100) மற்றும் முறைசாரா தனியார் துறை கூலி வீதச் சுட்டெண் (2018=100) மற்றும் தொழில் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட கூலிச்செய்யினால் ஆளுமைப்படுகின்ற ஊழியர்களுக்கான முறைசாராத் தனியார் துறை குறைந்தபட்ச கூலி வீதச் சுட்டெண் (1978 திசம்பர் = 100) ஆகியவற்றின் அடிப்படையிலமைந்துள்ளன. இருப்பினும், கிடைக்கக்கூடிய கூலிச் சுட்டெண்கள் பொருளாதாரம் முழுவதும் ஒட்டுமொத்த கூலிப் போக்குகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வதில் சில வரையறைகளைக் கொண்டுள்ளன.





சந்தை நிலைமைகள் நாளாந்த கூலி வீதங்கள் மற்றும் ஒப்பந்த அப்படையிலான ஊதியத்தின் மீது மேல்நோக்கி அழுத்தத்தினைச் செலுத்தின. அரசாங்கத் துறையில் பெயரளவு கூலிகளில் அதிகரிப்பானது அரசாங்கத் துறை ஆளணிக்கான சம்பளச் சீராக்கத்தினால் முதன்மையாகத் தூண்டப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் கொள்கை முயற்சிகளின் பாகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திருத்தங்கள் ஆண்டு முழுவதும் அரசாங்கத் துறை சம்பளப் பட்டியலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு முக்கிய பங்காற்றியது. உண்மை நியதிகளில், துறைகளுக்கிடையிலான கூலி அபிவிருத்திகள் கலப்பாக இருந்தன. பெயரளவு கூலி அதிகரிப்புக்கள் அத்துடன் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பணவீக்க அழுத்தங்கள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு, 2025இல் அரசாங்கத் துறை, முறைசாராத் தனியார் துறை மற்றும் முறைசார் தனியார் துறை என்பவற்றின் உண்மைக் கூலிகள் மேம்பட்டன. எவ்வாறாயினும், இந்த மதிப்பிடலானது கிடைக்கப்பெறுகின்ற தரவுகள் ஊழியர்கள் பெற்றுக்கொள்ளுகின்ற பல்வேறு வடிவங்களிலான சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை முழுமையாகப் பதிவுசெய்யாமையினால் எச்சரிக்கையுடன் பொருள்கோடல் செய்யப்பட வேண்டும்.

தனியார் துறைக் கூலிகள்

முறைசாரா தனியார் துறை கூலி வீதச் சுட்டெண்ணில் (2018=100) பிரதிபலிக்கப்பட்டவாறு முறைசாரா தனியார் துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் 2025 முழுவதும் மேல்நோக்கிய போக்கினைக் காண்பித்தன. முன்னுறுகின்ற ஆண்டில் அவதானிக்கப்பட்ட வலுவான அதிகரிப்புக்களின் பின்னர், முறைசாரா தனியார் துறை

கூலி வீதச் சுட்டெண்ணில் பிரதிபலிக்கப்பட்டவாறு முறைசாரா தனியார் ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் 2025 காலப்பகுதியில் மிதமாக வளர்ச்சியடைந்தன. அதற்கமைய, ஆண்டுச் சராசரி அடிப்படையில் பெயரளவு நியதிகளில் இச்சுட்டெண், 2024இன் 6.0 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2025இல் 5.3 சதவீத அதிகரிப்பைப் பதிவுசெய்தது. வளர்ச்சி வேகம் குறைவடைதலானது பணவீக்க அழுத்தங்கள் தளர்வடைதல் மற்றும் தொழில்சந்தை நிலைமைகளின் படிப்படியான இயல்புநிலை என்பவற்றைப் பிரதிபலித்தது. வேளாண்மை நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட உயர்வான கூலி வளர்ச்சியுடன், அனைத்து மூன்று முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணிகள் முழுவதும் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. துணை நடவடிக்கை நியதிகளில் ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட முறைசாரா தனியார் துறை கூலி வீதச் சுட்டெண் பெயரளவு நியதிகளில் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025 இல் வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணிகள் என்பவற்றில் முறையே 5.8 சதவீதம், 5.6 சதவீதம், 4.0 சதவீத அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.

தொழில் திணைக்களத்தினால் தொகுக்கப்படுகின்ற குறைந்தபட்ச கூலி வீதச் சுட்டெண்ணினால் (1978 திசெம்பர் = 100) அளவிடப்படுகின்றவாறான முறைசார் தனியார் துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் 2025இல் அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. அதற்கமைய, பெயரளவு குறைந்தபட்ச கூலி வீதச் சுட்டெண் ஆண்டுச் சராசரி அடிப்படையில் 2024இன் 0.1 சதவீத சிறிய அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2025இல் 29.8 சதவீதத்தினால் அதிகரித்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற



1

சிறப்புக் குறிப்பு 02

ஊழியர் சேமலாப நிதியத்தின் அடிப்படையிலான முறைசார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணினைப் பயன்படுத்தித் தனியார் துறைக் கூலி இயக்கவாற்றல்களில் உள்ள தரவு சார்ந்த இடைவெளிகளை நிவர்த்திசெய்தல்

தொழிலாளர் சந்தை நிலைமைகள் பணவீக்கம் மற்றும் ஓட்டுமொத்த பேரண்டப்பொருளாதார உறுதிப்பாடு என்பவற்றில் செல்வாக்குச்செலுத்துகின்ற முக்கிய வழியொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதனால் கூலி நடத்தையினைக் கண்காணிப்பதானது நாணயக் கொள்கைத் தீர்மானம் மேற்கொள்ளலிற்கு அத்தியாவசியமானதொன்றாகக் காணப்படுகின்றது. தொழிலாளர் உற்பத்தித்திறனில் ஏற்படுகின்ற மாற்றங்களுடன் ஒத்திசைந்து செல்கின்ற கூலித் தளம்பல்கள் விலை உறுதிப்பாட்டினைப் பேணும் வேளையில் நீடித்துநிலைத்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்¹. ஆதலால், இந்நோக்கத்திற்காக, இலங்கை மத்திய வங்கியானது பல்வேறு சுட்டெண்களைப் பயன்படுத்துகின்ற வேளையில் தொழிலாளர் திணைக்களத்தினால் மாதாந்த அடிப்படையில் தொகுக்கப்படுகின்ற முறைசார் தனியார் துறைக் குறைந்தபட்ச கூலி வீதச் சுட்டெண்ணானது முறைசார் தனியார் துறையின் கூலி இயக்கவாற்றல்களை மதிப்பிடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இச்சுட்டெண்ணின் முக்கிய அனுகூலமொன்றாக அதன் மாதாந்தக் கிடைப்பனவு காணப்படுவதுடன், இது குறைந்தபட்ச கூலிப் போக்குகளைக் காலந்தவறாமல் கண்காணித்து, பணவீக்கம் மற்றும் தொழிலாளர் சந்தை நிலைமைகள் தொடர்பான பகுப்பாய்வுகளுக்கு ஆதரவளிக்கின்றது. இருப்பினும், இச்சுட்டெண்ணானது பல்வேறு வரையறைகளைக் கொண்டுள்ளது. அடிப்படை ஆண்டாக 1978 திசம்பரில் இது அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 21 கூலிச் சபைகளிற்கான குறைந்தபட்ச கூலிகளை உள்ளடக்கின்ற இச்சுட்டெண்ணானது, கூலிச் சபை எண்ணிக்கை 44இற்கு அதிகரித்துள்ள போதிலும் இற்றைப்படுத்தப்படாதுள்ளது. இதன் விளைவாக, அதனைத்தொடர்ந்து நிறுவப்பட்ட கூலிச் சபைகளில் ஏற்பட்ட கூலி அபிவிருத்திகளைச் சுட்டெண்ணானது பிரதிபலிக்கத் தவறுகின்றது. மேலும், கூலிச் சபைகளினால் உள்ளடக்கப்படுகின்ற ஊழியர்கள் ஓட்டுமொத்த தனியார் துறைத் தொழிற்படையின் பகுதியொன்றினை மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்துவதானது முழுமையான முறைசார் தனியார் துறையின் குறைந்தபட்ச கூலிக் கட்டமைப்பினைச் சுட்டெண் பிரதிபலிப்பதில்லை என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. மேலும், உண்மையான வருவாய்களிலும் பார்க்க நியதிச்சட்ட குறைந்தபட்ச கூலிகளைப் பயன்படுத்தி சுட்டெண்ணானது கணக்கிடப்படுகின்றது. குறைந்தபட்ச கூலிகள் அடிக்கடி திருத்தப்படுவதில்லையென்பதுடன், அடிப்படைக் கூலிகள், மாறுபடுகின்ற கொடுப்பனவுகள் மற்றும் பல்வேறு

படிகள் என்பவற்றினை உள்ளடக்கிய ஓட்டுமொத்த வருவாய்கள் தொழிலாளர் சந்தை நிலைமைகளிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் மிகவும் தொடர்ச்சியாக சீராக்கப்படுவதனால், கூலிச் சீராக்கங்களின் உண்மையான இயக்கவாற்றல்களைப் பிரதிபலிப்பதற்கான இந்த சுட்டெண்ணின் இயலுமையினை வரையறைக்குட்படுத்தலாம். இவ்வரையறைகளைக் கருத்திற்கொண்டு, தனியார் துறையின் கூலி அசைவுகளை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்ற குறிகாட்டியொன்றினைக் கட்டியெழுப்புகின்ற நோக்கில், ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பங்களிப்புக்களிலிருந்தான தரவுகளைப் பயன்படுத்தி மாற்று தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணொன்றினை உருவாக்கும் பணியினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது.²

ஓய்வூதிய நிதியப் பங்களிப்புத் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான நியாயபூர்வதன்மை

தற்போதுள்ள கூலிப் புள்ளிவிபரங்களின் வரையறைகள் மற்றும் தனியார் துறைக் கூலி இயக்கவாற்றல்களை மதிப்பிடுவதற்குக் காலந்தவறாதொரு குறிகாட்டியின் தேவை ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டு, நிர்வாகத் தரவு மூலங்கள் பரிசீலனையில் கொள்ளப்பட்டன. இவற்றினுள், பேரண்டப்பொருளாதார மற்றும் நாணயக் கொள்கைப் பகுப்பாய்விற்குத் தொடர்புடைய தொழிலாளர் செலவு சார்ந்த மாற்றங்களினைக் கண்காணிப்பதனை மேம்படுத்தும் பொருட்டு உயர் அதிர்வெண் கொண்ட தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணொன்றினை உருவாக்குவதற்கு ஓய்வூதிய நிதியப் பங்களிப்புப் பதிவுகள் பொருத்தமான அடிப்படையொன்றாக அடையாளம் காணப்பட்டன. இப்பகுப்பாய்வானது திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதிய நிர்வாகத் தரவுகளின் அடிப்படையிலமைந்துள்ளதுடன் தனிநபர் மட்டத்திலான எந்தவொரு தகவலும் பயன்படுத்தப்படவில்லையென்பதானது பங்களிப்பாளர்களின் இரகசியத்தன்மையினை நிச்சயப்படுத்துகின்றது.

தரவு மூலம் மற்றும் முறைமையில் சார்ந்த அணுகுமுறை

கூலி வீதச் சுட்டெண்ணானது 2017 சனவரி தொடக்கம் 2025 திசம்பர் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து பெறப்பட்ட நிர்வாக ரீதியிலான தரவுகளைப் பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்டுள்ளது. தரவுத் தொகுதியானது பல பங்களிப்புப் பெறுமதிகளிற்கு வகைகூறுகின்ற இணையவழி

1 Bank for International Settlements (2010), Monetary policy and the measurement of inflation: prices, wages and expectations, BIS Papers No. 49, Basel; Bank for International Settlements, பின்வரும் இணைப்பிணைப்புக் குறியீடுகளைப் பார்க்க: <https://www.bis.org/publ/bppdf/bispap49.pdf> (அணுகப்பட்டது: 2026 மார்ச் 20).



2 இலங்கை மத்திய வங்கியானது கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துடன் இணைந்து முறைசார் தனியார் துறைக்கான புதிய கூலி வீதச் சுட்டெண்ணொன்றினை ஆராய்ச்சிசெய்து தொகுக்கின்ற பணிகளை ஆரம்பித்தது. மேலும், சுட்டெண்ணைத் தொகுப்பதில் பயன்படுத்தப்படுகின்ற முறையியலைச் சரிபார்க்கும் பொருட்டு பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம் ஆகியவற்றிலிருந்தான நிபுண வழிகாட்டலினை இலங்கை மத்திய வங்கியானது நாடிபுள்ளது.



மற்றும் இ-ஊடக வழிகளுடன் கையேடு, இணையவழி மற்றும் இ-ஊடகத் தளங்கள் என்பன ஊடாகச் சமர்ப்பிக்கப்பட்ட தொழில்தருநிணால் அறிக்கையிடப்பட்ட பங்களிப்புப் பதிவுகளைக் கொண்டுள்ளமையானது முறைமைசார் துறைத் தொழில்வாய்ப்பின் பரந்தளவிலான உள்ளடக்கத்தினை நிச்சயப்படுத்துகின்றது. இது தொழில்தருநர் அடையாளங்காட்டிகள், ஊழியர்களின் எண்ணிக்கை, பங்களிப்புப் பெறுமதிகள் மற்றும் அறிக்கையிடல் காலப்பகுதிகள் போன்ற முக்கிய மாறிகளை உள்ளடக்கி, உயர் அதிர்வெண் கொண்ட கூலிக் குறிகாட்டியொன்றின் தொகுப்பினை இயலச்செய்கின்றது. அறிக்கையிடல் சார்ந்த காலதாமதங்களில் உள்ள வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு, அண்மைய கால கொள்கைப் பகுப்பாய்விற்குக் காலந்தவறாத பகுதியளவிலான தரவுத் தொகுதிகளைப் பயன்படுத்த முடிவதுடன் உத்தியோகபூர்வ வெளியீட்டிற்கு இறுதிசெய்யப்பட்ட தரவுத் தொகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன.


சுட்டெண்ணானது ஒப்பீட்டளவில் உறுதியான கூலி நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் அடிப்படைக் காலப்பகுதியாக 2017 சனவரி மாதத்தினைப் பயன்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளது. மதிப்பீடுசெய்யப்பட்ட மாற்றுச் சுட்டெண் அணுகுமுறைகளில், அதன் அனுபவ ரீதியிலான செயலாற்றம் மற்றும் சீராந்தன்மை என்பவற்றின் அடிப்படையில் லாஸ்பியர்ஸ் முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலையான அடிப்படைக் காலப்பகுதி நிறையேற்றங்களைப் பயன்படுத்துகின்ற இவ்வணுகுமுறையானது பன்னாட்டு நடைமுறையில் பரவலாகப் பின்பற்றப்படுவதுடன் காலப்போக்கில் கூலி அசைவுகளின் உறுதியான அளவீடொன்றினை வழங்குகின்றது.

நிர்வாக ரீதியிலான தரவானது கால இடைவெளி, உள்ளடக்கம் மற்றும் தொகுப்பு ஆகியவற்றிற்கமைய அளவீட்டின் அடிப்படையிலமைந்த கூலிப் புள்ளிவிபரங்களிலிருந்து வேறுபடுகின்றது. ஓய்வூதிய நிதியப் பங்களிப்புப் பதிவுகள் கட்டாய அறிக்கையிடல் ஊடாக உருவாக்கப்படுவதுடன் சம்பளப் பட்டியல்



தகவல்களைப் பிரதிபலித்து, அவற்றினை மாதிரிப்படுத்தல் சார்ந்த மாறுபடக்கூடியதன்மையினால் குறைந்தளவில் பாதிப்படைச்செய்கின்றன. இதற்குமாறாக, அளவீட்டின் அடிப்படையிலமைந்த கூலிப் புள்ளிவிபரங்கள் காலாந்தர ரீதியில் தொகுக்கப்படுவதுடன் தரவுச் சேகரிப்பு மற்றும் செயன்முறைப்படுத்தல் என்பவற்றிற்கு மேலதிக காலத்தினை எடுத்துக்கொள்கின்றன. அளவீடுகள் தொழில்வாய்ப்புக் கட்டமைப்புகள் மற்றும் வருமானப் பகிர்ந்தளிப்பு என்பவற்றிற்கு நுண்ணோக்குகளை வழங்குகின்ற வேளையில், அவற்றின் தாழ்ந்தளவிலான கிடைப்பனவானது குறுங்காலக் கூலி அசைவுகளை உள்ளடக்குவதற்கு அவற்றினைக் குறைந்தளவில் பொருத்தமுடையனவாக மாற்றுகின்றது. இதற்கமைய, நிர்வாக மற்றும் அளவீட்டுத் தரவுகள் குறைநிரப்புகின்ற நோக்கங்களிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஓய்வூதிய நிதியப் பங்களிப்புப் பதிவுகள் துறைகளிலுள்ள முறைசார் துறை தொழில்வாய்ப்பில் ஏறத்தாழ 60 சதவீதத்தினை உள்ளடக்கி, கூலி வீதச் சுட்டெண்ணின் பிரதிநிதித்துவத்தினை மேம்படுத்துகின்றது. சுட்டுக் கேள்வியினை உந்துவதிலும் கூலி சார்ந்த அழுத்தங்களினை விலைகளிற்கு ஊடுகடத்துவதிலும் முறைசார் தனியார் துறையின் வகிபாகத்தினைக் கருத்திற்கொண்டு, அதன் மீது கவனம் செலுத்துவதானது




தொடர்ந்தும் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது. இத்தரவின் முக்கியமானதொரு நன்மையாக மாதாந்த ரீதியில் கிடைக்கக்கூடியதன்மை காணப்பட்டு, கூலி அசைவுகளினைக் காலந்தவறாமல் கண்காணிப்பதனையும் வளர்ச்சியடைந்து வருகின்ற போக்குகளினை முன்கூட்டிய அடையாளம் காண்பதனையும் இயலச்செய்கின்றது. இத்தகைய தரவுகள் இல்லையெனில், கொள்கைப் பகுப்பாய்வானது காலங்கடந்த தகவல்களினைச் சார்ந்திருக்க நேரிட்டு, கூலி-விலை இயக்கவாற்றல்களின் காலந்தவறாத மதிப்பீட்டினை வரையறைக்குட்படுத்தலாம்.

காலப்போக்கில் சீரானதன்மையினையும் ஒப்பீட்டுத்தன்மையினையும் நிச்சயப்படுத்தும் பொருட்டு சுட்டெண்ணானது திரட்டப்பட்ட ஓய்வூதிய நிதியப் பங்களிப்புப் பதிவுகளினைப் பயன்படுத்தி நிலையான அடிப்படைக் காலப்பகுதியொன்றுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. முறைசார் துறையினுள் ஒட்டுமொத்த கூலி அசைவுகளினைப் பிரதிபலிக்கின்ற சுட்டெண்ணொன்றினைப் பெறுவதற்கு தொழில்துறநர் ரீதியிலான பதிவுகள் ஒன்றிணைக்கப்படுகின்றன. கிரமமான கண்காணிப்பிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு அணுகுமுறையானது எளிமையானதாகவும் வெளிப்படையானதாகவும் பேணப்படுகின்ற வேளையில், விரிவான முறைமையியல் சார்ந்த அம்சங்கள் தனியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கூலி அசைவுகளினைப் பொருட்கோடல் செய்வதற்காக முறைசார் தனியார் துறைத் தொழில்வாய்ப்பில் ஏற்படும் அபிவிருத்திகள் பயனுள்ள பின்னணியொன்றினை வழங்குகின்றன. வரைபடம் சி.கு 2.1 முறைசார் துறைத் தொழில்வாய்ப்பின் அசைவுகளினை வழங்கி, கூலி அபிவிருத்திகள் மற்றும் தொழிலாளர் செலவு அழுத்தங்கள் என்பவற்றினை மதிப்பிடுகின்ற போது பரந்தளவிலான தொழிலாளர் சந்தை இயக்கவாற்றல்களினைக் கருத்திற்கொள்வதன் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது. இங்கே வழங்கப்பட்டுள்ள தொழில்வாய்ப்புத் தரவுகள் ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்புக்களினைத் தொடர்ச்சியாக அறிக்கையிட்ட மற்றும் சுட்டெண் தொகுப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்ற தகவலைகளைப் பூர்த்திசெய்கின்ற நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆதலால், இப்புள்ளிவிபரங்கள் உத்தியோகபூர்வ தொழிற்படை மதிப்பீடுகளுடன் நேரடியாக ஒப்பிடத்தக்கதாக அமைவதில்லை.

வரைபடம் சி.கு 2.2ஆனது 2022-2023 காலப்பகுதியில் காணப்பட்ட பணவீக்கத்தினைத் தொடர்ந்து மிகவும் குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பொன்றுடன் முறைசார் துறைக் கூலிகளின் படிப்படியான மேல்நோக்கிய போக்கொன்றினை எடுத்துக்காட்டுகின்றது. வரைபடம் சி.கு 2.3ஆனது 2025இன் நடுப்பகுதியிலான ஓரளவு மிதமடைதலுடன் நிலையான கூலி வளர்ச்சி ஆண்டின் இறுதியில் அதிகரிப்பொன்றினைத் தொடர்ந்தமையானது

சி.கு வரைபடம் ஆ. 2.4
கூலி வீத சுட்டெண்கள் மற்றும் விலை சுட்டெண்களின்
(சனவரி 2022 = 100) போக்குகள்



பொருளாதார நடவடிக்கை, பருவகால காரணிகள் மற்றும் கூலி நிர்ணய நடைமுறைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களினைப் பிரதிபலிக்கின்றது.

ஓய்வூதிய நிதியப் பங்களிப்புகள் ஊழியர் வருவாய்களின் நிலையான விகிதாசாரமொன்றாகக் கணக்கிடப்பட்டு, அறிக்கையிடப்பட்ட கூலிகளிற்கும் பங்களிப்புத் தொகைகளிற்கும் இடையிலான நேரடித் தொடர்பொன்றினைத் தாபிக்கின்றது. இதன் பெறுபேறாக, கூட்டுப் பங்களிப்புக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் வருவாய்களில் ஏற்படுகின்ற அசைவுகளினைப் பரந்தளவில் பிரதிபலித்து, காலப்போக்கில் தனியார் துறைக் கூலி அபிவிருத்திகளினைக் கண்காணிப்பதற்கான பதிலீடொன்றாக அவற்றைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்கின்றன.

புதிய கூலி வீதச் சுட்டெண்ணின் எண்ணக்கரு சார்ந்த கட்டமைப்பு

கூலி வீதச் சுட்டெண்ணானது உண்மையான கூலி மட்டங்களை அளவிடுவதை விடவும் காலப்போக்கில் முறைசார் துறை கூலி வீதங்களிலுள்ள மாற்றங்களை அளவிடுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டு அசைவுகளில் கவனம்செலுத்துவதன் மூலம், இச்சுட்டெண், பணவீக்கம் மற்றும் வெளிப்பு வழிமுறைகள் உள்ளடங்கலாக காலப்பகுதி முழுவதும் அளவிடப்படக்கூடிய அத்துடன் ஏனைய பேரண்டக் குறிகாட்டிகளுடன் சேர்த்து கருத்திற்கொள்ளப்படக்கூடிய கூலி வளர்ச்சி இயக்கவாற்றல் பற்றிய குறிகாட்டியொன்றை வழங்குகின்றது.

கிடைக்கப்பெறுகின்ற கூலி வீதச் சுட்டெண், பேரண்டப்பொருளாதாரப் பகுப்பாய்விற்குப் பொருத்தமான நிலையான காலத்தொடர் ஒன்றை வழங்குகின்றது. நிர்வாகத் தரவுகளைப் பயன்படுத்துகின்றமை காலப்போக்கில் ஒப்பீட்டுத் தன்மையை அதிகரித்து மாதிரியமைத்தல் மாறுபாட்டுடன் இணைந்த தளம்பலைக் குறைக்கின்றது. கூலிச் சீராக்கங்கள், விலை அசைவுக்குத்



தொடர்புடைய தாமதமொன்றுடன் நிகழ்வதற்கு முனைவதுடன், கூலி நிர்ணயித்தல் பொறிமுறைகளையும் நிறுவனசார் ஏற்பாடுகளையும் பிரதிபலிக்கின்றது. இதன் பின்னணியில், அதிக மீடினனுள்ள கூலி வீதச் சுட்டெண் கிடைக்கப்பெறுகின்றமை தொழிலாளர் செலவு அழுத்தங்களைக் கண்காணிப்பதை மேம்படுத்தி, அளவீட்டுத் தரவுகள் மற்றும் நிறுவனசார் கூலிச் சீராக்கங்கள் என்பவற்றிலிருந்து பெறுவிக்கப்பட்ட ஏற்கனவே காணப்படுகின்ற கூலிக் குறிகாட்டிகளுக்கு நிறைவளிக்கின்றது.

நாணயக் கொள்கை மற்றும் தொழிலாளர் சந்தைப் பகுப்பாய்வுகளுக்கான உள்ளார்ந்தங்கள்

புதிய சுட்டெண்ணானது தனியார் துறை கூலி வளர்ச்சி, பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பரந்த பேரண்டப்பொருளாதார நிலைமைகள் என்பவற்றுக்கிடையிலான பரஸ்பரத் தொடர்பு பற்றிய உரியகால மற்றும் வலுவான உள்நோக்குகளை வழங்குகின்றது. கூலி வளர்ச்சியானது அடிப்படையான பொருளாதார நடவடிக்கைக்கு மாத்திரமன்றி விலை மட்டத்திலுள்ள மாற்றங்களுக்கும் பதிலிறுத்துகின்றது என்பதை சுட்டெண் பற்றிய பகுப்பாய்வு காண்பிக்கின்றது. புதிய கூலிச் சுட்டெண், விலைச் சுட்டெண்களில் அதிகரிப்பை பின்பற்றிச் செல்கின்றது என்பதை வரைபடம் சி.கு 2.4 எடுத்துக்காட்டுகின்றது. உதாரணமாக, 2022-2023 காலப்பகுதியில் சராசரி கூலிகளில் பிரகடனப்படுத்தப்பட்ட அதிகரிப்பு, உயர்வடைந்த பணவீக்க தாக்கத்தைப் பிரதிபலித்து கூலி நிர்ணயப் போக்கில் இரண்டாம் சுற்றுத் தாக்கங்களுக்கான சாத்தியத்தினை எடுத்துக்காட்டுகின்றது. மரபு ரீதியான குறிகாட்டிகளை விட மிகவும் செம்மையாக இந்த பரிணாமத்தைப் பிரதிபலிப்பதன் மூலம் புதிய கூலிச் சுட்டெண் வளர்ந்துவருகின்ற பணவீக்க அழுத்தங்களை எதிர்வுகூறுவதற்கும் பதிலிறுத்துவதற்குமான மத்திய வங்கியின் இயலளவை அதிகரிக்கின்றது.

அதிக மீடினனுள்ள நிர்வாகத் தரவுகள் குறிப்பாக முன்னோக்கிய கொள்கைக்குப் பெறுமதிவாய்ந்தவை ஆகும். ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்புகளின் ஏறத்தாழ 80 சதவீதமானவற்றை வகைகூறுகின்ற இணையவழி மற்றும் இலத்திரனியல் ஊடக சமர்ப்பணங்களுடன் இத்தகவல்களின் மாதாந்தக் கூட்டு ஊழியர் செலவு அபிவிருத்திகளின் மிகவும் ஏற்ற கண்காணித்தலை இயலச்செய்கின்றது. 800,000 மேலான ஊழியர்களை உள்ளடக்கி முறைசார் தனியார் துறைக் கூலிகளின் பரந்த, மிகவும் பிரதிநிதித்துவமிக்க வழிமுறையொன்றினை வழங்குவதன் மூலம் நீண்டகாலமாகவிருக்கின்ற முறைசார் தனியார் துறை குறைந்தபட்சக் கூலி வீதச் சுட்டெண் உள்ளடங்கலாக ஏற்கனவே காணப்படும் குறிகாட்டிகளுக்கு புதிய கூலி வீதச் சுட்டெண் நிறைவளிக்கின்றது. இவ்விரிவுபடுத்தப்பட்ட உள்ளடக்கமானது கட்டமைப்பு சார்ந்த தொழிற் சந்தைப் போக்குகளை நுணுக்கமாகக் கண்காணிப்பதற்கு கொள்கை

வகுப்பாளர்களை இயலச்செய்து நாணயக் கொள்கை மற்றும் கூலி தொடர்புபட்ட இடைத்தலையீடுகள் மீது சான்று அடிப்படையிலமைந்த தீர்மானங்களுக்குத் துணையளிக்கின்றது.

கூலி கண்காணித்தலையும் எதிர்காலப் போக்குகளையும் வலுப்படுத்தல்

சுட்டெண் தொகுத்தலானது இலங்கையின் பேரண்டப் பொருளாதாரத் தரவு உட்கட்டமைப்பில் முக்கியமானதொரு மேம்படுத்தலை எடுத்துரைக்கின்றது. பாரிய தரவுப் பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்ட 9 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்குப் பெற்றுக்கொண்ட 6 மில்லியனுக்கும் மேற்பட்ட தனிப்பட்டவர் அவதானிப்புக்களிலிருந்து அணுகுமடைந்து இச்சுட்டெண் கிரமமான, அதிக மீடினனுள்ள தனியார் துறை கூலிகளின் கண்காணித்தலுக்கான தளமொன்றினை நிறுவுகின்றது. முன்னோக்கி பார்க்கையில் தரவுப் பகிர்ந்தலை நிறுவனமயப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, கொள்கைப் பகுப்பாய்விற்காக மாதாந்த பங்களிப்புக்களை தங்குதடையின்றி ஒருங்கிணைப்பதை உறுதிசெய்கின்ற அதேவேளை, முழுமையான தரவுத் தொகுதிக்கு ஆண்டிற்கு இருமுறை இற்றைப்படுத்தல்கள் பேணப்படும்.

கூட்டு கூலிகளை கண்காணிப்பதற்கு அப்பால், நிர்வாக ரீதியான தரவுத் தொகுதியானது குறிப்பிடத்தக்க பகுப்பாய்வுச் சாத்தியப்பாட்டு உள்ளார்ந்த ஆற்றலையும் வழங்குகின்றது. கூலி இயக்கவாற்றல்களுக்குள் தொழில்துறைக்கு குறிப்பான நுண்ணோக்குகளை வழங்குவதற்கான துறைசார் சுட்டெண்களின் உருவாக்கத்தினை திட்டமிடப்பட்ட மீள்சீராக்கம் உள்ளடக்கப்படுகின்றது. நீண்டகாலப் போக்கில், துணை நிர்வாகத் தரவுத் தொகுதிகளை ஒருங்கிணைத்தலானது கூலிப் பகுப்பாய்வுகளுக்கான பல்பரிமானக் கட்டமைப்பொன்றை அமைப்பதை இயலச்செய்து வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தி படிப்படியாக வளர்ச்சியடைகின்ற தொழில் சந்தை நிலைமைகளை மதிப்பிடுவதற்கான அனைத்தையுமுள்ளடக்கிய கருவியொன்றைக் கொண்டு கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வசதியளிக்கும். கூட்டாக, இம்முயற்சிகள் கூலி மற்றும் பணவீக்கம் என்பவற்றை கண்காணிப்பதற்கான முக்கிய சாதனமாக மட்டுமல்லாது இலங்கையில் சான்று அடிப்படையிலமைந்த பேரண்டப்பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்துவதற்கான முக்கிய மைல்கல்லாக இச்சுட்டெண்ணை இடம்பெறச்செய்கின்றது. முன்னோக்கி நோக்குகையில், அதன் ஆண்டு மற்றும் ஆண்டிற்கு இருமுறை வெளிவரும் வெளியீடுகள் ஊடாக ஊழியர் சேமலாப நிதிய அடிப்படையிலமைந்த முறைசார் துறை கூலி வீதச் சுட்டெண் புள்ளிவிபரங்களை வெளியிடுவதற்கு மத்திய வங்கி உத்தேசிக்கின்றது.





1

உண்மை குறைந்தபட்ச கூலி வீதச் சுட்டெண்ணும் காலப்பகுதியில் பெயரளவுக் கூலி வீதச் சுட்டெண்களில் சதவீத அதிகரிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தமையினால் 2024 இல் பதிவாகிய 1.1 சதவீதம் கொண்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2025இல் 30.3 சதவீதத்தினால் அதிகரித்தது. 2025 வரவுசெலவுத் திட்டத்திற்கமைய, ஊழியர்களின் அமைப்புகளுடன் முன்னர் இணங்கியவாறு தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்சக் கூலியை அரசாங்கம் 2025 ஏப்பிரலில் ரூ.21,000 தொடக்கம் ரூ.27,000 வரையும் 2026 சனவரியில் ரூ.30,000 வரையும் அதிகரித்து 2025 இன் 11 ஆம் இலக்க வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்) சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தியது. மேலும், 2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் பாகமாக 2026 சனவரியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் பெருந்தொட்டத் துறை தொழிலாளர்களின் நாளாந்தக் கூலிகளை ரூ.1,550 கொண்ட அடிப்படைக் கூலியையும் ரூ.200 கொண்ட நாளாந்த சமூகமளித்தல் ஊக்கத்தொகையினையும் உள்ளடக்கி ரூ.1,350 இலிருந்து ரூ.1,750 வரை அதிகரிப்பதற்கு முன்மொழிந்தது.

அரசாங்கத் துறைக் கூலிகள்

அரசாங்கத் துறை கூலி வீதச் சுட்டெண் (2016=100) மூலம் அளவிடப்படுகின்றவாறான அரசாங்கத் துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள், 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்தையுமுள்ளடக்கிய அரசாங்கத் துறை சம்பளத் திருத்தத்தின் நடைமுறைப்படுத்தலைப் பிரதிபலித்து, 2025 காலப்பகுதியில் கணிசமான அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. இத்திருத்தத்தின் கீழ் அடிப்படைக்

கொடுப்பனவை அதிகரிக்கின்ற அதேவேளை ஏற்கனவே காணப்படுகின்ற கொடுப்பனவுகளை சீரமைக்கும் நோக்குடன் அரசாங்கத் துறைச் சம்பளக் கட்டமைப்பு மறுசீரமைத்தலை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2025 ஏப்பிரல் 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் ரூ.2,500 தேவைக்கேற்ற இடைக்காலக் கொடுப்பனவையும் ரூ.5,000 கொண்ட விசேட கொடுப்பனவையும் அடிப்படைச் சம்பளத்தினுள் ஒன்றிணைப்பதனூடாக குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.24,250 இலிருந்து ரூ.40,000 வரை ரூ.15,750 இனால் அதிகரித்து, ரூ.8,250 தேறிய அதிகரிப்பொன்றுக்கு வழிவகுத்தது. நிலவுகின்ற அரசிறை தடைகளைக் கவனத்தில் கொண்டு, சம்பளத் திருத்தம் 2025 ஏப்பிரல் தொடக்கம் 30 சதவீத சீராக்கத்துடன் ஒன்றுசேர்த்து ரூ.5,000 குறைந்தபட்ச தேறிய சம்பள அதிகரிப்புடன் தொடங்கி கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பின் எஞ்சியிருக்கின்ற பாகம் 2026 சனவரி தொடக்கம் தேறிய சம்பள அதிகரிப்பின் 65 சதவீதத்துடன் ஒன்றுசேர்த்து அரசாங்க ஊழியர்கள் ரூ.5,000 இனைப் பெற்றதன் மூலம் கட்டம் கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு இதனூடாக 2027 சனவரியில் முழுமையான சீராக்கம் இடம்பெறுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2026 காலப்பகுதியில் பெயரளவுக் கூலிகளில் மேலதிக அதிகரிப்பிற்கும் பங்களித்தது. இதற்கு மேலதிகமாக, 2025 ஏப்பிரல் 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் குறைந்தபட்ச ஆண்டு சம்பள ஏற்றத்தை ரூ.250 இலிருந்து ரூ.450ஆக 80 சதவீதமாக அதிகரிக்கின்ற அதேவேளை அரசாங்கத் துறை ஊழியர்களின் அனைத்து வகைகளுக்கும்மீடையில் ஆண்டு சம்பள ஏற்றக் கட்டமைப்பினை தரப்படுத்துவதன் மூலம் சம்பள முன்னேற்ற பொறிமுறைக்கு குறிப்பிடத்தக்க மேம்பாட்டை





அரசாங்கம் முன்மொழிந்தது. இச்சீராக்கங்களுக்கு மத்தியில், ஆண்டுச் சராசரி அடிப்படையில் அரசாங்கத் துறை ஊழியர்களின் பெயரளவிலான கூலிகள் 2024இன் 18.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025இல் 14.9 சதவீதத்தினால் அதிகரித்து, பெயரளவுக் கூலி வளர்ச்சியில் மிதமடைதலை எடுத்துக்காட்டியது. அதேவேளை, உண்மைக் கூலி வளர்ச்சி 2024இன் 16.8 சதவீதத்திலிருந்து 2025இல் 14.7 சதவீதமாகக் குறைவடைந்து, விலை அபிவிருத்திகள் தொடர்பில் பெயரளவுக் கூலிச் சீராக்கங்களில் மெதுவடைதலைப் பிரதிபலித்தது.

1.2 உண்மைத் துறை அபிவிருத்திகள்


1.2.1 பொருளாதார வளர்ச்சி

இலங்கையின் பொருளாதாரம், டித்வா புயல் தாக்கத்திற்கு மத்தியிலும் நிலையான விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5 சதவீதமாக வளர்ச்சியடைந்து 2025இல் ஒரு உத்வேகமான வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சிக்கு அனைத்து நான்கு காலாண்டுகளும் சாதகமாகப் பங்களித்தன. இந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியானது பிரதானமாக கைத்தொழில் நடவடிக்கைகளினால் உந்தப்பட்டதுடன், இதற்கு தயாரிப்பு மற்றும் கட்டடவாக்க நடவடிக்கை குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினைச் செய்தன. இதற்கு மேலதிகமாக, நிதியியல் பணிகள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினால் பிரதானமாக துணையளிக்கப்பட்டு பணிகள் நடவடிக்கைகள் இவ்வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிப்புச் செய்தன. அதேவேளை, வேளாண்மைத் துறையின் செயலாற்றம், 2024 இல் பதிவாகிய

வளர்ச்சியினை 2025 இல் விஞ்சிச்சென்றமை மூலம் வேளாண்மை நடவடிக்கைகளும் ஆண்டுகாலப்பகுதியில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பொன்றை வழங்கின.

நடைமுறைச் சந்தை விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024இன் ரூ.30,095.8 பில்லியனிலிருந்து 2025இல் ரூ.32,750.8 பில்லியனுக்கு உயர்வடைந்தது. அதேவேளை, மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருக்கி 2025இல் 3.7 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. மேலும், உலகின் ஏனைய நாடுகளிலிருந்தான தேறிய முதலாந்தர வருமானத்திற்கு நடைமுறைச் சந்தை விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சீர்செய்வதன் மூலம் மதிப்பிடப்படும் மொத்த தேசிய வருமானம் 2025இல் ரூ.32,142.2 பில்லியனாக அதிகரித்தது. ஐ.அ.டொலர் நியதிகளில், நடைமுறைச் சந்தை விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024இன் ஐ.அ.டொலர் 99.6 பில்லியனிலிருந்து 2025இல் 108.8 பில்லியனாக அதிகரித்தது.

தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நடுவாண்டுச் சனத்தொகையில் வீழ்ச்சியுடன் ஒன்றிணைந்து பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விரிவடைதல் மூலம் துணையளிக்கப்பட்டு, 2024இன் ரூ.1,373,235 இலிருந்து 2025இல் 1,505,371 ஆக அதிகரித்தது. அதேவேளை, தலைக்குரிய மொத்த தேசிய வருமானமும் 2024இன் ரூ.1,337,426 உடன் ஒப்பிடுகையில் 2025இல் ரூ.1,477,395ஆக அதிகரித்தது. ஐ.அ.டொலர்களில் தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024இன் ஐ.அ.டொலர் 4,546 உடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 5,003ஆக உயர்வடைந்த அதேவேளை, தலைக்குரிய மொத்த தேசிய வருமானம் 2024இன் ஐ.அ.டொலர் 4,428 உடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 4,910ஆக அதிகரித்தது.



1.2.2 உற்பத்தி

வேளாண்மை

வேளாண்மை நடவடிக்கைகள், 2024இல் பதிவாகிய 0.6 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2025இல் 1.4 சதவீதத்தினால் வளர்ச்சியுற்றன. இவ்வளர்ச்சியானது விலங்கு உற்பத்தியினால் பிரதானமாக உந்தப்பட்டதுடன் தேங்காய் மற்றும் அரிசி என்பவற்றின் வளர்ச்சியும் இதற்கு துணையளித்தன.

1

அட்டவணை 1.2
நிலையான (2015) விலைகளில் கைத்தொழில் மூலத்தின்படி மொத்த தேசிய வருமானம் (அ)(ஆ)

பொருளாதார நடவடிக்கை	மாற்றத்திற்கான வீதம்		வளர்ச்சிக்கான பங்களிப்பு		மொ.உ.உ. இன் சதவீதமாக	
	(%)		(%)		(%)	
	2024 (இ)	2025	2024 (இ)	2025	2024 (இ)	2025
வேளாண்மை, காடாக்கல் மற்றும் மீன்பிடி	0.6	1.4	0.0	0.1	7.3	7.1
கைத்தொழில்	11.1	7.8	2.8	2.1	26.7	27.4
தயாரிப்பு, சுரங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தல் மற்றும் ஏனைய கைத்தொழில்	8.2	7.3	1.6	1.4	19.6	20.1
இதில் : தயாரிப்பு நடவடிக்கைகள்	7.7	6.2	1.2	1.0	16.4	16.6
கட்டடவாக்கம்	20.1	9.2	1.2	0.7	7.1	7.3
பணிகள்	2.4	3.3	1.5	2.0	59.4	58.5
மொத்த மற்றும் சில்லறை வியாபாரம், போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல், தங்குமிடம் மற்றும் உணவுப் பணிகள் நடவடிக்கைகள்	3.7	3.0	1.0	0.8	27.6	27.1
தகவல் மற்றும் தொடர்புபூட்டல்	5.1	8.6	0.2	0.3	3.4	3.5
நிதியியல் மற்றும் காப்புறுதி நடவடிக்கைகள்	0.2	11.2	0.0	0.5	4.6	4.9
உண்மைச் சொத்து நடவடிக்கைகள் (வதிவிட உரிமை உள்ளடங்கலாக)	4.2	3.6	0.2	0.2	4.3	4.3
தொழில்சார் நிபுணத்துவ, விஞ்ஞான, தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் ஆதரவளிக்கின்ற சேவை நடவடிக்கைகள்	3.5	2.4	0.1	0.1	2.1	2.1
பொது நிர்வாகம், பாதுகாப்பு, கல்வி, மனித நலம் மற்றும் சமூக வேலை நடவடிக்கைகள்	- 1.1	0.3	- 0.1	0.0	9.2	8.8
ஏனைய சேவைகள் (சொந்த சேவைகள் நீங்கலாக)	1.3	1.0	0.1	0.1	8.1	7.8
அடிப்படை விலையில் மொத்த பெறுமதி கூட்டலிற்குச் சமனான	4.6	4.4	4.3	4.1	93.4	93.0
மானியங்கள் நீங்கலாக உற்பத்திகள் மீதான வரி	10.9	12.3	0.7	0.8	6.6	7.0
சந்தை விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமனான	5.0	5.0	5.0	5.0	100.0	100.0
வெளிநாட்டிலிருந்தான தேறிய முதலாந்தர வருமானம்	7.4	22.6				
சந்தை விலையில் மொத்த தேசிய வருமானம்	5.4	5.7				

(அ) அடிப்படை ஆண்டு 2015
(ஆ) தற்காலிகமானது
(இ) திருத்தப்பட்டது

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

மேலும், காடாக்கலும் குத்திகளும், வேளாண்மை துணையளிக்கின்ற நடவடிக்கைகள் அத்துடன் பழங்கள், தேயிலை மற்றும் வாசனைத்திரவியங்களின் வளர்ச்சி என்பனவும் இவ்வளர்ச்சிக்கு சாதகமாகப் பங்களித்தன. எனினும், மீன்பிடித்தல், காய்கறிகளின் வளர்ச்சி, இறப்பர்களின் வளர்ச்சி, ஏனைய நீண்டகால பயிர்கள் மற்றும் குடிபான பயிர்களின் வளர்ச்சி ஆண்டுகாலப்பகுதியில் சுருக்கமடைந்து ஒட்டுமொத்த வளர்ச்சியினைக் மந்தமடையச் செய்தன.


கைத்தொழில்

2024இல் வலுவான 11.1 சதவீத விரிவடைதலைக் கட்டியெழுப்பி, தயாரிப்பு, கட்டடவாக்கம் மற்றும் சுரங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தல் நடவடிக்கைகள் மூலம் துணையளிக்கப்பட்டு கைத்தொழில் நடவடிக்கைகள் 2025இல் 7.8 சதவீதமாக தொடர்ந்தும் வளர்ச்சியடைந்தன. புடவைகள், அணியும் ஆடை மற்றும் தோல் உற்பத்திகள் தயாரிப்புடன் இணைந்து உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை உற்பத்திகளின் தயாரிப்பின் நிலையான விரிவடைதல் என்பன தயாரிப்பு

நடவடிக்கைகளில் வளர்ச்சிக்கு பிரதானமாகப் பங்களித்தன. மேலும், கட்டடவாக்க கருத்திட்டங்களில் நிலையான அதிகரிப்பினால் துணையளிக்கப்பட்டு, ஆண்டுகாலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் விரிவடைந்தன. இவ்வுத்தவேகமானது முன்னர் இடைநிறுத்தப்பட்ட கருத்திட்டங்கள் மீளத்தொடங்கப்பட்டமை அத்துடன் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் படிப்படியாக வலுவடைதல் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு கட்டடவாக்கத் துறையில் வலுவான வளர்ச்சியினை எடுத்துக்காட்டியது.

பணிகள்

பணிகள் நடவடிக்கைகள், பொருளாதார நிலைமைகளில் தொடர்ச்சியான மேம்படுதலினால் ஆதரவளிக்கப்பட்டு, 2024இன் 2.4 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2025இல் 3.3 சதவீதம் கொண்ட வளர்ச்சியினைப் பதிவுசெய்தன. தளர்வான பொருளாதார நிலைமைகள் மூலம் துணையளிக்கப்பட்டு நிதியியல் பணி நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பணிகள் நடவடிக்கைகளுக்கு முக்கிய பங்களிப்பாளராக விளங்கின. மேலும், போக்குவரத்து, தங்குமிடப்



பணிகள், கணனி நிகழ்ச்சிப்படுத்தல் ஆலோசனை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் என்பனவும் பணிகள் நடவடிக்கைகளில் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்தன.

1.2.3 செலவினம்

நுகர்வுச் செலவினத்தில் 5.9 சதவீத அதிகரிப்பினாலும் முதலீட்டுச் செலவினத்தில் 22.4 சதவீத அதிகரிப்பினாலும் தூண்டப்பட்டு, நடைமுறை விலைகளில் உள்நாட்டுக் கேள்வி 10.2 சதவீதத்தினால் 2025இல் விரிவடைந்தது. கூட்டுக் கேள்விக்கு முதன்மையாகப் பங்களிக்கின்ற நுகர்வுச் செலவினத்தின் வளர்ச்சி அரசாங்க நுகர்வுச் செலவினத்தின் 5.6 சதவீத அதிகரிப்புடன் ஒன்றிணைந்து தனியார் நுகர்வுச் செலவினத்தின் 6.0 சதவீத வளர்ச்சியினால் தூண்டப்பட்டிருந்தது. மேலும், முதலீட்டுச் செலவினத்தின் முக்கிய கூறான மொத்த நிலையான மூலதன உருவாக்கமானது பிரதானமாக போக்குவரத்துச் சாதனங்கள் மற்றும் கட்டடவாக்கச் செலவினத்தின் அதிகரிப்பு காரணமாக காலப்பகுதியில் வளர்ச்சியடைந்தது. மேலும், இறக்குமதிச் செலவினத்தில் விரிவடைதல் ஏற்றுமதிகளில் வளர்ச்சியினை விஞ்சிச்சென்று, தேறிய வெளிநாட்டுக் கேள்வியில் சுருக்கத்திற்கு வழிவகுத்தது.

நிலையான விலைகளில் மொத்தக் கேள்வியானது பெருமளவில் முதலீட்டுச் செலவினத்தின் 9.8 சதவீத அதிகரிப்புடன் இணைந்து நுகர்வுச் செலவினத்தில் 5.3 சதவீத விரிவாக்கத்தினால் துணையளிக்கப்பட்டு 6.4 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. மேலும், நுகர்வுச் செலவினத்தில் விரிவடைதலானது பெரும்பாலும் தனியார் நுகர்வினால் தூண்டப்பட்டிருந்த அதேவேளை, முதலீட்டுச் செலவினத்தின் வளர்ச்சிக்கு மொத்த நிலையான மூலதன உருவாக்கம் துணையளித்திருந்தது. எனினும், இறக்குமதிச் செலவினத்தின் கணிசமான வளர்ச்சி காலப்பகுதியில் தேறிய வெளிநாட்டுக் கேள்வியில் கீழ்நோக்கிய அழுத்தத்தினை ஏற்படுத்தியது.

தேசிய சேமிப்புக்கள், முதன்மையாக உள்நாட்டு சேமிப்புக்களின் 18.1 சதவீதத்தினால் துணையளிக்கப்பட்டு நடைமுறை விலைகளில் 23.2 சதவீதம் கொண்ட வளர்ச்சியை 2025இல் பதிவுசெய்தன. உலகின் ஏனைய நாடுகளிலிருந்தான தேறிய முதலாந்தர வருமான மற்றும் தேறிய இரண்டாந்தர வருமானக் கிடைப்பனவுகள் 2025இல் வலுவடைந்து, தேசிய சேமிப்புக்களில் விரிவடைதலுக்கு மேலதிக ஆதரவினை அளித்தன. சேமிப்பு நிலைமைகளிலான இம்மேம்படுத்தலைப் பிரதிபலித்து, தேசிய சேமிப்புக்கள் - முதலீட்டு மீதி ஆண்டுகாலப்பகுதியில் மிகையாகக்



காணப்பட்டு, பொருளாதாரத்தில் வெளிநாட்டுச் சமமின்மைகளின் தொடர்ச்சியான குறைவடைதலை எடுத்துக்காட்டின.

1.2.4 வருமானம்

வருமான அணுகுமுறையின் கீழ் தொகுக்கப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில், நடைமுறைச் சந்தை விலைகளில் மொத்த கூட்டப்பட்ட பெறுமதியில் 36.9 சதவீதத்திற்கு வகைகூறுகின்ற பிரதான வருமான உருவாக்கியான மொத்த கலப்பு வருமானம் 2025இல் 5.0 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. இரண்டாவது பாரிய வருமான உருவாக்கியான மொத்த தொழிற்பாட்டு மிகை 2025இல் 5.4 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. ஏனைய முக்கிய வருமான மூலங்களின் நியதிகளில், ஊழியர்களின் நட்டஈடு மற்றும் உற்பத்தி மீதான ஏனைய மானியங்களைக் கழித்த ஏனைய வரிகள் 2025இல் அதிகரித்து முறையே 5.1 சதவீதம் மற்றும் 24.2 சதவீதம் கொண்ட வளர்ச்சிகளைப் பதிவுசெய்தன. மொத்த கூட்டப்பட்ட பெறுமதியின் நிறுவனசார் துறை வகைப்படுத்தலைக் கருத்திற்கொள்கையில்,

நிதியல்லா கூட்டுத்தாபனங்கள் பாரிய வருமானம் ஈட்டும் துறையாகக் காணப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து முறையே வீட்டலகு மற்றும் வீட்டலகுகளுக்குப் பணியாற்றும் இலாபமீட்டா நிறுவனங்கள், நிதியியல் கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொது அரசாங்கம் ஆகியன காணப்பட்டன.

1.2.5 குடித்தொகை, தொழிற்படை மற்றும் தொழில்நிலை

2024 குடித்தொகை மற்றும் வீடமைப்பு தொகைமதிப்பு மதிப்பீடுகளுக்கமைய இலங்கையின் மொத்தக் குடித்தொகை 21,781,800 ஆக அறிக்கையிடப்பட்டது. இதில் 51.7 சதவீதம் பெண்களாகவும் 48.3 சதவீதம் ஆண்களாகவும் அறிக்கையிடப்பட்டிருந்தன. குடித்தொகை மற்றும் வீடமைப்பு தொகைமதிப்பீட்டின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட நடுவாண்டுக் குடித்தொகை 2024இன் 21.9 மில்லியனிலிருந்து¹⁰

10 தற்காலிகமானது. 2024ஆம் ஆண்டிற்குரிய நடுவாண்டுக் குடித்தொகையானது 2026.03.31 அன்று உள்ளவாறு பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட 2012 நடுவாண்டுக் குடித்தொகை மற்றும் வீடமைப்பு தொகைமதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது.

அட்டவணை 1.3 நடைமுறைச் சந்தை விலைகளில் கூட்டுக் கேள்வி மற்றும் சேமிப்புகள் (அ)(ஆ)

பொருளாதார நடவடிக்கை	ரூ. பில்லியன்		மாற்றத்திற்கான விற்பனை விகிதம் %		மொ.உ.உ இன் சதவீதமாக %	
	2024 (இ)	2025	2024 (இ)	2025	2024 (இ)	2025
1. உள்நாட்டு கேள்வி	30,880.6	34,019.7	9.8	10.2	102.6	103.9
1.1 நுகர்வு	22,951.4	24,310.6	7.0	5.9	76.3	74.2
தனியார்	20,859.6	22,102.3	6.5	6.0	69.3	67.5
அரசு	2,091.8	2,208.3	12.6	5.6	7.0	6.7
1.2 முதலீடு (மொத்த மூலதன உருவாக்கம்)	7,929.3	9,709.1	18.6	22.4	26.3	29.6
மொத்த நிலையான மூலதன உருவாக்கம்	5,743.1	6,803.2	14.8	18.5	19.1	20.8
இருப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கையகப்படுத்தல்களிலிருந்து கழித்த-தாதுக்கப்பட்ட பெறுமதிகள்	2,186.2	2,905.9	30.0	32.9	7.3	8.9
2. தேறிய வெளிநாட்டு கேள்வி	-784.8	-1,268.8	-32.6	-61.7	-2.6	-3.9
பொருட்களினதும் பணிகளினதும் ஏற்றுமதி	5,945.7	6,212.0	4.8	4.5	19.8	19.0
பொருட்களினதும் பணிகளினதும் இறக்குமதி	6,730.5	7,480.8	7.4	11.1	22.4	22.8
3. மொத்த கேள்வி (மொ.உ.உ.) (1 + 2)	30,095.8	32,750.8	9.3	8.8	100.0	100.0
4. உள்நாட்டு சேமிப்புகள் (3 - 1.1)	7,144.5	8,440.3	17.3	18.1	23.7	25.8
தனியார்	8,453.6	8,223.3	9.2	-2.7	28.1	25.1
அரசாங்கம் (ஈ)	-1,309.1	217.0	20.7	116.6	-4.3	0.7
5. வெளிநாட்டிலிருந்தான தேறிய முதலாந்தர வருமானம் (உ)	-784.8	-608.6	5.9	22.4	-2.6	-1.9
6. வெளிநாட்டிலிருந்தான தேறிய இரண்டாந்தர வருமானம் (உ)	1,942.7	2,394.5	1.9	23.3	6.5	7.3
7. தேசிய சேமிப்புகள் (4 + 5 + 6)	8,302.4	10,226.1	15.9	23.2	27.6	31.2
8. சேமிப்புகள் முதலீட்டு இடைவெளி						
உள்நாட்டு சேமிப்புகள் - முதலீடு (4 - 1.2)	-784.8	-1,268.8			-2.6	-3.9
தேசிய சேமிப்புகள் - முதலீடு (7 - 1.2)	373.1	517.0			1.2	1.6
9. வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு நிலுவை (2 + 5 + 6) (உ)	373.1	517.0			1.2	1.6

(அ) அடிப்படை ஆண்டு 2015
 (ஆ) தற்காலிகமானது
 (இ) திருத்தப்பட்டது
 (ஈ) மத்திய அரசாங்கத்தின் நடைமுறைக் கணக்கு நிலுவையாகும்.
 (உ) சென்மதி நிலுவை மதிப்பீடுகளுடனான ஏதேனும் வேறுபாடுகளிற்கு தொகுப்பில் ஏற்படுகின்ற காலதாமதமே காரணமாகும்.

மூலங்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
 இலங்கை மத்திய வங்கி



அட்டவணை 1.4
நடைமுறைச் சந்தை விலைகளில் நிறுவனத்துறைகளின் வருமானக் கூறுகள் (அ)(ஆ)

விடயம்	2024 (இ)				2025				சதவீதப் பங்கு (%)	
	நிதியல்பா கூட்டுத்தாபனங்கள்	நிதிக் கூட்டுத்தாபனங்கள்	பொது அரசாங்கம்	வீடு அலகுகள் மற்றும் வீடு அலகுகளுக்குப் பணிபுரறும் இலாபரீட்டா நிறுவனங்கள்	மொத்தப் பொருளாதாரம்	நிதியல்பா கூட்டுத்தாபனங்கள்	நிதிக் கூட்டுத்தாபனங்கள்	மத்திய அரசாங்கம்		வீடு அலகுகள் மற்றும் வீடு அலகுகளுக்குப் பணிபுரறும் இலாபரீட்டா நிறுவனங்கள்
ஊழியர்களின் நட்சுடு	54.2	7.6	20.3	18.0	100.0	54.1	7.1	21.1	17.6	100.0
மொத்த தொழிற்பாட்டு மிகை	81.7	16.1	2.2	-	100.0	83.0	14.8	2.2	-	100.0
மொத்த கலப்பு வருமானம்	-	-	-	100.0	100.0	-	-	-	100.0	100.0
உற்பத்தி மீதான மாவியங்களை கழித்த ஏனைய வரிகள்	66.5	13.8	-	19.7	100.0	67.5	12.5	-	20.1	100.0
அடிப்படை விலையில் மொத்த பெறுமதி கூட்டப்பட்டவை	43.5	7.7	6.5	42.3	100.0	44.0	7.1	6.7	42.1	100.0

(அ) அடிப்படை ஆண்டு 2015
(ஆ) தற்காலிகமானது
(இ) திருத்தப்பட்டது

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

2025இல் 21.8 மில்லியனாக¹¹ 0.7 சதவீதத்தினால்¹² வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கிசைவாக நாட்டின் குடித்தொகை அடர்த்தியும் 2024இல் பதிவாகிய சதுரக் கிலோ மீற்றருக்கு 350 ஆட்களுடன் ஒப்பிடுகையில் 2025இல் சதுர கிலோ மீற்றருக்கு 349 ஆட்களாக சிறிதளவு குறைவடைந்தது.

தொகைமதிப்பு புள்ளிவிபரத்தினால் நாடாத்தப்பட்ட இலங்கை தொழிற்படை அளவீட்டினால்¹³ பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதார ரீதியாக செயற்படுகின்ற குடித்தொகை (தொழிற்படை) 2024இல் பதிவாகிய 8.316 மில்லியனிலிருந்து 2025இல் 8.554 மில்லியனிற்கு அதிகரித்துள்ளது. வீட்டுத்துறை குடித்தொகைக்கான தொழிற்படையின் விகிதமாக விளங்கும் தொழிற்படை பங்கேற்பு வீதமும் 2024இன் 47.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025இல் 49.4 சதவீதமாக அதிகரித்தது. 2025இல், பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம், 32.5 சதவீதமாக ஆக இருந்தது. இது ஆண்களின் தொழிற்படை பங்கேற்பு வீதமான 69.1 சதவீதத்தின் அரைவாசிக்கும் குறைவாகும். எனினும், குறைவான பெண் தொழிற்படை பங்கேற்பானது பொருளாதாரத்திற்கு முக்கியப் பிரச்சினையாகத் தொடர்ந்தும் காணப்பட்டு, நாடு ஒரு உயர் வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றலை அடைவதனை மந்தப்படுத்துகின்ற தொழிலாளர் வளங்களின் குறைப்பயன்பாட்டினைப் பிரதிபலிக்கின்றது. எனினும், 2025இல்

பெண்கள் மத்தியிலான தொழிற்படை பங்கேற்பு வீதம், 2024இல் பதிவுசெய்யப்பட்ட 29.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. துறைவாரியான தொழில்நிலை பங்குகளைக் கருத்தில் கொள்கையில், 2025இல் மொத்த தொழில்நிலையில் ஏறத்தாழ 50 சதவீதத்தினை பணிகள் துறை வகைகூறுகின்றது. அதேவேளை, தொழில்செய்கின்ற குடித்தொகையில் ஏறத்தாழ கால்பகுதியினர் வேளாண்மைத் துறையிலேயே காணப்படுகின்றனர்.

தொழிலின்மை வீதமானது 2024இன் 4.4 சதவீதத்திலிருந்து 2025இல் 3.9 சதவீதத்திற்கு குறைவடைந்தது. தொழிலிலுள்ள குடித்தொகையானது அதிகரித்த அதேவேளை ஆண்டுகாலப்பகுதியில் தொழிலற்ற குடித்தொகை குறைவடைந்து பொருளாதார நடவடிக்கைகளில் தொழிலாளர்களின் படிப்படியான

அட்டவணை 1.5
குடும்ப அலகுகளின் குடித்தொகை, தொழிற்படை மற்றும் தொழிற்படை பங்கேற்பு

விடயம்	2024	2025 (அ)
குடும்ப அலகுகளின் எண்ணிக்கை '000 ஆட்கள் (ஆ)	17,548	17,307
தொழிற்படை '000 ஆட்கள்	8,316	8,554
தொழிலுள்ளோர்	7,950	8,219
தொழிலற்றோர்	366	335
தொழிலின்மை வீதம்	4.4	3.9
ஆண்	3.0	2.8
பெண்	7.1	6.1
தொழிற்படை பங்கேற்பு வீதம் (இ)	47.4	49.4
ஆண்	67.4	69.1
பெண்	29.8	32.5

(அ) நான்கு காலாண்டுகளின் சராசரி
(ஆ) 15 வயதுகளும் மற்றும் அதற்கு மேற்பட்டவையும் புள்ளிவிபரத் திணைக்களம்
(இ) குடும்ப அலகுகளின் குடித்தொகையின் சதவீதமாக தொழிற்படைப் பங்கேற்பு

11 தற்காலிகமானது. 2025ஆம் ஆண்டிற்குரிய நடுவாண்டுக் குடித்தொகையானது 2026.03.31 அன்று உள்ளவாறு பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட 2024 நடுவாண்டுக் குடித்தொகை மற்றும் விடையப் தொகைமதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது.
12 தற்காலிகமானது
13 2025ஆம் ஆண்டிற்கான பெறுமதிகள் அதன் நான்கு காலாண்டுப் பெறுமதிகளின் சராசரியாகக் கணிப்படுகின்றது

1

உட்சேர்ப்பினை குறித்துநிற்கின்றது. இருப்பினும், இளைஞர் தொழிலின்மையானது 20-24 மற்றும் 25-29 வயது பரம்பலுக்கிடையில் 18 சதவீதம் மற்றும் 11 சதவீதம் என்பவற்றை முறையே வகைகூறி 2025இல் தொடர்ந்தும் ஒப்பீட்டளவில் உயர்வாகக் காணப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, க.பொ.த உயர்தர மற்றும் அதற்கு மேலதிக கல்வித் தகைமைகளைப் பெற்றுக்கொண்ட பெண்களின் தொழிலின்மை வீதமானது 8.3 சதவீதத்தைப் பதிவுசெய்து பெண்களின் தொழிற்படை பங்கேற்பில் கட்டமைப்பு சிக்கல்களை மேலும் எடுத்துக்காட்டுகின்றது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காகப் புறப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.1 சதவீதத்தினால் 311,223 இற்கு 2025இல் குறைவடைந்தது. திறன்மிக்க தொழிலாளர் இடம்பெயர்வு ஆண்டுக்காலப்பகுதியில் 3.0 சதவீத குறைவினைப் பதிவுசெய்தது. ஆண் தொழிலாளர்கள் மொத்த வெளிச்செல்கையில் 61.3 சதவீதத்தினை வகைகூறியதுடன் பெண் தொழிலாளர்கள் 38.7 சதவீதத்தினை வகைகூறினர்.

1.2.6 பொருளாதார உட்கட்டமைப்பு

வலு மற்றும் சக்தி


பெற்றோலியம்

பொதுவாக, உலக மசகெண்ணெய் விலைகள் புவிசார் அரசியல் பதற்றங்களிலிருந்து தோற்றம் பெற்ற அவ்வப்போதான தளம்பலுடன் 2025 முழுவதும் கீழ்நோக்கிய போக்கில் காணப்பட்டன. ஐக்கிய அமெரிக்க வர்த்தகக் கொள்கையினைச் சூழ்ந்த நிச்சயமின்மைகளுக்கு மத்தியில், குறைவடைந்த உலகளாவிய வளர்ச்சியுடன் இணைந்து, குறிப்பாக பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) மற்றும் பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பல்லாத முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் (ஒபெக்+) என்பவற்றுக்கிடையிலான கூட்டமைப்பின் மூலமான வெளியீட்டின் அதிகரிப்பைத் தொடர்ந்து, மிதமிஞ்சிய வழங்கல் பற்றிய கரிசனைகள் இவ்வீழ்ச்சிப் போக்கிற்குப் பெருமளவில் பங்களித்தன. இதன் விளைவாக, பிரென்ட் மசகெண்ணெயின் ஆண்டுச் சராசரி விலை 2024இன் பீப்பாய் ஒன்றிற்கு ஐ.அ.டொலர் 79.79 இலிருந்து 2025இல் பீப்பாய் ஒன்றிற்கு 68.25 ஆக

14.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கான மசகெண்ணெய் ஆண்டுச் சராசரி இறக்குமதி விலை, 2024இன் பீப்பாய் ஒன்றிற்கு ஐ.அ.டொலர் 84.69 இலிருந்து 2025இல் பீப்பாய் ஒன்றிற்கு ஐ.அ.டொலர் 73.22 ஆக 13.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, மிதமடைகின்ற உலகளாவிய சக்தி விலைகளைப் பிரதிபலித்து, இலங்கை ரூபாவின் மிதமான தேய்வடைதலுக்கு மத்தியில் உள்நாட்டு பெற்றோலிய விலைகள் 2024 ஆரம்பத்திலிருந்து படிப்படியாக வீழ்ச்சியடைந்தன. எனினும், மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்பட்ட வழங்கல் இடையூறுகள் மசகெண்ணெய் விலைகள் 2026 மாசுக் காலப்பகுதியில் உச்சமடைவதற்கு இட்டுச்சென்றன.¹⁴

ஆண்டு முழுவதும் பெற்றோலிய உள்நாட்டு சில்லறை விலைகளுக்காக செலவுப் பிரதிபலிப்பு விலையிடல் சீராக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, உலகளாவிய விலைத் தளம்பல் பெற்றோலிய உள்நாட்டு சில்லறை விலைகளில் பிரதிபலிக்கப்படுவதற்கு இடமளித்தது. அதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படுகின்ற பெற்றோல் 92, ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள், 2024 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2025இன் இறுதியளவில் முறையே 15 சதவீதம், 9 சதவீதம், 8 சதவீதம் கொண்ட ஒட்டுமொத்த குறைப்புக்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, 2025 காலப்பகுதியில் பெற்றோலியத் துறையானது விற்பனைகளில்

14 2026 பெப்ரவரி இறுதியிலிருந்து மத்திய கிழக்கு யுத்தம் தொடங்கியதுடன் மசகெண்ணெய் விலைகள் மிகக் குறுகிய காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க தளம்பல்கள் காண்பித்து உயர்வடைந்து காணப்பட்டன. பெற்றோலிய உற்பத்தி மையங்களின் மீது தாக்குதல்கள் மற்றும் விற்பனாகச் சங்கிலிகளுக்கான இடையூறுகள் போன்றவற்றின் விளைவாக தோற்றம்பெற்ற நிச்சயமின்மை மூலம் இவ்வறுதியின்மை ஏற்பட்டது. ஆகையினால், பிரென்ட் மசகெண்ணெயின் விலை அளவீடுபோதான விலைத் தளம்பல்களுடன் 2026 பெப்ரவரி இறுதியில் (மோதலின் தொடக்கம்) பீப்பாய் ஒன்றிற்கு ஐ.அ.டொலர் 70.48 இலிருந்து 2026 மாசுக் 31 அன்று ஐ.அ.டொலர் 105.79 ஆக அதிகரித்தது. அதற்கமைய, உலகளாவிய விலை அசைவுகளைப் பிரதிபலித்து பெற்றோல் 92 மற்றும் ஓட்டோ டீசல் என்பவற்றுக்கான சில்லறை விலைகள் 2026 மாசுக் 31 இறுதியிலுள்ளவற்று முறையே ரூ. 293.00 இலிருந்து ரூ. 398.00 ஆகவும் ரூ. 281.00 இலிருந்து ரூ. 382.00 ஆகவும் அதிகரிக்கப்பட்டன. 2026 பெப்ரவரி இறுதியிலிருந்து மத்திய கிழக்கு யுத்தம் தொடங்கியதுடன் மசகெண்ணெய் விலைகள் மிகக் குறுகிய காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க தளம்பல்கள் காண்பித்து உயர்வடைந்து காணப்பட்டன. பெற்றோலிய உற்பத்தி மையங்களின் மீது தாக்குதல்கள் மற்றும் விற்பனாகச் சங்கிலிகளுக்கான இடையூறுகள் போன்றவற்றின் விளைவாக தோற்றம்பெற்ற நிச்சயமின்மை மூலம் இவ்வறுதியின்மை ஏற்பட்டது. ஆகையினால், பிரென்ட் மசகெண்ணெயின் விலை அளவீடுபோதான விலைத் தளம்பல்களுடன் 2026 பெப்ரவரி இறுதியில் (மோதலின் தொடக்கம்) பீப்பாய் ஒன்றிற்கு ஐ.அ.டொலர் 70.48 இலிருந்து 2026 மாசுக் 31 அன்று ஐ.அ.டொலர் 105.79 ஆக அதிகரித்தது. அதற்கமைய, உலகளாவிய விலை அசைவுகளைப் பிரதிபலித்து பெற்றோல் 92 மற்றும் ஓட்டோ டீசல் என்பவற்றுக்கான சில்லறை விலைகள் 2026 மாசுக் 31 இறுதியிலுள்ளவற்று முறையே ரூ. 293.00 இலிருந்து ரூ. 398.00 ஆகவும் ரூ. 281.00 இலிருந்து ரூ. 382.00 ஆகவும் அதிகரிக்கப்பட்டன.



குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்து, 7.4 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு அதிகரிப்பினை பதிவுசெய்த பெற்றோலிய உற்பத்திகளின் அளவுகள் மூலம் மேம்பட்ட பொருளாதார நடவடிக்கையைப் பிரதிபலித்தன. 2026 மாச்சில் மத்திய கிழக்கு போரினால் தோற்றம்பெற்ற வளர்ந்துவருகின்ற புவிசார் அபிவிருத்திகளுக்கு பதிலிறுத்தி கிரமமான மாதாந்த விலையிடல் பொறிமுறைக்கு வெளியில் குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய விலைச் சீராக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

செலவுப் பிரதிபலிப்பு விலையிடல் பொறிமுறையைத் தொடர்ந்தும் முன்னெடுத்தமையானது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 2025இல் வலுவான

நிதியியல் செயலாற்றத்தினைப் பேணுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஆதரவளித்தது. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2024இல் பதிவுசெய்த ரூ. 34.2 பில்லியன் கொண்ட இலாபத்திற்குப் பின்னர் 2025இல் ரூ. 36.4 பில்லியன் இலாபத்தினைப் பதிவுசெய்தது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வெளிநின்ற வெளிநாட்டு நாணயத்தில் பெயர்குறிக்கப்பட்ட கடன்களும் இறக்குமதிப் பட்டியல்களும் 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 252.0 மில்லியனாகவிருந்தன. அதேவேளை, மத்திய கிழக்கு போரிற்கு மத்தியில் எரிபொருள் நுகர்வை மட்டுப்படுத்துவதற்கு 2026 மாச்ச நடுப்பகுதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில்

1

விரைவாக பதிலிறுத்தல் (கியூஆர்) மற்றும் வாகனப் பதிவு இலக்கம் அடிப்படையிலமைந்த எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

மின்வலு

மின்சாரத்திற்கான கேள்வி, பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட மேம்படுத்தலுடன் இணைந்து 2025இல் உயர்வடைந்தது. அதற்கமைய, மின்வலு விற்பனைகள் அனைத்து முக்கிய நுகர்வோர் வகைகளுக்கிடையிலும் அவதானிக்கப்பட்ட வளர்ச்சியுடன் ஆண்டுகாலப்பகுதியில் 5.8 சதவீதம் கொண்ட ஒட்டுமொத்த விற்பனையைப் பதிவுசெய்தன. குறிப்பாக, பாரிய துறையாகவிருக்கின்ற வீட்டு வகையில் ஏற்பட்ட கேள்வி இரண்டாவது காலாண்டிலிருந்து தொடங்கி வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்தது. எனினும், முன்னைய ஆண்டை விட உயர்வாகக் காணப்பட்டமைக்கு மத்தியில் டித்வா புயலினால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் காரணமாக ஆண்டின் பின்னையப் பகுதியை நோக்கி அனைத்து வகைகளுக்கிடையிலும் மின்சாரத்திற்கான கேள்வி தற்காலிகமாக வீழ்ச்சியடைந்தது.

உயர்வடைகின்ற மின்சாரத்திற்கான கேள்விக்கிசைவாக, நீர்மின் பிறப்பாக்கத்தில் சாதகமான நிலைமைகளுக்கு மத்தியில் மின்பிறப்பாக்கம் 2025இல் 5.8 சதவீத ஆண்டு வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. நீர்தேக்க மட்டங்கள் ஆண்டு காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் சராசரியாக 69.6 சதவீதமாக நிலையாகக் காணப்பட்ட அதேவேளை, ஏறத்தாழ 50 சதவீத ஆகக் குறைவான மட்டம் 2025 ஒத்தோபரில் பதிவாகியது. இதற்கு மேலதிகமாக கூரை மீதான பொருத்துதல்களில் துரிதமான வளர்ச்சி மூலம் தூண்டப்பட்டு கூரை மீதான சூரிய மின்பிறப்பாக்கம் ஏறத்தாழ இரு மடங்கு அதிகரித்ததன் மூலம் சூரிய மின்சக்திப் பிறப்பாக்கம் விரிவடைந்தது. ஆண்டுகாலப்பகுதியில் ஒட்டுமொத்த மின் பிறப்பாக்கத்திற்கு நீர், எரிபொருள், நிலக்கரி மற்றும் மரபுசாரா மீன் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் பங்களிப்பு முறையே 35.5 சதவீதம், 12.5 சதவீதம், 27.4 சதவீதம், 24.7 சதவீதம் ஆக வகைகூறியிருந்தன.

இலங்கை மின்சார சபை 2025 காலப்பகுதியிலும் அதன்பின்னர் 2026 மாச்சில் மற்றுமொன்றுமாக இரு சுற்றுக்களைக் கொண்ட தீர்வைச் சீராக்கங்களை மேற்கொண்டது. 2024இல் பல கீழ்நோக்கிய திருத்தங்களின் பின்னர் மின்சார தீர்வைகள் 2025

சனவரியில் 20 சதவீதம் கொண்ட சராசரியினால் மேலும் கீழ் நோக்கி திருத்தம் செய்யப்பட்டன. இத்தீர்வைத் திருத்தங்கள் வழமையான வறண்ட வானிலைக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் உயர்வான அணல் அடிப்படையிலமைந்த மின்பிறப்பாக்கத்தின் மூலம் உயர்வான பிறப்பாகச் செலவுகளுடன் ஒன்றிணைந்து 2025இன் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபையின் நிதியியல் செயலாற்றத்தின் மீது குறிப்பிடத்தக்க நெருக்கடியினை உண்டுபண்ணியது. இவ்வொன்றுதிரண்ட நிதியியல் இழப்புகளுக்குத் தீர்வுகாண்பதற்கு 2025 யூனில் 15 சதவீத மேல்நோக்கிய கட்டணத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திருத்தம் இலங்கை மின்சார சபையின் நிதியியல் நிலைமையில் ஓரளவு மேம்பாட்டிற்கு பங்களித்த அதேவேளை, இக்கட்டண உயர்வு முதலாவது காலாண்டில் இழப்புக்களைச் சமாளிப்பதற்குப் போதாமையினால் 2025இல் இலங்கை மின்சார சபை ரூ. 38.7 பில்லியன் கொண்ட ஒட்டுமொத்த நடத்தினைப் பதிவுசெய்தது. இவ்விவிருத்திகளுடன் இலங்கை மின்சார சபையின் குறுகியகால கடன்பெறுதல்களும் பொறுப்புக்களும் 2024 இறுதியளவில் ரூ. 174.3 பில்லியனிலிருந்து 2025இன் இறுதியளவில் ரூ. 206.2 பில்லியனாக அதிகரித்த அதேவேளை, நீண்டகால பொறுப்புக்கள் ரூ. 409.0 பில்லியனிலிருந்து ரூ. 411.2 பில்லியனிற்கு அதிகரித்தது. அதேவேளை, இரண்டாவது காலாண்டில் மின்சார வழங்கலின் செலவு மற்றும் வருவாய் போன்றவற்றின் எறிவுகளைக் கருத்திற்கொண்டு 2026 ஏப்பிரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10.3 சதவீதம் கொண்ட மேலும் மேல்நோக்கிய மின்சாரத் தீர்வைத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.


இலங்கையின் மின்வலு தொழில்துறையின் அபிவிருத்தியை வழிநடாத்துவதற்கு அரசாங்கம் முக்கிய கட்டமைப்பு சார்ந்த மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பின்னர் இவ்வாண்டுக் காலப்பகுதியில் 2025இன் 14ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தம்) சட்டமாக்கப்பட்டது. 2026 மாச்சில் வினைத்திறனையும் ஆளுகையையும் மேம்படுத்தும் நோக்குடன் பிறப்பாக்கம், கடத்தல், விநியோகம் மற்றும் முறைமைத் தொழிற்பாடுகள் என்பவற்றுக்குப் பொறுப்பாக நான்கு அரசிற்குரித்தான நிறுவனங்களைத் தாபிப்பதற்கு இச்சட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டது.




சிறப்பு வரைபடம் 1.3
சூரிய வலு உருவாக்கத்தின் விரிவாக்கம்



மொத்த மின்வலு உருவாக்கத்தின் பங்கு¹



மின்வலு உருவாக்கும் தருவாயில் சராசரிச் செலவு - 2025



குறிப்பு: மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சூரியப்பலகை என்பது பெரிய அளவிலான நிலத்தில் நிறுவப்படும் முறைமை, அதேவேளை கூரையீது பொருத்தப்பட்ட சூரியப்பலகை என்பது கட்டடங்களின் கூரையேல் நிறுவப்படும் சிறிய அளவிலான அமைப்புகளை குறிக்கிறது. அவை பொதுவாக 1 மெகாவாற்றூக்கு குறைவாக இருக்கும்.

புதுப்பிக்கத்தக்க, குறிப்பாக சூரிய மற்றும் காற்றாலை சக்தியின் அதிகரித்து வரும் பயன்பாடானது உலகளாவிய ரீதியில் மின்சார சந்தைகளை மீள்வடிவமைத்து வருகின்றது. இலங்கையில், அத்தகைய மரபுசாரா மீள்புதிப்பிக்கத்தக்க சக்தி மூலங்களுக்கான நிலைமாற்றமானது ஓர் தசாப்தத்திற்கு முன்னர் தொடங்கியிருந்தாலும், 2022இல் பயன்பாடுகளுக்கான செலவுப் பிரதிபலிப்பு விலையிடல் பொறிமுறையொன்றினை நோக்கிய அரசாங்கத்தின் முயற்சியினூடாக சக்தி மானியங்கள் நக்கப்பட்டதைத் தொடர்ந்து அது குறிப்பிடத்தக்க உத்வேகத்தைப் அடைந்தது. இக்கொள்கை தீர்மானமானது தனியார் துறையினர் மற்றும் வீட்டுத் துறையினர் ஆகிய இருவரும் தமது புதிப்பிக்கத்தக்க சக்தி மூலங்களில் முதலீடு செய்வதற்கான நிதியியல் ஊக்குவிப்புத் தொகைகளை உருவாக்கி, இதன் மூலம் குறைந்த செலவிலான தெரிவுகளுடன் சக்தி தேவைகளை பூர்த்தி செய்து, அதிகரித்து வரும் மின்சாரத்திற்கான கேள்விக்கு ஆதரவளித்தது.

இதற்கமைய, புதுப்பிக்கத்தக்க துறையில், கூரையீது சூரியப் பலகைகளில் மேற்கொள்ளப்பட்ட துரிதமான முதலீடுகளால் தூண்டப்பட்டு, குறிப்பாக 2025இல் மொத்த மின்சார உற்பத்தியில்¹ ஏறத்தாழ 9.4 சதவீதத்திற்கு வகைக்கூறிய சூரிய சக்தியில் இயலாற்றல் விரிவாக்கமானது அவதானிக்கப்பட்டது. கூரையீது சூரியப் பலகைகளின் வளர்ச்சியடைந்து வரும் தழுவலானது, அதிகரித்த மின்சார கேள்விக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் அதிக செலவான அனால் மின்சார உற்பத்தி மீதான தங்கியிருக்கும் தன்மையை குறைத்துள்ளது.

எனினும், சூரிய வலுவின் இத்துரிதமான விரிவாக்கமானது பல்வேறு சவால்களை உருவாக்குகின்றது. குறிப்பாக, பகல் நேர சூரிய வலு உற்பத்திக்கும் இரவு நேர உச்ச கேள்விக்குமிடையிலான பொருத்தமற்றதன்மையானது மின்கட்டமைப்பு முகாமைத்துவம் மற்றும் மின்கட்டமைப்பு உறுதித்தன்மை என்பவற்றில்

சிக்கல்களை உருவாக்குகின்றது. இக்குறைபாடானது பெருமளவில் மின்கல சேமிப்பு முறைமைகளினூடாக தீர்க்கப்படலாம். உச்ச நேரங்களில் மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தினை வழங்கும் மின்கலம் பொருத்தப்பட்ட சூரிய வலு அமைப்புகளுக்கான உயர்வான வழங்கல் தீர்வைகள் மற்றும் நெட் பிளஸ் முறைமைக்குள்² படிப்படியான நிலைமாற்றம் மற்றும் பாவனை நேரத் தீர்வைகள்³ என்பன மின்கல சேமிப்பு முதலீடுகளுக்கான பல்வேறு தீர்வுகளாகும். சிறிய அளவிலான சூரிய சக்தி உற்பத்தியாளர்களின் துரிதமான விரிவாக்கத்தின் மத்தியில், கூரையீது சூரிய சக்தியை பெற்றுக்கொள்வதற்கு கூட்டிணைப்பாளர்கள் அல்லது சமூக மின்சார கூட்டுறவுகள் போன்ற புதிய வியாபார மாதிரிகளை ஆராய்வதானது, மின்கட்டமைப்பு முகாமைத்துவத்தில் பயனுள்ளதாக இருக்கலாம். அதேவேளை, சூரிய வலு உற்பத்தியை நோக்கிய துரிதமாக அதிகரித்து வரும் போக்குடன், சூரிய பலகைகள் மற்றும் மின்கலங்களை அவற்றின் பயன்பாட்டு ஆயுளின் முடிவில் பாதுகாப்பாக அகற்றும்/ மீள்சுழற்சி செய்யும் எதிர்காலத் திட்டங்களை உருவாக்குதல் முன்மதிக்கத்தாகும்.

இந்நிலைமாற்றம் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கும், சூரிய சக்தியின் இயலாற்றலை முழுமையாக பயன்படுத்துவதற்கும் காலந்தவறாத மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அத்தியாவசியமாகக் காணப்படுகின்றன. மேலும், அனால் சக்தி அடிப்படையிலான மின்சார உற்பத்திக்கான செலவுகளில் அதிகரித்து வரும் தளம்பல்களின் பின்னணியில், இந்நிலைமாற்றத்தை முன்னேற்றி புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், இலங்கையின் 2050 காபன் நிரக பூச்சிய பயணத் திட்டம் மற்றும் மூலோபாய திட்டம் என்பவற்றின் கீழ் இலக்குகளை அடைவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

¹ இலங்கை மின்சார கம்பனிக்கு இணைக்கப்பட்ட கூரையீது சூரியப்பலகைகளை உள்ளடக்கப்படவில்லை.

² கூரையீது சூரியப் பலகைகளில், மொத்த உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்பட்டு, அதற்கான கட்டணம் பயன்படுகிற நிறுவனத்தால் செலுத்தப்படும் அதேவேளை, சூரிய சக்தி உற்பத்தியாளர்கள் மின்சார நுகர்வு தனியாக கட்டணப்படுத்துபவர்களுக்கும்.

³ பாவனை நேர அடிப்படையில் தீர்வைபானது நிர்ணயிக்கப்படுகின்றது.

1

மேலும், இலங்கை மின்சார சபை எஞ்சியிருக்கின்ற பணிகளைக் கையாள்வதற்கு இரு மேலதிக நிறுவனங்கள்¹⁵ தாபிக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக மின்வலுத் துறைக்கு தேசிய மின்வலுக் கொள்கை மற்றும் மின்வலுத் துறைக்கான தீர்வைக் கொள்கை என்பனவும் 2026 மார்ச்சில் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டன. அடிப்படை மற்றும் உடன் நிகழ்வுக் கொள்கைகளை எடுத்துரைத்து தொழில் துறையின் மாறுதலுக்கான ஒட்டுமொத்த கட்டமைப்பொன்றை தேசிய மின்சாரக் கொள்கை வழங்கியது. இது, நியாயமான, செலவுப் பிரதிபலிப்பு மற்றும் நிலைபேறான மின்சாரத் தீர்வைகளுக்கு கோட்பாடுகளை நிர்ணயிக்கின்ற அதேவேளை போட்டிமிக்க மின்வலுச் சந்தையொன்றுக்கான மாறுதலுக்கு துணையளிக்கின்றது. இவ்வழிமுறைகள் ஒன்றிணைந்து, இலங்கை மின்சாரத் துறையில் ஆளுகையை வலுப்படுத்தி தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தி மிகுந்த வெளிப்படைத்தன்மையையும் போட்டித்தன்மையும் ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றன.

இலங்கை மின்சார சபைக்கான கட்டமைப்புசார் மறுசீரமைப்புகளுக்கு மேலதிகமாக இலங்கை மின்சார சபையின் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதற்கமைய, மொரகல்ல, சகஸ்தனாவி இணைந்த சூழற்சி நிலையத்தில் நீர் மின்சார உற்பத்தி நிலைய அபிவிருத்தி, சியாம்பலாண்டுவயில் சூரிய மின்சார உற்பத்தி நிலையம், முள்ளிக்குளம் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டம் I நீடிப்பு என்பன தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. மேலும், பசுமை மின் சக்தியைப் பிறப்பாக்கம் செய்வதற்கான நீண்ட காலத் திட்டங்களுக்கு இசைவாக்குவதற்காக முன்னேற்றங்கள் இடம்பெற்றன. அதற்கமைய, தேசிய முறைமைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க வலு கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் கொலன்னாவையில் 100 மெகா வாற்று மின்கல வலுச் சேமிப்பக முறைமையைத் தாபித்தல் என்பவற்றுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதியிடல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

15 2026 மார்ச்சில் இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பின் கீழ் தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிசு ஜெனரேசன் லங்கா (பிறைவேட்) லிமிடெட், நெஷனல் டிரான்ஸ்மிசன் டெட்வேக் சேர்வீஸ் பிறவை (பிறைவேட்) லிமிடெட், எலக்ட்ரிசு டிஸ்ட்ரிபியூசன் லங்கா (பிறைவேட்) லிமிடெட், சிபி எம்புளோயீஸ் பன்ட் (பிறைவேட்) லிமிடெட், எனேஜி வென்ஜூர்ஸ் லங்கா (பிறைவேட்) லிமிடெட் என்பவற்றை உள்ளடக்கி, பின்னர் எஞ்சிய பணிகளையும் சொத்துக்களையும் கையாளுவதற்கு இறுதியான குறிப்பிடப்பட்டுள்ள இரு நிறுவனங்களையும் பொறுப்பாக்கியுள்ளது.

போக்குவரத்துத் துறை

2025இல், வீதி மற்றும் புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகள் 2024 உடன் ஒப்பிடுகையில் சிறிதளவு வீழ்ச்சியடைந்தன. இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்படுத்தப்பட்ட கிலோ மீற்றர் தூரமும் பயணிகிலோ மீற்றர் தூரமும் 2025இல் வீழ்ச்சியடைந்தது. இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துத் தொகுதிகளில் ஏற்பட்ட மட்டுப்பாடுகள் இதற்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும். மேலும், 2025இல் புகையிரதப் போக்குவரத்து விசேடமாக டித்வா புயலினால் ஏற்பட்ட கடுமையான இடையூறுகள் காரணமாக ஆண்டின் இறுதியில் வீழ்ச்சியடைந்தன. புயலினால் சேதமாக்கப்பட்ட பல புகையிரதப் பாதைகள் பழுதுபார்க்கப்பட்டு, 2026 ஆரம்பப் பகுதியில் இயக்கப்பட்டன. எனினும், மலையக மற்றும் வடக்கு புகையிரதப் பாதைகளின் சில பிரிவுகள் புயலினால் தோற்றுவிக்கப்பட்ட கடுமையான சேதங்கள் காரணமாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை, வான் பயணிகள் போக்குவரத்து, கிரமமான தொழிற்பாடுகளின் கால இடைவெளியில் அதிகரிப்புடன் ஒன்றிணைந்து புதிய அட்டவணைப்படுத்தப்பட்ட தொழிற்பாடுகளையும் புதிய வாடகை விமானப் பயணங்களையும் தொடங்கியமையினால் துணையளிக்கப்பட்டு ஆண்டு

அட்டவணை 1.6 போக்குவரத்துத் துறையின் செயலாற்றம்			
துறை	2024(அ)	2025(அ)	மாற்றம் 2024/2025 (%)
வீதிப் போக்குவரத்து (இலங்கை போக்குவரத்துச் சபை)			
செயற்படுத்தப்பட்ட கிலோமீற்றர் தூரம் (மில்லியன்)	364	358	-1.6
பயணிகள் கிலோமீற்றர் தூரம் (மில்லியன்)	12,855	11,888	-7.5
புகையிரத போக்குவரத்து (இலங்கை புகையிரதம்)			
பயணிகள் கிலோமீற்றர் தூரம் (மில்லியன்)	6,000	5,990	-0.2
பொருட்கள் கிலோமீற்றர் தூரம் (மில்லியன் தொன்)	172	162	-6.0
வான் போக்குவரத்து			
பயணிகள் அசைவுகள் (மில்லியனில்) (ஆ)	8.8	10.1	15.2
இதில் சிறிலங்கை ஏயர்லைன்	3.5	4.1	17.2
கப்பல் கட்டணங்கள் (மெ.தொ. '000)	195.4	188.8	-3.4
இதில் சிறிலங்கை ஏயர்லைன்	93.0	80.4	-13.6
கடல் போக்குவரத்து (கொழும்புத் துறைமுகம்)			
கொழும்புத் துறைமுகம்			
கொள்கலன் கையாளுகை (இருபது அடிக்குச் சமமான அலகுகளினால், '000)	7,792	8,301	6.5
கப்பல் வருகைகளின் எண்ணிக்கை	3,968	4,102	3.4
ஹம்பாந்தோட்டை துறைமுகம்			
கொள்கலன் கையாளுகை (இருபது அடிக்குச் சமமான அலகுகளினால், '000)	53	428	707.5
கப்பல் வருகைகளின் எண்ணிக்கை	472	881	86.7

(அ) தற்காலிகமானது
(ஆ) இடைநிற் பயணிகள் நீங்கலாக
மூலங்கள்: இலங்கை போக்குவரத்துச் சபை இலங்கை புகையிரதம் இலங்கை சில்லி விமானசேவைகள் அதிகாரசபை இலங்கை துறைமுக அதிகாரசபை



காலப்பகுதியில் ஆரோக்கியமான வளர்ச்சியினை அனுபவித்தது. எனினும், வான் சரக்கு அனுப்புகை 2025இல் சிறிய எதிர்மறையாக வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. துறைமுகத் துறையானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை வெளிக்காட்டி, வரலாற்றிலேயே அதிகூடிய கொள்கலன் கையாளுதல் அளவுகளைப் பதிவுசெய்தது. கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் - கட்டம் Iஇல் தொழிற்பாடுகளைத் தொடங்கியமையும் கொள்கலன் கையாளுதல் அளவுகளில் அதிகரிப்பிற்குத் துணையளித்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தொழிற்பாடுகள், 2025 சனவரி தொடக்கம் வாகன இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தலின் பின்னர் உள்நாட்டு வாகனக் கையாளுதலின் அதிகரிப்பினால் துணையளிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை வெளிக்காட்டியது.

ஏனைய அபிவிருத்திகள்

ஏனைய பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் 2025ஆம் ஆண்டிலும் தொடர்ந்தன. துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைக் கருத்திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை அண்மித்ததுடன் 2026இல் கருத்திட்டம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடவத்தை - மீரீகம வரையான பிரிவு I மற்றும் பொத்துஹர - கலகெர பிரிவு III உள்ளடங்கலாக மத்திய அதிவேகப் பாதையின் பல பிரிவுகளுடன் தொடர்புபட்ட காணி கையகப்படுத்தல் மற்றும் சிவில் பணி முறையே 2028 செத்தெம்பரிலும் 2029 யூனிலும் எதிர்பார்க்கப்படும் திகதிகளுடன் நிறைவுபெறுமென்ற நோக்கில் ஆண்டுக்காலப்பகுதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம், அனைவரையும் உள்ளடக்குகின்ற தொடர்புகை மற்றும் அபிவிருத்தி கருத்திட்டம் மற்றும் பதுளை - செங்கலடி வீதி மேம்பாட்டு கருத்திட்டம் உள்ளடங்கலாக பல வெளிநாட்டு உதவியளிக்கப்பட்ட வீதி அபிவிருத்திக் கருத்திட்டங்கள் 2025 காலப்பகுதியில் முன்னேற்றமடைந்து நாட்டின் வீதி வலையமைப்பை வலுப்படுத்தின. மேலும், பயணிப்போர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடன் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் புனரமைத்தல் ஆண்டுகாலப்பகுதியில் தொடங்கப்பட்டது. 2026 மாச்ச ஆரம்பத்தில் கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித்திட்டத்துடன் ஒன்றிணைந்து போக்குவரத்து அமைச்சு பிரத்தியேகமான

தாழ்வான தள, குளிநூட்டப்பட்ட முன்னுரிமை பேருந்து சேவையினைத் தொடங்கி, வலதுகுறைந்த ஆட்களுக்கு இலகுவான அணுகலை இயலச்செய்தது. முன்னோடிக் கருத்திட்டமொன்றாக இது தொடங்கப்பட்டதுடன் அதன் வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு, வலதுகுறைந்த ஆட்களினதும் பொதுமக்களினதும் போக்குவரத்துத் தேவைகளை நிறைவுசெய்வதற்கு இச்சேவையினை விரிவுபடுத்துவதற்குத் அரசாங்கம் திட்டமிடுகின்றது. இக்கருத்திட்டத்திற்கிசைவாக அணுகத்தக்க நியமங்களைத் தரமுயர்த்துவதற்கு பேருந்து நிறுத்தும் இடங்களை புனரமைப்பதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட பல கருத்திட்டங்கள் 2025 காலப்பகுதியில் தொடங்கப்பட்டன. வறுமையான மற்றும் குறைந்த வருமானமிக்க வீடற்ற குடும்பங்களுக்கென 5 ஆண்டுகளில் 70,000இற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான “உங்களுக்கான ஒரு இடம் - அழகான வாழ்க்கை” வீடமைப்பு மானிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் தொடங்கப்பட்டது. அதேவேளை, அனைவருக்கும் நிழல் மற்றும் நிழல் மானியம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான கருத்திட்டங்கள் ஆண்டுகாலப்பகுதியில் தொடர்ந்தும் இடம்பெற்றன. மேலும், இந்திய மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராம சக்தி வடக்கு மற்றும் தென் மாகாண நிகழ்ச்சித்திட்டங்கள் 2025 காலப்பகுதியில் முன்னேற்றம் கண்டன. குறைவாக சேவைபெறும் சமூகங்களுக்காக வீடமைப்பு மீது கவனம் செலுத்துகின்ற வெளிநாட்டு உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,996 வீடுகளை நிர்மாணித்தல் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. சியக் நகர உட்கட்டமைப்பு வசதி மற்றும் நகர வீட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், கதிர்காமம், கண்டி மற்றும் அநுராதபுரம் நகரங்களை மாதிரி நகரங்களாக மாற்றுவதற்கான சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் நகர வர்த்தகநாம நிகழ்ச்சித்திட்டம், கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணி அடைவிடங்களில் சுகாதார வசதிகளின் அபிவிருத்தி, நகர புத்துயிரளித்தல் நிகழ்ச்சித்திட்டம், நடுத்தர வருமான வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் வசதியான வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் என்பன ஆண்டு காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட ஏனைய பல வீடமைப்பு

1

நிகழ்ச்சித்திட்டங்கள் மத்தியில் காணப்படுகின்றன. அதேவேளை, கொழும்பு துறைமுக நகரம், பிந்திய உபயோக வசதிகள், தொழில்நுட்பம், வசதிகள் மற்றும் பொழுபோக்கு இடங்கள் உள்ளடங்கலாக நவீன வசதிகளை உள்ளடக்குகின்ற மெரினா அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்க நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

கொழும்புத் துறைமுகத்தின் முக்கிய இயலாவு விரிவாக்கக் கருத்திட்டங்களின் பாகமாக கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையமும் மேற்கு கொள்கலன் முனையமும் 2025 காலப்பகுதியில் முன்னேற்றமடைந்தன. சரக்கு அளவு கையாளுவதில் எதிர்வுகூறப்பட்ட அதிகரிப்பின் நோக்கில் மேற்கு கொள்கலன் முனையம் II மற்றும் கொழும்புத் துறைமுக விரிவாக்கக் கருத்திட்டம் - கட்டம் II என்பவற்றின் அலைத் தடுப்பு கட்டமைப்பின் விரிவாக்கம் 2025 காலப்பகுதியில் தொடங்கப்பட்டது. அதேவேளை, கொழும்பு வடக்குத் துறை அபிவிருத்தித் திட்டம் மேற்குறித்த கருத்திட்டங்களின் நிறைவடைதல் மீது திட்டமிடப்பட்டுவருகின்றது. காங்கேசன் துறை துறைமுகத்தை புனரமைக்கின்ற அதேவேளை, வர்த்தக மற்றும் கடற்றொழில் துறைமுகமொன்றாக ஒலுவில் துறைமுக அபிவிருத்தியைத் தடைப்படுத்துகின்ற மணல் படிதல் பிரச்சனைக்கான தீர்வுகளை இனங்காண்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது. மேலும், சுற்றுலா பயணித் துறைமுகமொன்றாக காலித் துறைமுகத்தின் அபிவிருத்தியுடன் தொடர்புடைய பூர்வாங்கப் பணியும் திருகோணமலைத் துறைமுகத்தின் பல அபிவிருத்தி முன்முயற்சிகளும் 2025 காலப்பகுதியில் முன்னேற்றமடைந்த முக்கிய துறைமுக உட்கட்டமைப்பு கருத்திட்டங்களாகும்.

1.2.7 சமூக உட்கட்டமைப்பு

கல்வி

கல்வித் துறை, கொவிட்-19 நோய்த்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பின்னடைவுகளின் பின்னர் 2024இல் அவதானிக்கப்பட்ட உத்வேத்தில் முன்னேற்றமடைந்து, 2025 காலப்பகுதியில் அதன் மீட்சியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து. ஆரம்பம் தொடக்கம் மூன்றாம் நிலை மட்டம் வரையான இலவசக் கல்வி தேசிய முன்னுரிமையாகக் காணப்படுகின்ற அதேவேளை கொவிட்-19 தொடக்கம் தொடர்ந்து இடம்பெற்ற

தேசிய பரீட்சைகளில் தாமதங்கள் மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள், ஆசிரியப் பற்றாக்குறை மற்றும் தரவு இடைவெளிகள் போன்ற கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் என்பன உள்ளடங்கலாக கல்வித் துறையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பரீட்சையை மையப்படுத்திய மாதிரியொன்றிலிருந்து தகைமை அடிப்படையிலமைந்த பாடத்தொகுதி பாடவிதானத்திற்கு மாறுதலடைந்து தொடர்ச்சியான மதிப்பீட்டை வலியுறுத்துகின்ற புதிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பினை 2026இலிருந்து தொடங்கி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. திருத்தப்பட்ட பாடவிதானம், தொடக்கத்தில் 2026இல் தரம் ஒன்றிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் தரம் ஆறு பாடவிதானத்தை நடைமுறைப்படுத்தல் 2027 வரை காலம் தாழ்த்தப்பட்டது. பாடவிதான மாற்றங்களிலிருந்து அனைத்து மாணவர்களும் பயன்பெறுவதை உறுதிசெய்வதற்கு பாடசாலை மற்றும் பிராந்தியங்களுக்கிடையில் மூலவள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பில் கவனமிக்க கரிசனை வேண்டப்படுகின்ற போதிலும், கல்வியை தொடர்புடையதாகவும் இற்றைவரையானதாகவும் படிப்படியாக வளர்ச்சியடைந்த உலகளாவிய தரநியமங்களுடனும் தொழில்நுட்பவியல் முன்னேற்றங்களுடனும் அணைசேர்ச் செய்வதற்கும் பாடவிதானத் திருத்தங்கள் அத்தியாவசியமானவையாகும். மேலும், புதிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பானது பாடவிதானத் திருத்தங்கள், மதிப்பீடு மற்றும் செயல்திறன்மிக்க கணிப்பீடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாகம், மறுசீரமைப்புக்கள், மனிதவள அபிவிருத்தி, அத்துடன் பொதுமக்கள் விழிப்புணர்வு போன்றவற்றை உள்ளடக்குகின்றது. 2025 காலப்பகுதியில் பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் விரிவாக்கத்துடன் ஒன்றுசேர்த்து பாடசாலைச் சீருடைகள் மற்றும் பாடப்புத்தக விநியோகம் உள்ளடங்கலாக முக்கிய மாணவர் நலனோம்புகை நிகழ்ச்சித்திட்டங்கள் பேணப்பட்டன. புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களும் பேணப்பட்ட அதேவேளை, வாழ்க்கைத் தொழில்பயிற்சி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியியல் உதவியினை அதிகரிப்பதற்கு மேலதிக ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதேவேளை, கொவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடி மூலம் தோற்றுவிக்கப்பட்ட முன்னைய இடையூறுகள் காரணமாக பொதுத் தராதர சாதாரணத் தரம் மற்றும் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகளை



நிர்வகிப்பதில் தாமதங்கள் இன்னும் தொடர்கின்றன. மேலும், 2025 இற்கான பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் டித்வா புயலின் தாக்கத்தினால் இடைநடுவில் தடைப்பட்டது. எனினும், இத்தேசிய பரீட்சைகள் 2026 தொடக்கம் உரிய காலத்தில் இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. டித்வா புயல் காரணமாக கல்வித் துறை கணிசமாகப் பாதிக்கப்பட்டது. இதில் 1,300 பாடசாலைகளுக்கு மேல் பாதிக்கப்பட்ட அதேவேளை பல பல்கலைக்கழகங்களும் ஏறத்தாழ ரூ. 3 பில்லியனாக இருக்குமென மதிப்பீடுசெய்யப்பட்ட சேதங்களை அறிக்கையிட்டன.

நலம்

நலத் துறை, மூலவளத் தடைகளுக்கு மத்தியில் 2025 காலப்பகுதியில் தொடர்ந்தும் அத்தியாவசிய சுகாதாரக் கவனிப்புப் பணிகளை வழங்கியது. நோய்த்தடுப்பு, முன்கூட்டியே கண்டுபிடித்தல் மற்றும் சுகாதாரக் கவனிப்பு உட்கட்டமைப்பு என்பவற்றை வலுப்படுத்துகின்ற அதேவேளை குடித்தொகை, வயதடைதல், அதிகரிக்கின்ற தொற்றா நோய்கள், தொழிற்படை புலம்பெயர்தல், காலநிலை தொடர்புபட்ட ஆரோக்கிய இடர்நேர்வுகள் என்பவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு முயற்சிகள் நிலைநாட்டப்பட்டன. தேசிய சுகாதாரக் கொள்கையினை (2016-2025) பின்தொடர்ந்து, கொள்கைப் பணிப்புரைகளை வலுப்படுத்துவதில் உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் சுகாதார அமைச்சு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மீதான தேசிய கொள்கை (2026-2035) வகுத்தலை தொடங்கியது. கர்ப்பகால மற்றும் சிறுவர் ஆரோக்கியக் கொள்கை அபிவிருத்தியும் மீளாய்வுக்குப்பட்டுள்ள அதேவேளை, பாடசாலை சுகாதாரக் கொள்கையின் வரைவு (2025-2030) இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டரீதியான ஊட்டச்சத்து முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்தல், இற்றைப்படுத்தப்பட்ட உணவு வழிகாட்டல்களைப் பரவச்செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கவழங்கங்களை ஊக்குவிப்பதற்கு தேசிய ஊட்டச்சத்து மாதமாக 2025 யூனை பிரகடனம் செய்தல் என்பன ஊடாக 2025இல் மந்த ஊட்டச்சத்தை நிவர்த்தி செய்வது முன்னுரிமையொன்றாக விளங்கியது.

சுகாதாரக் கவனிப்புப் பணிகளின் விளைத்திறனையும் தரத்தையும் மேம்படுத்துவதற்கு நலத் துறையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியானது

மீளாய்வுக்குப்படுகின்ற காலப்பகுதியில் நாடு முழுவதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. 2025 காலப்பகுதியில் நலத்துறையில் முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளாக, முன்னர் இடைநிறுத்தப்பட்ட கருத்திட்டங்களை மீளத் தொடங்குதல் மற்றும் புதிய பாரியளவிலான முதலீடுகளின் குறிப்பாக, வைத்தியசாலை வசதிகள் அத்துடன் விசேடத்துவம்பெற்ற கவனிப்புப் பிரிவுகளின் நிர்மாணம் மற்றும் விரிவுபடுத்தலுக்கான அனுமதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. மேலும், 2026 அரசாங்க முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய வாய்ச் சுகாதார தொகைமதிப்பு, புதிய பல மாடி வைத்தியசாலைக் கட்டிடங்கள், கதிரியக்க வசதிகளை விரிவுபடுத்தல் மற்றும் இலங்கையின் தேசிய இருதய நிலையத்தைத் தாபித்தல் உள்ளடங்கலாக மேலதிக முயற்சிகளுக்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

2025 காலப்பகுதியில் நலத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு மத்தியில் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள் என்பவற்றில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள், தேர்ச்சிபெற்ற சுகாதாரக் கவனிப்பு தொழில்சார் நிபுணர்களின் பற்றாக்குறைகள் மற்றும் ஆய்வுகூட அத்துடன் கண்காணிப்பு இயலளவில் மட்டுப்பாடுகள் என்பன இத்துறையில் தொடர்ந்தும் சவால்களாகவிருக்கின்றன. மேலும், டித்வா புயல் காரணமாக நலத்துறை குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்டதுடன் அரசாங்க சுகாதார உட்கட்டமைப்பின் புனரமைத்தல், இடமாற்றுதல் மற்றும் தாக்குப்பிடிக்கத்தக்க புனரமைப்பு என்பவற்றுக்கு பாரிய செலவினம் தேவைப்பட்டது. ஆரம்ப சுகாதாரக் கவனிப்பை வலுப்படுத்தல், தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் சுகாதார முறைமைகளை மேம்படுத்துதல், நிலைபேறான சுகாதார நிதியிடலை உறுதிசெய்தல் மற்றும் தனியார் துறை சுகாதார கவனிப்பு பணிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்பார்வையினை அதிகரித்தல் என்பன நலத்துறையில் தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் பங்குரிமையினையும் மேம்படுத்துவதற்கும் அதேபோன்று சிறந்த ஆரோக்கிய பெறுபேறுகளுக்கும் அத்தியாவசியமானவையாக விளங்குகின்றன.

1

சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்கள்

பாதிக்கப்பட்டத்தக்க சமூகங்களின் நலனோம்புகையை உறுதிசெய்யும் முகமாக அரசாங்கம், தேவையுடைய பிரசைகளுக்கு இலக்கிடப்பட்ட உதவியை விரிவுபடுத்துவதற்கு அதன் சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்களைத் தொடர்ந்தும் வழங்கியது. அதற்கமைய, 2025இல் அசுவெசம நிகழ்ச்சித்திட்டம் 2.0 மில்லியன் பயன்பெறு குடும்பங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் உதவிய அதேவேளை பகிர்தளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 148.4 பில்லியனாகும். இது 2024இல் 1.8 மில்லியன் பயனாளிக் குடும்பங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்ட ரூ. 45.6 பில்லியன் பண மாற்றல் நன்மைகளுடனான ஒப்பீடாகும். மேலும், சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்களை விரிவுபடுத்தும் நோக்குடன் உள்ளடக்கத்தை மேம்படுத்தி நன்மைகளை அதிகரிப்பதற்கு 2024 திசெம்பரிலும் 2025 மாச்சு மற்றும் திசெம்பரிலும் அசுவெசமத் திட்டத்திற்கு திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2025 திசெம்பரில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம் 2026 காலப்பகுதியிலும் 2027இன் முதலரைப்பகுதியிலும் வலதுகுறைந்தவர்கள் அறியப்படாத நோய்க்காரணி நாட்பட்ட சிறுநீரக நோய் நோயாளிகள் (நாட்பட்ட சிறுநீரக நோயாளி) மற்றும் வயதுமுதிர்ந்த பிரசைகள் போன்றோரை உள்ளடக்கி இத்திட்டம் 1.92 மில்லியன் பயனாளிக் குடும்பங்களுக்கு உதவுவதை இலக்காகக் கொள்வதுடன் 1.27 மில்லியன் தனிப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதை நோக்காகக் கொள்கின்றது. மேலும், நலன்புரி நன்மை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்பட்ட நன்மைகள் மேல்தோக்கி திருத்தப்பட்டன. அதற்கமைய, 'வறுமை' மற்றும் 'மிகவும் வறுமை' வகைகளுக்காக குடும்ப அலகொன்றுக்கான மாதாந்தக் கொடுப்பனவு முறையே ரூ. 8,500 இலிருந்து ரூ. 10,000 ஆகவும் ரூ. 15,000 இலிருந்து ரூ. 17,500 ஆகவும் 2025 சனவரியிலிருந்து அதிகரிக்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனுடன்கூடிய ஆட்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்குமான கொடுப்பனவுகள் ரூ. 7,500 இலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்ட அதேவேளை, வயது முதிர்ந்த பிரசைகளுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு ரூ. 3,000 இலிருந்து ரூ. 5,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

பல நிறுவனங்கள் வாயிலாக வகைப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளைப் பெறுகின்ற தனிப்பட்டவர்கள் மீதான தகவல்களின் முறைமைசார்ந்த ஒன்றுதிரட்டலினை

உறுதிசெய்வதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட சமூகப் பதிவகமொன்றில் தொடர்புடைய தரவுகளைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்செயன்முறையினை மேலும், வலுப்படுத்தும் பொருட்டு மத்தியமயப்படுத்தப்பட்ட பகிர்தளிப்புக்களை வசதிப்படுத்துவதற்கு சமூகப் பதிவகத்தை ஒருங்கிணைக்கப்பட்ட நலன்புரி முகாமைத்துவ முறைமையுடன் இணைப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2026 நடுப்பகுதியளவில் இம்முறைமை நடைமுறைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், செயற்பாடுகளைக் கணக்கெடுத்தல் மற்றும் மீளச்சான்றளித்தலுக்காக செல்லிட செயலியொன்று உருவாக்கப்பட்டு விரைவான தரவு சேகரித்தலையும் கொடுப்பனவுச் செயன்முறைக்கு வேண்டப்பட்ட பயனாளித் தகவல்களின் உரியகால இற்றைப்படுத்தலையும் இயலச்செய்துள்ளது. இதற்கு மேலதிகமாக, தேசிய அணர்த்த பதிலிறுத்தல் கட்டமைப்பின் கீழ் அவசரகால நிலைமைகளின் போது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உரியகாலத்தில் ஆதரவினை இயலச்செய்வதற்கு அதிர்வு பதிலிறுத்தல் சமூகப் பாதுகாப்பு பொறிமுறையொன்று தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தினுடனான கூட்டிணைப்புடன் மகரீர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சு, பாலின பதிலிறுப்பு வரவுசெலவுத் திட்டம் அமைத்தல் மீது புதிய சட்டமூலமொன்றினை வரையும் செயன்முறையொன்றினை முன்னெடுக்கின்றது. 2025 காலப்பகுதியில், பாதிக்கப்பட்டத்தக்க சமூகங்களில் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களை வலுவுட்டுவதன் மூலம் பெண்கள் மத்தியில் தொழில்முயற்சியாண்மை முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு அமைச்சு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதேவேளை, கர்ப்பிணி மற்றும் உணவுக் கெடுப்பனவு நிகழ்ச்சித்திட்டங்கள், முன்பள்ளி மாணவர்கள் மற்றும் முன்பிள்ளைப் பருவத்திற்கு அபிவிருத்தி நிலையங்கள் என்பவற்றுக்கான காலை ஆகார நிகழ்ச்சித்திட்டம், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் அத்துடன் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள பிள்ளைகளுக்கான நிதியியல் உதவி என்பனவும் 2025 காலப்பகுதியில் தொடர்ந்தும் இடம்பெற்றன.



சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்களின் உள்ளடக்கம் மற்றும் நன்மைகளை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், குறிப்பாகப் பயனாளர்களைத் தெரிவு செய்யும் முறையை வலுப்படுத்துவதில் இன்னும் முன்னேற்றத்திற்கான நோக்கெல்லை காணப்படுகின்றது. பாதிக்கப்படக்கூடிய அனைத்துக் குழுக்களும் முறையாக உள்வாங்கப்படுவதை உறுதி செய்வதற்கு, பயனாளர்களின் தகுதி நிலையைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்வதும், செயல்திறன்வாய்ந்த மற்றும் வெளிப்படையான குறைகேள் பொறிமுறைகளைக் கொண்டிருப்பதும் அவசியமானதாகும். அதேவேளையில், அரசாங்கத்தின் மீதான நீண்டகாலத் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் செயல்திறனை அதிகரிப்பதற்கும், பயனாளர்களை வலுப்படுத்துதல் மற்றும் முறையாக வடிவமைக்கப்பட்ட படிப்படியான வெளியேறும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் என்பன மிக முக்கியமானவையாகும்.

1.3 நாணயத் துறை அபிவிருத்திகள்

1.3.1 சந்தை வட்டி வீதங்கள்


குறுங்கால வட்டி வீதங்களில் ஏற்பட்ட தற்காலிக அதிகரிப்புக்களினால் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓர் சிறிய அதிகரிப்பு அவதானிக்கப்பட்டபோதிலும், ஆண்டுக் காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் கீழ்நோக்கி சீராக்கம் செய்யப்பட்டன. நாட்டின் கொடுகடன் தரமிடல்கள் மேம்படுதலுக்கு மத்தியில், தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் தொடர்ச்சி, தாழ்வான பணவீக்கச் சூழல், நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் மற்றும் இடர்நேர்வு மிகையில் ஏற்பட்ட குறைப்பு ஆகியவற்றால், 2025ஆம் ஆண்டில் சந்தை வட்டி வீதங்களில் ஏற்பட்ட ஒட்டுமொத்த வீழ்ச்சி உந்தப்பட்டது. 2023 யூன் தொடக்கம் 2024 முழுவதும் மொத்தமாக ஏறத்தாழ 7.75 சதவீதப் புள்ளிகளால் கணிசமானளவு தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையானது 2025இல் ஓரிரவு கொள்கை வீதத்தை 0.25 சதவீதப் புள்ளிகளால் குறைப்பதினூடாக மேலும் தளர்த்தப்பட்டது. ஓரிரவு கொள்கை வீதத்தில் ஏற்பட்ட குறைப்பிற்கு இணங்க, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் வீழ்ச்சியடைந்து, 2025 யூலை நடுப்பகுதி வரை ஓரிரவு கொள்கை வீதத்துடன் ஒத்திசைந்து காணப்பட்டது. நாணயக் கொள்கை

நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாத போதிலும், சந்தையில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கிடையிலான உள்நாட்டுப் பணச் சந்தை திரவத்தன்மைப் பரம்பலில் காணப்பட்ட தொடர்ச்சியான சமச்சீரற்ற தன்மைகள், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தில் ஒரு படிப்படியான உயர்வை ஏற்படுத்தின. இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இவ்வீதமானது ஓரிரவு கொள்கை வீதத்திற்கு 0.29 சதவீதப் புள்ளிகள் மேலாக காணப்பட்டது. திரவத்தன்மை மிகைகள் மேலும் அதிகரித்ததுடன் திரவத்தன்மை பரம்பலில் காணப்பட்ட சமச்சீரின்மைகள் தளர்வடைந்தமையினால் இவ்விலகல் 2026இன் ஆரம்பப்பகுதியில் சீர்செய்யப்பட்டது. குறுங்கால வட்டி வீதங்களிலும் அரச பிணையங்கள் மீதான விளைவுகளிலும் ஏற்பட்ட தற்காலிக அதிகரிப்பினால் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வட்டி வீத மாற்றங்களில் சில ஒழுங்கின்மைகள் அவதானிக்கப்பட்ட போதிலும், ஆண்டுக்காலப்பகுதியில் வைப்புக்கள் மற்றும் கடன்வழங்கலுடன் தொடர்புடைய ஏனைய சந்தை வட்டி வீதங்கள் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியடைந்தன.

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடன் வைத்திருக்கப்படும் வட்டியுள்ள ரூபா வைப்புக்களின் வெளிநின்ற இருப்புக்களின் அடிப்படையிலமைந்த வட்டி வீதங்கள் அதாவது, சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் என்பன முறையே 2025இல் 0.75 மற்றும் 0.86 சதவீதப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தன. 2025 திசம்பரில் அவதானிக்கப்பட்ட ஓர் சிறிய உயர்வடைதலுடன், ஆண்டு முழுவதும் இரு வீதங்களும் நிலையான கீழ்நோக்கிய போக்கினை வெளிக்காட்டின. 2025ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் புதிய வைப்பு வீதங்கள் வேகமாக வீழ்ச்சியடைந்த போதிலும், 2025 செத்தெம்பர் முதல் அவை ஓரளவிலான அதிகரிப்பைக் காட்டின. இது, ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க கொடுகடன் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், வைப்புகளைத் திரட்டுவதற்காக வங்கிகளிடையே அதிகரித்துள்ள போட்டியைப் பிரதிபலிக்கிறது. இது வைப்புகளுக்கான செலவில் மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் 2025 காலப்பகுதியில் 0.45 சதவீதப் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்பைப் பதிவுசெய்தது. புதிய வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் ஆண்டின் பிற்பகுதியில்



வரைபடம் 1.12
தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி வீதங்களின் அசைவுகள்



உயர்வடைந்த போதிலும் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் ஆண்டின் முடிவில் 0.23 சதவீதப் புள்ளிகளினாலான ஆண்டு வீழ்ச்சியைப் பதிவுசெய்தது.

2025இன் முதலரைப் பகுதியில் பரந்தளவில் குறைவான மட்டங்களில் நிலையாகவிருந்த முக்கிய வாடிக்கையாளர்களுக்கான குறுங்கால ரூபா கடன் வழங்கலுக்கான வட்டி வீதமான சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் ஆண்டின் பிற்பகுதியில் சில மேல்நோக்கிய அழுத்தத்தை எதிர்கொண்டது. இதன் விளைவாக, 2025 யூலை நடுப்பகுதியளவில் ஆண்டின் இற்றைவரையும் சிறிதளவு சதவீதப் புள்ளிக் குறைப்பினை அனுபவித்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம், 0.17 சதவீதப் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்பினை பதிவுசெய்து ஆண்டை நிறைவுசெய்தது. அதேவேளை, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து வெளிநின்ற ரூபாக் கடன்கள் மற்றும் முற்பணங்களின் அடிப்படையிலமைந்த சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதமும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் குறித்த ஒரு மாதத்தில் வழங்கப்படும் புதிய ரூபாக் கடன்கள் மற்றும் முற்பணங்களின் அடிப்படையிலமைந்த சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதமும் 2024இன் முறையே 2.28 மற்றும் 3.61 சதவீதப்

புள்ளிகளைக் கொண்ட சடுதியான வீழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் 2025இல் முறையே 0.45 மற்றும் 0.08 சதவீதப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்தன.

அதேவேளை, நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு ஏற்புடைய வட்டி வீதங்களும் ஆண்டுகாலப்பகுதியில் திரண்ட வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. அதற்கமைய, நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் துறைக்கு குறித்த மாதமொன்றில் உரிமம்பெற்ற வங்கிகளால் வழங்கப்படும் புதிய ரூபாக் கடன்கள் மற்றும் முற்பணங்களின் அடிப்படையிலமைந்த வட்டி வீதம் (சராசரி நிறையேற்றப்பட்ட புதிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதம்), மற்றும் அதன் வெளிநின்ற இருப்பின் அடிப்படையிலமைந்த வட்டி வீதம் (சராசரி நிறையேற்றப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதம்) என்பன ஆண்டிக்காலப்பகுதியில் முறையே 0.47 மற்றும் 0.95 சதவீதப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்தது. எனினும், ஆண்டு முழுவதும் வீழ்ச்சியடைந்த சராசரி நிறையேற்றப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதம், 2025 திசம்பரில் அதிகரிப்பினைப் பதிவுசெய்து மேலே கலந்துரையாடப்பட்ட ஏனைய சந்தைக் கடன்வழங்கல்



மற்றும் வைப்பு வட்டி வீதங்களுக்கிசைவாக வீதங்களில் மேல்நோக்கிய சீராக்கங்களை பிரதானமாகப் பிரதிபலித்தது. அதேவேளை, நுண்பாக மற்றும் சிறியளவிலான கடன்பெறுநர்களுக்கான வட்டி வீதங்கள் ஏனைய சந்தைக் கடன் வீதங்களுடன் ஒப்பிடுகையில் அவற்றின் உள்ளார்ந்த இடர்நோவுத் தொகுப்பு மற்றும் அத்தகைய கடன்வழங்கலின் கட்டமைப்புப் பண்புகளை பிரதிபலித்து ஒப்பீட்டளவில் கீழ்நோக்கி நெகிழ்வற்றுக் காணப்பட்டன. பெயரளவு சந்தை வட்டி வீதங்களில் ஒட்டுமொத்த வீழ்ச்சி இருந்தபோதிலும், பணச்சுருக்க மற்றும் குறைவான பணவீக்க நிலைமைகள் காரணமாக, 2025ஆம் காலப்பகுதியில் அடையப்பெற்ற பணவீக்கத்திற்கெதிராக அளவிடப்பட்ட உண்மை வட்டி வீதங்கள் நேர்க்கணியமாகக் காணப்பட்டன.

அரசு பிணையங்கள் மீதான விளைவுகள்

அரசு பிணையங்கள் மீதான விளைவுகள், ஆண்டின் இறுதியில் தற்காலிக உயர்வுகள் இருந்தபோதிலும், 2024இல் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய சீராக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் மிதமாக வீழ்ச்சியடைந்தன. ஒட்டுமொத்தமாக, அனைத்து முதிர்ச்சிகளுக்குமிடையிலான திறைசேரி உண்டியல் விளைவுகள் 2025 முதலாந்தர ஏலங்களில் 0.50-0.88 சதவீதப் புள்ளிகளால் மிதமாக வீழ்ச்சியடைந்ததுடன், 2025 மேயில் கொள்கை வீதக் குறைப்பிற்குப் பின்னர் பாரியளவிலான குறைப்பு இடம்பெற்றது. ஆண்டுகாலப்பகுதியில் மேம்பட்ட இறைச் செயலாற்றமும் இதற்குத் துணையளித்தது. எவ்வாறாயினும், புயலுக்குப் பின்னரான மீட்டி முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் அதிக கடனை பெறுமென்ற சந்தை எதிர்பார்ப்புக்களை பிரதானமாகப் பிரதிபலித்து, 2025 திசம்பரில் விளைவுகள் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்தன. எவ்வாறிருப்பினும், திறைசேரி உண்டியல் விளைவுகள், 2026இன் ஆரம்பத்தில் ஒட்டுமொத்த தளர்வடைதலைக் காண்பித்தன. இப்போக்கிற்கிசைவாக, திறைசேரி முறி விளைவுகளும் சில தற்காலிக தளம்பல்களுக்கு மத்தியில் கீழ்நோக்கி சீராக்கப்பட்டன. 2025இல் திறைசேரி முறி வழங்கலில் பெரும்பாலானவை நடுத்தரகாலம் தொடக்கம் நீண்டகால தவணைக்காலங்களில் கவனம்செலுத்தியிருந்தது. இது நீண்டகால கருவிகளுக்கான வலுவான முதலீட்டாளர் ஏற்பையும் பேரண்டப் பொருளாதார நிலைமைகளில் மேம்பட்ட

அட்டவணை 1.7			
வட்டி வீதங்களின் அசைவுகள்			
வட்டி வீதம்	ஆண்டிற்கான சதவீதம்		
	2024 இறுதி	2025 இறுதி	சதவீதப் புள்ளிகளில் மாற்றம்
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம்			
ஓரிடவு கொள்கை வீதம் (அ)	8.00	7.75	-0.25
துணைநிலை வட்டி வீதங்கள் (ஆ)			
துணைநிலை வைப்பு வசதி வீதம்	7.50	7.25	-0.25
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	8.50	8.25	-0.25
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம்	8.00	8.04	0.04
அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதம்			
முதலாந்தரச் சந்தை (ஆ)			
திறைசேரி உண்டியல்கள்			
91-நாள்	8.62	7.74	-0.88
182-நாள்	8.77	8.27	-0.50
364-நாள்	8.96	8.45	-0.51
திறைசேரி முறிகள்			
2-ஆண்டு	13.83 (இ)	-	-
3-ஆண்டு	11.63 (இ)	8.85 (ஈ)	-2.78
4-ஆண்டு	10.42 (இ)	9.55 (ஈ)	-0.87
5-ஆண்டு	10.75 (இ)	9.80 (ஈ)	-0.95
10-ஆண்டு	-	10.67 (ஈ)	-
இரண்டாந்தரச் சந்தை			
திறைசேரி உண்டியல்கள்			
91-நாள்	8.43	7.61	-0.82
182-நாள்	8.61	7.84	-0.77
364-நாள்	8.81	8.07	-0.74
திறைசேரி முறிகள்			
2-ஆண்டு	9.31	8.66	-0.65
3-ஆண்டு	9.87	9.15	-0.72
4-ஆண்டு	10.30	9.54	-0.76
5-ஆண்டு	10.61	9.79	-0.82
10-ஆண்டு	11.27	10.70	-0.57
வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்			
உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகள் (உ)			
சேமிப்பு வைப்புக்கள்	0.25-9.00	0.25-9.00	-
1-ஆண்டு நிலையான வைப்புக்கள் (ஊ)	2.50-18.39	2.50-12.00	-
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	7.53	6.78	-0.75
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	9.27	8.41	-0.86
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	6.52	6.29	-0.23
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	6.57	7.02	0.45
ஏனைய நிதியியல் நிறுவனங்கள் (எ)			
தேசிய சேமிப்பு வங்கி			
சேமிப்பு வைப்புக்கள்	3.00	3.00	-
1-ஆண்டு நிலையான வைப்புக்கள்	7.00	6.75	-0.25
நிதிக் கம்பனிகள் (ஏ)			
சேமிப்பு வைப்புக்கள்	3.91-6.03	3.99-6.06	-
1-ஆண்டு நிலையான வைப்புக்கள்	9.23-11.00	8.68-10.36	-
கடன்வழங்கல் மீதான வட்டி வீதங்கள்			
உரிமப்பெற்ற வங்கிகள் (ஐ)			
சராசரி நிறையேற்றப்பட்ட சீரிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதம்	12.48	11.53	-0.95
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய சீரிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதம்	11.59	11.12	-0.47
உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகள் (உ)			
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (யாதாந்த)	8.92	8.87	-0.05
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	11.93	11.48	-0.45
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	10.77	10.69	-0.08
உரிமப்பெற்ற சிறப்பியல்புடைய வங்கிகள் (எ)			
தேசிய சேமிப்பு வங்கி	12.75-18.00	6.75-13.50	-
அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி (ஐ)	9.00-20.00	9.00-18.50	-
நிதிக் கம்பனிகள் (ஏ)			
நிதிக் குத்தகை	10.99-31.75	12.76-33.98	-
கூடாண்மை படுகடன் சந்தை			
தொகுதிக் கடன்கள்	12.00-15.25	9.75-13.15	-
வர்த்தகப் பத்திரம்	12.00-13.75	11.00-12.20	-


(அ) 2024 நவம்பர் 27 முதல், ஓரிடவு கொள்கை வீதமானது மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதமாக வரையறுக்கப்படுகிறது. துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்ட வீதங்களை ஓரிடவு கொள்கை வீதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

(ஆ) இறுதியாகக் கிடைக்கப்பெற்ற ஒலத்தில் உள்ளவாறான சராசரி நிறையேற்றப்பட்ட விளைவு வீதங்கள்.

(இ) 2024இல் இறுதி முதலாந்தர ஏலம்: 2 ஆண்டு - 11 சன; 3 ஆண்டு - 12 நவ; 4 ஆண்டு - 30 திச; 5 ஆண்டு - 12 திச; 2025இல் இறுதி முதலாந்தர ஏலம்: 3 ஆண்டு - 29 மே; 4 ஆண்டு - 11 திச; 5 ஆண்டு - 30 திச; 10 ஆண்டு - 11 திச.

(உ) உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகளால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்டு (ஊ) உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகளால் குறித்துரைக்கப்பட்ட சீரிய விதயானது (எ) ஏனைய தெரிவிக்கப்பட்ட நிதியியல் நிறுவனங்களினால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்டு வட்டி வீத வீசுக்கள் நிதிநிறுவனங்கள் குறித்துக் காட்டிய அதிகப்பட்ச சராசரி மற்றும் குறைந்தப்பட்ச சராசரி வீதங்களை அடிப்படையாகக் கொண்டு வை. அனை தொட்டியை மாதங்களில் தீர்ப்பட்ட வைப்புத்தொகைகள் மற்றும் வழங்கப்பட்ட கடன்களுக்கு பொருத்தம். 2025ஆம் ஆண்டிற்கான தரவுகள் தற்போதையானது.

(ஐ) உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமப்பெற்ற சிறப்பியல்பு வர்த்தக வங்கிகளால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்டு (ஏ) விவரப் படுத்தக்கூடியவைக் கடன்வழங்கல் மட்டுமே.




முதலீட்டாளர் நம்பிக்கையையும் பிரதிபலித்தன. ஒட்டுமொத்தமாக, ஆண்டுக்காலப்பகுதியில் அனைத்து முதிர்ச்சிகளுக்கிடையிலான விளைவுகள், ஏறத்தாழ 0.7-2.8 சதவீதப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்தன. அதற்கமைய, இரண்டாந்தர் சந்தை விளைவு வளையி 2024இன் இறுதியுடன் ஒப்பிடுகையில் கீழ்நோக்கி நகர்ந்து, மேம்பட்ட பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் வீழ்ச்சியடைகின்ற இடர்நேர்வு மிகையையும் பிரதிபலித்தது.

1.3.2 உள்நாட்டுப் பணச் சந்தைத் திரவத்தன்மை

தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு இணங்க, உள்நாட்டுப் பணச் சந்தைத் திரவத்தன்மையானது 2025ஆம் ஆண்டு முழுவதும் மிகையாகத் தொடர்ந்து காணப்பட்டது. வெளிநாட்டு ஒதுக்குகளை வலுப்படுத்துவதற்கும் செலாவணி வீதத்தில் தேவையற்ற ஏற்ற இறக்கங்களை குறைப்பதற்கும் மத்திய வங்கி மூலமான தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் ஊடான திரவத்தன்மை உட்செலுத்தல்கள் மிகையான திரவத்தன்மைக்கு காரணமாக அமைந்த அதேவேளை, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணி வாங்கல்-விற்பனை பரஸ்பர பரிமாற்ற கொடுக்கல்வாங்கல்களும் திரவத்தன்மை மிகைக்குப் பங்களித்தன. எனினும், பண எடுப்பனவுகள், மத்திய வங்கி வசமிருந்த திறைசேரி முறிகளுக்கான கூப்பன் கொடுப்பனவுகள் மற்றும் வெளிநாட்டு நாணயப் படுகடனைத் தீர்ப்பனவு செய்வதற்காக அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்து வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான ரூபாய் திரவத்தன்மையின்

பயன்பாடு என்பன மூலம் உள்நாட்டு பணச் சந்தையில் திரவத்தன்மை பகுதியளவில் உள்ளீர்க்கப்பட்டது. அதற்கமைய, சராசரித் திரவத்தன்மை மிகை, 2024இல் பதிவாகிய ரூ. 93.2 பில்லியன் கொண்ட சராசரி மிகையுடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் ரூ.136.4 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆண்டுக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த திரவத்தன்மை மிகை காணப்பட்ட போதிலும் சில தற்காலிக தளம்பல்கள் அவதானிக்கப்பட்டன. உள்நாட்டுப் பணச் சந்தையில் தொடர்ச்சியான மிகைத் திரவத்தன்மையானது திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடாக திரவத்தன்மை உட்செலுத்தலுக்கான தேவையினை இல்லாதொழித்து, 2025 சனவரியில் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை இடைநிறுத்துவதற்கு வழிவகுத்தது.

திரவத்தன்மை மிகைக்கு மத்தியில், 2025இன் அநேகமான காலப்பகுதியில் பங்கேற்கின்ற நிறுவனங்கள் மத்தியில் திரவத்தன்மை பரம்பலில் சமச்சீரற்றதன்மையொன்று அவதானிக்கப்பட்டது. இது திரவத்தன்மை மட்டங்களில் சில தளம்பல்களை ஏற்படுத்தி, குறிப்பாக 2025இன் இரண்டாம் அரைப்பகுதியில், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பண வீதம் ஓரிருவ கொள்கை வீதத்திலிருந்து விலகுவதற்குக் காரணமாகியது. ஆண்டுக் காலப்பகுதியில், வெளிநாட்டு வங்கிகள் குறிப்பிடத்தக்க திரவத்தன்மை மிகைகளைப் பதிவுசெய்த அதேவேளை, அநேகமான உள்நாட்டுத் தனியார் வங்கிகளில் தொடர்ந்தும் திரவத்தன்மை பற்றாக்குறைகளை அனுபவித்தன. 2025 இன் பிற்பகுதியில் டித்வா புயலுடன் தொடர்புபட்ட நிவாரண வழிமுறைகளிலிருந்து






தோன்றுகின்ற அரசாங்க நிதியிடல் தேவைப்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக அரச வங்கிகளின் திரவத்தன்மை மட்டம் வீழ்ச்சியடைந்த அதேவேளை, உள்நாட்டு தனியார் வங்கிகளின் திரவத்தன்மை மட்டம் ஓரளவு மேம்பட்டது. 2026இன் ஆரம்பப்பகுதியில், மத்திய வங்கி மூலமான தொடர்ச்சியான வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளினால் துணையளிக்கப்பட்டு உள்நாட்டுப் பணச் சந்தையில் ஒட்டுமொத்த மிகை குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்து, திரவத்தன்மைப் பரம்பலில் சமச்சீரற்றதன்மையைத் தளர்த்தியது. இதற்குப் பதிலிறுத்தி, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பண வீதம் மிதமடைந்ததுடன் ஓரிரவு கொள்கை வீதத்திற்குக் கீழாகக் குறைவடைந்து, 2026 பெப்புருவரியிலிருந்து உள்நாட்டுப் பணச் சந்தையிலிருந்து மிகையான திரவத்தன்மையை ஈர்ப்பதற்கு மீள்கொள்வனவு ஒப்பந்த ஏலங்களைச் செயற்படுத்துவதற்கு மத்திய வங்கியைத் தூண்டியது.

1.3.3 கொடுகடன் கூட்டுக்கள்


உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2025இல் குறிப்பிடத்தக்க விரிவாக்கமொன்றைப் பதிவுசெய்தது. 2024இல் அவதானிக்கப்பட்ட கொடுகடன் விரிவாக்கத்தின் உத்வேகம் 2025 இலும் தொடர்ந்ததுடன் 2025 யூன் தொடக்கம் தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. அதற்கமைய, மாதாந்த கொடுகடன் விரிவாக்கம் 2025 திசெம்பரில் சற்று மிதமடைவதற்கு முன்னர் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு ரூ.200 பில்லியனை விஞ்சியது. இப்பெயரளவு விரிவாக்கமானது, தொடர்ச்சியான தளர்வான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை பிரதிபலித்த தாழ்ந்த வட்டி வீதச் சூழல், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையில் படிப்படியான மீட்சி, முன்னைய உயர்வான பணவீக்க நிகழ்வுகளின் பின்னர் அதிகரித்த பெயரளவிலான கொடுக்கல்வாங்கல்கள் பெறுமதி மற்றும் 2025இன் ஆரம்ப காலத்தில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து வாகன இறக்குமதிகளுக்கான அதிகரித்த நிதியிடல் என்பவற்றினால் பெருமளவில் துணையளிக்கப்பட்டது. மேலும், அரசாங்கத்தின் அரசிறைத் திரட்டல் முயற்சிகளைப் பிரதிபலித்து, அரச துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் ஏற்பட்ட மெதுவடைதல் தனியார் துறைக்கான கடன்வழங்கல் விரிவடைதலுக்கு





வரைபடம் 1.16

துணைத் துறைகளில் தனியார் துறைக்கான கொடுகடனின் வருடாந்த விரிவாக்கம் (ரூ. பில்) - 2025
(உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினாலான கடன்கள் மற்றும் முற்பணங்களின் மாதாந்த அளவீட்டின் அடிப்படையிலமைந்தது)



அதிகரித்த நிதியிடலைப் பெருமளவில் பிரதிபலித்து ஆண்டுக் காலப்பகுதியில் ரூ.788.9 பில்லியனால் விரிவடைந்து 2025 இறுதியில் 49.3 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்களவு ஆண்டிற்கான வளர்ச்சியினைப் பதிவுசெய்தது.

பொருளாதார நடவடிக்கையில் இடம்பெறுகின்ற மீட்சியைப் பிரதிபலித்து, 2025இல் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளுக்கிடையிலான¹⁶ கொடுகடனில் பரந்த அடிப்படையிலான விரிவாக்கம் அவதானிக்கப்பட்டது. அதற்கமைய, பணிகள் துறை (நிலுவையிலுள்ள கொடுகடனின் 31 சதவீதப் பங்கைக்

கொள்கின்ற) 2025 காலப்பகுதியில் கொடுகடனில் பாரிய விரிவாக்கத்தைப் பதிவுசெய்து ஏறத்தாழ ரூ.850 பில்லியனால் அதிகரித்து, மொத்த விரிவாக்கத்தில் 42 சதவீதமாக அமைந்தது. பணிகள் துறையினுள், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் நிதியியல் மற்றும் வியாபாரப் பணிகள் போக்குவரத்து மற்றும் கல்வித் துணைத் துறைகள் என்பவற்றில் குறிப்பிடத்தக்க கொடுகடன் வளர்ச்சி அவதானிக்கப்பட்டு, நெருக்கடிக்குப் பின்னரான மீட்சியினை எடுத்துக்காட்டியது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் நிதிக் கம்பனிகளுக்கு வழங்கிய கடன்களை உள்ளடக்குகின்ற நிதியியல் மற்றும் வியாபாரப் பணிகள் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன், தாழ்வான வட்டி வீதச் சூழலில் நிதியிடல் தேவைகளுக்காக வங்கிகள் மீதான நிதிக் கம்பனிகளின் அதிகரித்த தங்கியிருத்தலையும் கடன் நடவடிக்கையை விரிவுபடுத்துவதில் குறிப்பாக வாகன நிதியிடல் மற்றும் அடகு/ தங்க

16 இக்கண்டறிதல்கள், 2025 ஏப்பிரலில் அறிமுகப்படுத்தப்பட்ட "உரிமம்பெற்ற வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான மாதாந்த அளவீட்டை" அடிப்படையாகக் கொண்டவை. இது முன்னைய "தனியார் துறைக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான காலாண்டு அளவீட்டை" மாற்றி செய்துள்ளது. இம்மாற்றத்தினால், புதிய மாதாந்த அளவீட்டுத் தரவுகளுக்கும் முன்னைய காலாண்டுத் தொட்களுக்கும் இடையிலான தகவல் முற்றிலும் பொருத்தமானவையல்ல. ஏனெனில், நிலையற்ற காலப்பகுதியில் துணைத் துறைகளுக்கிடையிலான கொடுகடன் அளவுகளிலும் வளர்ச்சிப் போக்குகளிலும் அவதானிக்கப்பட்ட மாறுபாடுகள், உண்மையான சந்தைப் போக்குகளை விட வங்கி மட்டத்திலான மீள்வகைப்படுத்தல்களையே முதன்மையாகப் பிரதிபலிக்கின்றன.

சிறப்பு வரைபடம் 1.4

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட தனியார் துறைக் கொடுகடனின் தவணைவாரியிலான பரம்பல் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் மாதாந்த அளவீட்டின் அடிப்படையில்)



2025இல் தவணைவாரியிலான கொடுகடன் விரிவாக்கம் (ரூ.பில்)



குறிப்பு: 1. ஒவ்வொரு துறைக்கும் உரிய வருடாந்த விரிவாக்கம் அதன் மொத்த விரிவாக்கத்தில் உள்ள பங்குடன் சேர்த்து அடைப்புக்குறியினால் காட்டப்பட்டுள்ளது.
2. 2025ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநிற தனியார் துறை கொடுகடனின் தவணைவாரியான வீதிபோகம் பின்வருமாறு: விவசாயம் (9%), கைத்தொழில் (38%), சேவைகள் (31%) மற்றும் தனியார் கடன்கள் மற்றும் முற்பணங்கள் (22%). அதே காலகட்டத்தில் குறுங்கால கடன்கள் (42%), நடுத்தர கால கடன்கள் (22%) மற்றும் நீண்ட கால கடன்கள் (36%) என்ற தவணைவாரியிலான பரம்பலைக் கொண்டுள்ளது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

2025இல் தனியார் துறைக் கொடுகடன் விரிவாக்கமானது பெரும்பாலும் பரந்த அடிப்படையிலானதாக காணப்பட்டது. பணிகள் துறை மற்றும் தனிநபர் கடன்கள் மற்றும் முற்பணங்கள் வடிவிலான கொடுகடன் விரிவாக்கத்தின் பெரும்பகுதியானது குறுங்கால கடன்வழங்கலாக அமைந்தது. இது பணி சார்ந்த தொழில்களின் தொழிற்படு மூலதன நோக்கங்களுக்கான அதிகரித்த நிதித் தேவைப்பாடுகளை பிரதிபலிக்கின்றது. மேலும், நுகர்விற்கு ஆதரவளிப்பதற்கும் குறுங்கால திரவத்தன்மைத் தேவைகளை பூர்த்திசெய்வதற்கும் குடியிருப்பு கடன்பெறுகை அதிகரித்தது.

இதற்கு மாறாக, பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து குறிப்பாக மீட்சி கட்டத்தின் போது, கைத்தொழில் துறையின் கொடுகடன் விரிவாக்கமானது பெரும்பாலும் நீண்டகால கடன்களினால் உந்தப்பட்டு, மூலதன முதலீடு மற்றும் வியாபார விரிவாக்கச் செயற்றிட்டங்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியத்தைச் சுட்டிக்காட்டியது.

அதேவேளை, வேளாண்மை உற்பத்தி செயல்முறையின் பருவகால தன்மையையும் விதைகள் போன்ற உள்ளீடுகள், வளமாக்கி, தொழிலாளர் மற்றும் ஏனைய பயர்செய்கையுடன் தொடர்புடைய செலவுகள் என்பனவற்றுக்கான நிதியளித்தல் தேவைகளை பிரதிபலித்து, வேளாண்மை மற்றும் மீன்பிடி துறையில் கொடுகடன் விரிவாக்கமானது பெரும்பாலும் குறுகிய காலமாகவே காணப்பட்டது.

பிணையளிக்கப்பட்ட கடன்களுக்கு அத்தகைய நிதியிடலின் பயன்பாட்டினையும் பிரதிபலித்தது. இதனைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த கொடுகடன் விரிவாக்கத்திற்கு 29 சதவீத பங்களித்த கைத்தொழில் துறைக்கு வழங்கப்பட்ட (நிலுவையிலிருந்த கொடுகடனின் ஏறத்தாழ 38 சதவீதத்திற்கு இது வகைகூறுகின்றது) கொடுகடன் விரிவாக்கமானது ரூ. 583 பில்லியனாக பதிவாகியது. கைத்தொழில் துறையினுள் கட்டடவாக்கத் துணைத் துறைக்கான கொடுகடன் 18.9 சதவீதத்தினால் (ஆண்டிற்காண்டு) விரிவடைந்து கட்டடவாக்கம் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் படிப்படியான மீட்சியினை எடுத்துக்காட்டுகின்றது. உருவமைக்கப்பட்ட உலோக உற்பத்திகள், இயந்திர மற்றும் போக்குவரத்துக் கருவிகள், உணவு மற்றும் குடிபானங்கள், புடவைகள் மற்றும் ஆடைகள் மற்றும் அடிப்படை உலோக உற்பத்திகள் என்பன உள்ளடங்கலாக ஏனைய கைத்தொழில் துணைத் துறைகளிலும் கொடுகடன்


விரிவாக்கம் அவதானிக்கப்பட்டது. அதேவேளை, தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களும் (நிலுவையிலிருந்த கொடுகடனின் ஏறத்தாழ 22 சதவீதத்திற்கு வகைகூறுகின்ற) ஆண்டுக்காலப்பகுதியில் ஏறத்தாழ ரூ.406 பில்லியனால் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்து மொத்த கொடுகடன் விரிவாக்கத்தின் ஐந்தில் ஒரு பங்கை பதிவுசெய்தது. இவ்வகையினால், விரிவாக்கமானது பிரதானமாக அதிகரித்த தங்கம் பிணையளிக்கப்பட்ட கடன்வழங்கல், நீடித்துழைக்கும் நுகர்வோர் பொருட்களுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் மற்றும் உயர்வான கடனட்டை தொடர்புபட்ட கடன் அளவுகள் என்பன மூலம் தூண்டப்பட்டு, அதிகரிக்கின்ற பொருளாதார நடவடிக்கைக்கு மத்தியில் வாடிக்கையாளர் செலவிடலில் படிப்படியான அதிகரிப்பை பிரதிபலித்தது. இறுதியாக, வேளாண்மைத் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் (நிலுவையிலிருந்த கொடுகடனின் ஏறத்தாழ 9 சதவீதத்திற்கு வகைகூறுகின்ற), ஆண்டுக்காலப்பகுதியில் ரூ. 163

1


சிறப்பு வரைபடம் 1.5
உள்நாட்டுக் கொடுகடன் மீள்சமநிலைப்படுத்தல்: அரசு எதிர் தனியார் துறை இயக்கவாற்றல்கள்



உள்நாட்டுக் கொடுகடன் விரிவாக்கம்
(தனியார் எதிர் அரசு)



மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக
தனியார் மற்றும் அரசு துறைக்கான கொடுகடன்



குறிப்பு: 1. உள்நாட்டுக் கொடுகடன் என்பது வங்கித்தொழில் துறையில் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு வழங்கப்படும் மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்களை குறிக்கின்றது. அரசு துறைக்கான கொடுகடனானது அரசு பிணையங்களில் முதலீடுகள் உள்ளடங்கலான அரசாங்கத்திற்கு விரிவாக்கப்பட்டுள்ள கொடுகடன், மற்றும் அரசிற்கு சொந்தமான விடயபர தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்படும் கொடுகடன்களையும் உள்ளடக்கியதாகும்.
2. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான தனியார்துறை கொடுகடன் விகிதமானது மொத்த வெளிநிற கொடுகடனுக்கும் அக்காலண்டின் தொடர்புடைய ஆண்டிற்கான பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமாகக் கணிப்பிடப்படுகின்றது.

மூலங்கள்: இலங்கை மத்திய வங்கி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்


பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான ஆண்டுகளில், இறைத் துறையில் நிலவிய தொடர்ச்சியான கட்டமைப்புச் சமமின்மைகள் காரணமாக அரசாங்கம் அதன் அதிகரித்த நிதித் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு, மத்திய வங்கியிடமிருந்தான கடன்பாடுகள் உள்ளடங்கலாக, உள்நாட்டு வங்கித்தொழில் துறையிடமிருந்து நிதியுதவியை அதிகளவில் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக, நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், வங்கித்தொழில் முறைமையின் மூலம் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் தாக்கத்துக்குட்பட்டது. நாட்டிற்கான அரசு கொடுகடன் தரமில் குறைக்கப்பட்டமை மற்றும் படுகடன் நெருக்கடி போன்றன அரசாங்கத்தின் வெளிநாட்டு நிதியுதவிக்கான அணுகலை கட்டுப்படுத்தியமையினால், நெருக்கடி காலப்பகுதியில் இவ் அழுத்தங்கள் தீவிரமடைந்து, உள்நாட்டு மூலங்களில் முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டது. எனினும், பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, நாணய நிதியிடலுக்கு தடைவிதிப்பது உள்ளடங்கலாக இலங்கை மத்திய வங்கியின் நிறுவனசார் சுயாதீனத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இறைத் திரட்சி முயற்சிகள் மற்றும்

சட்டவாக்கச் சீர்திருத்தங்கள், நெருக்கடிக்குப் பிந்திய பொருளாதாரத்தில் சாதகமான பெறுபெறுகளை விளைவித்துள்ளன.

அரசு துறைக் கொடுகடனில் ஏற்பட்ட மிதமான போக்கானது தனியார் துறைக் கடன்பாடுகளுக்கு இடமளித்து, தனியார் துறை கொடுகடனின் அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளது. இதற்கமைய, பொருளாதார நடவடிக்கையின் மீட்சி மற்றும் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாடொன்றின் கீழ் கடன்பெறுகைகளுக்கான குறைந்த செலவு போன்றவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, நெருக்கடியின் போது சரிவடைந்திருந்த மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான தனியார் துறைக் கொடுகடன் 2025 இறுதியில் 31.2 சதவீதத்திற்கு படிப்படியாக மீட்சியடைந்தது. எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான தனியார் துறைக் கொடுகடன் விகிதம் நெருக்கடிக்கு முன்னரான மட்டங்களுக்கு கீழே காணப்படுகின்றது. அதேவேளை, இக்காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அரசு துறைக் கொடுகடன் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது.

பில்லியனால் விரிவடைந்து, மொத்த கொடுகடன் விரிவாக்கத்தில் ஏறத்தாழ 8 சதவீதம் பங்களித்தது. வேளாண்மைத் துறையினுள் நெல், தேயிலை, தெங்கு மற்றும் மீன்பிடி உள்ளடங்கலாக முக்கிய துணைத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கொடுகடன்

ஆண்டுக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தது. கொடுகடன் முதிர்ச்சிக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில், 2025 ஆம் ஆண்டில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கான கொடுகடன் விரிவாக்கத்திற்கு குறுங்கால கடன்வழங்கல்



பெருமளவில் பங்களித்ததுடன், மொத்த விரிவாக்கத்தில் கிட்டத்தட்ட பாதிளவு பங்கினைக் கொண்டிருந்தது. அதனைத்தொடர்ந்து நடுத்தரகால மற்றும் நீண்டகாலக் கடன்வழங்கல்கள் முறையே பங்களித்தன.

வங்கித்தொழில் முறைமை மூலம் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் 2025இல் 15.1 பில்லியனாக சிறிதளவு அதிகரித்தது. 2025 காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பானது முதன்மையாக மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடனில் அதிகரிப்பினால் தூண்டப்பட்டது. இது முறி விளைவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியில் மத்திய வங்கியின் வசமிருந்த அரசு பிணையங்களின் பெறுமதிச் சீராக்கங்களைப் பிரதிபலித்தது. எனினும், முகப்பெறுமதி அடிப்படையில் மத்திய வங்கியின் வசமிருந்த அரசு பிணையங்கள் ஆண்டுக்காலப்பகுதியில் ரூ. 6.7 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, மத்திய வங்கி மூலமான அரசிற்கான தேறிய கொடுகடன், 2025இல் ரூ. 54.5 பில்லியனாக அதிகரித்தது. மாறாக, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மூலமான அரசிற்கான தேறிய கொடுகடன் ஆண்டுக்காலப்பகுதியில் ரூ. 39.4 பில்லியன் கொண்ட சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. இவ்வீழ்ச்சிக்கு, 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் ஆகிய இரு முதலீடுகளிலும் ஏற்பட்ட வீழ்ச்சி பெரும்பாலும் காரணமாக அமைந்தது. மேலும், அரசாங்கத்தின் வலுவான அரசிறைத் திரட்டல் முயற்சிகள் அரசாங்க வைப்புக்களை திரட்டுவதற்கு வழிவகுத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினாலான அரசிற்கான கொடுகடன்

அளவுகளைக் குறைத்தது. அதேவேளை, 2025இன் பிற்பகுதியில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஐ.அ.டொலர் 50 மில்லியன்¹⁷ பெறுமதியிலான உள்நாட்டு டொலர் முறிகளில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் முதலீடானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் அரசிற்கான தேறிய கொடுகடன் அதிகரிப்பிற்குப் பங்களித்தது. அதேவேளை, நிதியியல் அளவீடு (M_4)¹⁸ அடிப்படையிலமைந்த அரசிற்கான தேறிய கொடுகடனின் விரிவாக்கம் 2025இல் ரூ. 24.3 பில்லியன் தொகையாகவிருந்தது. இது, அரசாங்கப் பிணையங்களிலான முதலீடுகள் அதிகரித்தமையால் தூண்டப்பட்டு, உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடனில் ஏற்பட்ட ரூ. 53.6 பில்லியன் விரிவாக்கத்தையும், அதேவேளை நிதிக் கம்பனிகளினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடனில் பதிவான ரூ. 44.4 பில்லியன் சுருக்கத்தையும் உள்ளடக்கியிருந்தது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட போக்கைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டிலும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் அரசிற்குச் சொந்தமான வணிகத் தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் ரூ. 137.0 பில்லியனாக குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்தது. இது மேம்பட்ட நிதிச் செயலாற்றம் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பிரதான அரசு தொழில்முயற்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேறிய மீள்கொடுப்பனவுகளைப் பிரதிபலித்தது. இவ்வளர்ச்சியானது, வங்கி நிதியிடலில் அவை தங்கியிருப்பதைக் கணிசமாகக் குறைக்க உதவியது. பிரதான அரசு தொழில்முயற்சிகளுள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை என்பன முறையே ரூ. 79.3 பில்லியன் மற்றும் ரூ. 12.0 பில்லியன் தேறிய மீள்கொடுப்பனவுகளைப் பதிவு செய்த அதேவேளை, இலங்கை உரக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களிலும் தேறிய மீள்கொடுப்பனவுகள் அவதானிக்கப்பட்டன.

¹⁷ முகப்பெறுமதி நியதிகளில்
¹⁸ நிதியியல் அளவீடானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் மத்திய வங்கி என்பவற்றுக்கு மேலதிகமாக உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் உள்ளடக்கலாக அனைத்து வைப்பு ஏற்கின்ற நிறுவனங்களையும் உள்ளடக்கி பரந்த பணநிறம்பல் கணப்பினை வழங்குகின்றது.

1.3.4 நாணயக் கூட்டுக்கள்


ஒதுக்குப் பணம், சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பினால் பெருமளவில் தூண்டப்பட்டு முன்னைய ஆண்டில் அவதானிக்கப்பட்ட உத்வேத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து 2025இல் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது. பண அடிப்படையிலமைந்த கொடுக்கல்வாங்கல்களுக்கான பொதுமக்களின் தொடர்ச்சியான விருப்பத்தையும் குறைவான வைப்பு வட்டி வீதங்களுக்கு மத்தியில் நாணயத்தை வைத்திரும் ஒப்பீட்டளவில் குறைவான சந்தர்ப்பச் செலவையும் அரசாங்க காசு உதவுதொகைக் கொடுப்பனவுகளுடன் இணைந்த மீள்எடுப்புக்களையும் பிரதிபலித்து, சுற்றோட்டத்திலுள்ள நாணயம் ஆண்டுக்காலப்பகுதியில் உயர்வடைந்து காணப்பட்டது. டித்வா புயல் மற்றும் பருவகால பண்டிகை தொடர்புபட்ட கேள்வி என்பவற்றின் பின்னர் தீவிரமடைந்த நாணயத்திற்கான கேள்வியினால் பாரியளவில் தூண்டப்பட்டு, 2025 இறுதியில் சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தில் துரிதமடைந்த அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. அதற்கமைய, சுற்றோட்டத்திலுள்ள நாணயம், 2024இன் ஏறத்தாழ ரூ. 172.2 பில்லியன் கொண்ட விரிவடைதலுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஏறத்தாழ ரூ. 210.2 பில்லியனால் அதிகரித்தது. ஆண்டுக்காலப்பகுதியின் உரிமம்பெற்ற வர்த்த வங்கிகளின் ரூபா வைப்புப் பொறுப்புக்களில் ஏற்பட்ட வளர்ச்சி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மத்திய வங்கியுடன் வைத்திருக்கப்பட்ட அவற்றின் ஒதுக்கு மீதிகளில் அதிகரிப்பிற்கு வழிவகுத்து, இதன் ஊடாக ஒதுக்குப் பணம் விரிவாக்கத்திற்குப் பங்களித்து. இதற்கமைய, ஒதுக்குப் பணம் 2025 இறுதியளவில் ரூ. 1,796.5 பில்லியனாக ஏறத்தாழ ரூ. 257.1 பில்லியனால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து 16.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்காண்டு வளர்ச்சியினைப்

பதிவுசெய்தது.

மத்திய வங்கியின் ஐந்தொகையின் சொத்துப் பக்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் ஒதுக்குப் பணத்தில் ஏற்பட்ட விரிவாக்கமானது, தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில் அவதானிக்கப்பட்ட சுருக்கத்தை எதிரீடு செய்த தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பினால் முழுமையாக உந்தப்பட்டிருந்தது. மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்து நிலை 2025 இல் மேலும் வலுவடைந்து, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ. 491 பில்லியன் விரிவாக்கத்தைப் பதிவுசெய்தது. வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டுப் பொறுப்புக்களின் வீழ்ச்சி ஆகிய இரண்டினாலும் இவ்வளர்ச்சி தூண்டப்பட்டது. வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பானது, பிரதானமாக உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தேறிய கொள்வனவுகள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி பரஸ்பர பரிமாற்றல் வசதிகளின் மாற்றல் மூலம் கிடைத்த தேறிய வருவாய்கள் ஊடாக உத்தியோகபூர்வ ஒதுக்குகள் திரட்டப்பட்டதைப் பிரதிபலிக்கிறது. அதேவேளை, இந்திய ரிசர்வ் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளிட்ட மத்திய வங்கியின் வெளிநாட்டுப் படுகடன் கடப்பாடுகளைத் தொடர்ந்து தீர்ப்பளவு செய்தமை, வெளிநாட்டுப் பொறுப்புக்கள் படிப்படியாகக் குறையக் காரணமாக அமைந்தது. இதற்கு நேர்மாறாக, மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் 2025 இல் ரூ. 234 பில்லியனால் வீழ்ச்சியடைந்தன. முறி விளைவுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், மத்திய வங்கியிடமுள்ள அரசாங்கப் பிணையங்களின் சந்தைப் பெறுமதி மீதான மதிப்பீட்டு இலாபங்கள் காரணமாக அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் அதிகரித்த போதிலும், மத்திய வங்கியின் ஏனைய பொறுப்புக்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தினால் இந்த அதிகரிப்பு முழுமையாக எதிரீடு செய்யப்பட்டது. ஏனைய பொறுப்புக்களில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பிற்கு, உயர்வான பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள் மற்றும் விலைமதிப்பு இலாபங்கள் ஊடாக ஒதுக்குகள் கட்டியெழுப்பப்பட்டமையே பிரதான காரணமாக அமைந்தது.

அதேவேளை, 2025ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் விரிந்த பண நிரம்பல் (M_{2b}) விரிவாக்கம் உரிமம்பெற்ற வர்த்த வங்கிகள் மூலமான தனியார் துறைக்கான கொடுகடனில்

வரைபடம் 1.18
நாளாந்த சுற்றோட்டத்திலுள்ள நாணயம்






அட்டவணை 1.8
நாணயக் கூட்டுக்களின் அபிவிருத்திகள்

விடயம்	ரூ. பில்லியன்				
	2021 இறுதி	2022 இறுதி	2023 இறுதி	2024 இறுதி	2025 இறுதி (அ)
1. ஒதுக்குப் பணம் (M₀)	1,306	1,349	1,329	1,539	1,796
(ஆண்டிற்கான % மாற்றம்)	35.4	3.3	-1.5	15.8	16.7
மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டு சொத்துக்கள்	-387	-1,614	-837	222	713
மத்திய வங்கியின் தேறிய உள்ளாட்டு சொத்துக்கள்	1,693	2,963	2,166	1,317	1,083
2. ஒடுங்கிய பணம் (M₁)	1,460	1,454	1,658	1,926	2,288
(ஆண்டிற்கான % மாற்றம்)	24.0	-0.4	14.1	16.1	18.8
3. விரிந்த பணம் (M_{2b})	10,647	12,290	13,189	14,322	15,975
(ஆண்டிற்கான % மாற்றம்)	13.2	15.4	7.3	8.6	11.5
3.1 தேறிய வெளிநாட்டு சொத்துக்கள்	-982	-1,767	-456	573	1,067
நாணய அதிகார சபைகள் (ஆ)	-387	-1,614	-837	222	713
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	-595	-153	381	351	353
3.2 தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள்	11,629	14,056	13,645	13,749	14,908
உள்ளாட்டு கொடுகடன்	14,002	16,632	16,421	17,083	19,017
அரசிற்கான தேறிய கொடுகடன்	5,832	7,471	8,285 (இ)	8,270	8,285
மத்திய வங்கி	2,094	3,432	2,376	1,774	1,828
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	3,738	4,039	5,909	6,497	6,457
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான/ அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான கொடுகடன்	1,188	1,750	770 (இ)	657	520
தனியார் துறைக்கான கொடுகடன்	6,981	7,411	7,366	8,156	10,212
(ஆண்டிற்கான % மாற்றம்)	13.1	6.2	-0.6	10.7	25.2
ஏனைய விடயங்கள் (தேறிய)	-2,373	-2,576	-2,776	-3,334	-4,109
4. விரிந்த பணம் (M₂)	12,985	14,840	15,829	17,261	19,177
(ஆண்டிற்கான % மாற்றம்)	13.3	14.3	6.7	9.0	11.1
4.1 தேறிய வெளிநாட்டு சொத்துக்கள்	-999	-1,767	-456	552	1,003
நாணய அதிகார சபைகள் (ஆ)	-387	-1,614	-837	222	713
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	-595	-153	381	351	353
உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்	-17	-	-	-21	-64
4.2 தேறிய உள்ளாட்டு சொத்துக்கள்	13,984	16,607	16,285	16,709	18,174
அரசிற்கான தேறிய கொடுகடன்	6,769	8,469	9,507 (இ)	9,470	9,494
மத்திய வங்கி	2,094	3,432	2,376	1,774	1,828
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	3,738	4,039	5,909	6,497	6,457
உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்	845	881	1,022	1,078	1,132
நிதிக் கம்பனிகள்	92	116	200	121	77
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான/ அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான கொடுகடன்	1,188	1,750	770 (இ)	657	520
தனியார் துறைக்கான கொடுகடன்	9,339	9,917	9,815	10,910	13,794
(ஆண்டிற்கான % மாற்றம்)	12.7	6.2	-1.0	11.2	26.4
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	6,981	7,411	7,366	8,156	10,212
உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்	1,094	1,159	1,126	1,154	1,193
நிதிக் கம்பனிகள்	1,264	1,347	1,323	1,600	2,389
ஏனைய விடயங்கள் (தேறிய)	-3,312	-3,529	-3,807	-4,327	-5,634
விஞ்ஞாபன விடயங்கள்:					
பணப் பெருக்கி (M _{2b})	8.15	9.11	9.93	9.30	8.89
சுற்றோட்ட வேகம் (M _{2b} இற்கான சராசரி) (ச)	1.73	2.04	2.18 (உ)	2.20 (உ)	2.16

(அ) தற்காலிகமானது
 (ஆ) இது அரசாங்க கணக்குகள் திணைக்களத்தினால் அறிக்கையிடப்பட்ட மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்து மற்றும் அரசாட்சி முகவன் நிலுவை என்பவற்றின் உள்ளடக்கின்றது. அரசாட்சி முகவன் தொழிற்பாடுகளின் இடைநிழல்தம் மற்றும் கணக்கினை மூலதனமான அரசாங்கத்தின் தீயானம் என்பவற்றினைத் தொடர்ந்து அரசாட்சி முகவன் நிலுவையானது 2025 பெப்ரவரியிலிருந்து அறிக்கையிடப்படவில்லை.
 (இ) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன் 2022 திசம்பரில் நடைமுறைக்குமும் வித்தியில் மத்திய அரசாங்கப் படுக ளுக்கு உள்ளிக்கப்பட்டதுடன், அரசு வங்கிகளின் ஐந்தொகை சீர்க்கட்களினூடாக 2023இல் நடைமுறையடுத்தப்பட்டு அரசிற்குச் சொந்தமான விடயப் தொழில்முயற்சிகளுக்கான கொடுகளைக் குறைத்து, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகளை அதிகரித்தது.
 (ச) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பொ.உ.உற்பத்தி மதிப்பீடுகள் (அடிப்படையானது 2015)இல் அடிப்படையில் அமைந்தது.
 (உ) திருத்தப்பட்டது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

1



குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் மேம்படுத்தல் என்பனவற்றினால் தூண்டப்பட்டது. மத்திய வங்கி மற்றும் உரிமம்பெற்ற வங்கிகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ஆண்டுக்காலப்பகுதியில் ஏறத்தாழ ரூ. 494 பில்லியனாக மேம்பட்டு, மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்து நிலையின் வலுவடைதலைப் பெருமளவில் பிரதிபலித்தது. இலங்கை ரூபாவின் பெறுமானத்தேய்விலிருந்து தோற்றம்பெறுகின்ற மீள்விலைமதிப்பீட்டுத் தாக்கங்களுக்கு மத்தியில், வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு வெளிநாட்டுப் பொறுப்புக்களின் அதிகரிப்பை விட அதிகமாகக் காணப்பட்டதனால் 2025ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சிறிதளவு அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. வெளிநாட்டு நாணய இருப்புக்களின் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு பிணைய உடமைகளின் முதிர்ச்சி என்பனவற்றுக்கு மத்தியில், வதியாதோருக்கு வழங்கப்பட்ட அதிகரித்த கொடுகடனினால் பிரதானமாகத் துணையளிக்கப்பட்டு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரித்தது. அதேவேளை, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டுப் பொறுப்புக்கள் அதிகரித்தமைக்கு வெளிநாட்டு நாணய வைப்புப் பொறுப்புக்களின் விரிவடைதல் பிரதான காரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக, இவ்வபிவிருத்திகள் ஆண்டுக்காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தேறிய சொத்து நிலைமையில் மிதமான மேம்படுத்தலை ஏற்படுத்தின. மேலும், உயர்வான பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள் மற்றும் விலைமதிப்பு இலாபங்கள் மூலம் தூண்டப்பட்ட ஒதுக்குகளின் திரட்சியானது ஏனைய

விடயங்களில் (தேறிய)¹⁹ எதிர்மறை பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பில் பிரதிபலிக்கப்பட்டவாறு விரிந்த பண வளர்ச்சிக்கு எதிர்மறையாகப் பங்களித்தது. இவ்வபிவிருத்திகளால் இயக்கப்பட்டு விரிந்த பணத்தின் வளர்ச்சி 2024இல் 8.6 சதவீதத்துடன் (ஆண்டிற்காண்டு) ஒப்பிடுகையில் 2025இல் 11.5 சதவீதமாக (ஆண்டிற்காண்டு) அதிகரித்தது. விரிந்த பண நிரம்பலில் (M_{2b}) இப்போக்கிற்கிசைவாக, நிதியியல் அளவீட்டினால் அளவிடப்பட்டவாறு விரிந்த பண வளர்ச்சியும் (M_4) இதையொத்த வேகத்தில் அதிகரித்தது. அதேவேளை, ஒதுக்குப் பணத்திற்கான விரிந்த பண நிரப்பலின் விகிதமாக அளவிடப்படுகின்ற விரிந்த பணப் பெருக்கி 2024 இன் 9.30 இலிருந்து 2025இல் 8.89ஆக வீழ்ச்சியடைந்து ஒதுக்குப் பணத்தில் வலுவான விரிவடைதலைப் பிரதிபலித்தது.

1.4 வெளிநாட்டுத் துறை அபிவிருத்திகள்

1.4.1 சென்மதி நிலுவை

நடைமுறைக் கணக்கு

இலங்கையின் வெளிநாட்டுத் துறை, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் நடைமுறைக்கணக்கு மிகையொன்றினைப் பதிவுசெய்ததன் மூலம் 2025இல் மேலும் வலுவடைந்தது. 2025இல் வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்து ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வளர்ச்சியை விஞ்சிய இறக்குமதிச் செலவினத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமொன்றைப் பிரதிபலித்தது. வணிகப்பொருள் இறக்குமதிகள் 2025இல் ஐ.அ.டொலர் 21.5 பில்லியனாக 14.0 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை, வணிகப்பொருள் ஏற்றுமதிகள் ஐ.அ.டொலர் 13.6 பில்லியன் கொண்ட வரலாற்றிலேயே அதிகூடிய மட்டத்திற்கு 6.3 சதவீதத்தினால் வளர்ச்சியுற்றன. இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை 2024இன் ஐ.அ.டொலர் 6.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 7.9 பில்லியனாக விரிவடைந்தது. இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்திற்கு ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் பெறுமதியான மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான செலவினம் முதன்மையாகப் பங்களித்தது. விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறைக்கு மத்தியில்,

19 ஏனைய விடயங்கள் (தேறிய), நியம பணநிரப்பலை கணிக்கின்ற போது வேறெங்கும் வகைப்படுத்தப்படாத அனைத்து சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் தேறிய பெறுமதியின் உள்ளடக்குகின்றது.




அட்டவணை 1.9
நடைமுறை மற்றும் மூலதனக் கணக்கு

ஐ.அ.டொ.மில்லியன்		
விடயம்	2024 (அ)	2025 (ஆ)
நடைமுறைக் கணக்கு (தேறிய)	1,207	1,719
பெறுகைகள்	26,877	29,304
கொடுப்பனவுகள்	25,669	27,584
வர்த்தக நிலுவை	-6,069	-7,899
ஏற்றுமதிகள்	12,772	13,581
வேளாண்மை	2,774	3,072
கைத்தொழில்	9,947	10,461
கனிப்பொருள்	25	24
ஏனையவை	26	24
இறக்குமதிகள்	18,841	21,480
நுகர்வோர்	3,466	5,518
இடைநிலை	11,915	11,859
முதலீட்டு	3,448	4,090
ஏனையவை	13	13
பணிகள் (தேறிய)	3,435	3,707
பெறுகைகள்	6,910	7,066
இதில்:		
போக்குவரத்து	1,794	1,883
பயணம்	3,169	3,219
கணனி பணிகள்	848	800
கட்டடவாக்க பணிகள்	212	132
கொடுப்பனவுகள்	3,475	3,359
இதில்:		
போக்குவரத்து	1,017	996
பயணம்	755	829
கணனி பணிகள்	194	263
கட்டடவாக்க பணிகள்	127	37
முதலாந்தர வருமானம் (தேறிய)	-2,598	-2,036
பெறுகைகள்	609	580
ஊழியர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள்	146	229
முதலீட்டு வருமானம்	463	350
நேரடி முதலீடு	73	78
சொத்துப்பட்டியல் முதலீடு	-	-
ஏனைய முதலீடு	271	125
ஒதுக்குச் சொத்துக்கள்	119	148
கொடுப்பனவுகள்	3,207	2,616
ஊழியர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள்	20	28
முதலீட்டு வருமானம்	3,187	2,587
நேரடி முதலீடு	940	1,137
சொத்துப்பட்டியல் முதலீடு	877	449
ஏனைய முதலீடு	1,369	1,002
இரண்டாந்தர வருமானம் (தேறிய)	6,439	7,947
பெறுகைகள்	6,585	8,077
இதில்:		
தொழிலாளர் பணவனுப்பல்கள் (இ)	6,575	8,076
கொடுப்பனவுகள்	146	130
மூலதனக் கணக்கு (தேறிய)	12	-7
பெறுகைகள் (ஈ)	20	2
கொடுப்பனவுகள்	8	9
நடைமுறை மற்றும் மூலதனக் கணக்கு (தேறிய)	1,219	1,712
மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக		
வர்த்தக நிலுவை	-6.1	-7.3
பொருட்கள் மற்றும் பணிகள் நிலுவை	-2.6	-3.9
நடைமுறைக் கணக்கு நிலுவை	1.2	1.6

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) மீதவா புலனினைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற நிதியியல் உதவி போன்ற ஏனைய பணவனுப்பல்களை இது உள்ளடக்கலாம்
(ஈ) 2025இற்கான பொது அரசாங்கத்திற்கான மூலதன மாற்றல்கள் தொடர்பான தரவுகள் 2025இன் முதலாம் அரைப்பகுதி வரை மாத்திரமே கிடைப்பனவாகவுள்ளன.

மூலம்: இலங்கை மத்திய வங்கி



நடைமுறைக் கணக்கானது வலுவான பணிகள் கணக்கு மிகை, தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட கணிசமான மேம்பாடு மற்றும் சுருக்கமடைகின்ற முதலாந்தரக் கணக்குப் பற்றாக்குறை என்பனவற்றினால் துணையளிக்கப்பட்டு முன்னைய இரு ஆண்டுகளை விடவும் 2025இல் உயர்வான மிகையொன்றைப் பதிவுசெய்தது. நடைமுறைக் கணக்கு மிகையானது 2024இன் ஐ.அ.டொலர் 1.2 பில்லியனிலிருந்து 2025இல் ஐ.அ.டொலர் 1.7 பில்லியனாக அதிகரித்துள்ளதென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வணிகப்பொருள் வர்த்தகக் கணக்கு

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் விரிவடைந்து ஏற்றுமதி வருவாய்களை விட இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட சடுதியான விரிவடைதலை பெருமளவில் பிரதிபலித்தது. ஆடைகள் மற்றும் உணவு, குடிபானங்கள், மற்றும் புகையிலை உள்ளடங்கலாக கைத்தொழில் சார்ந்த ஏற்றுமதிகளில் ஏற்பட்ட விரிவாக்கத்தினால் துணையளிக்கப்பட்டு மேம்பட்ட வெளிநாட்டுக் கேள்வி நிலைமைகளின் ஆதரவுடன் ஏற்றுமதி வருவாய்கள் 2025இன் அநேகமான காலப்பகுதியில் சாதகமான ஆண்டுக்காண்டு வளர்ச்சி உத்வேகத்தினைப் பதிவுசெய்தன. எனினும், உயர்வடைந்த முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதிகளுடன் ஒன்றிணைந்து, 2025 சனவரியில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து வாகன இறக்குமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்ட இறக்குமதிச் செலவினத்தின் கணிசமான அதிகரிப்பானது ஏற்றுமதிச் செயலாற்றத்தில் ஏற்பட்ட மேம்பாட்டை

1

அட்டவணை 1.10 வணிகப்பொருள் வர்த்தகச் செயலாற்றத்தின் சுருக்கம்			
வகை	2024	2025(அ)	வளர்ச்சி (%)
	பெறுமதி (ஐ.அ.டொ. மில்லியன்)	பெறுமதி (ஐ.அ.டொ. மில்லியன்)	
ஏற்றுமதிகள்	12,772.0	13,581.4	6.3
கைத்தொழில்	9,946.9	10,460.8	5.2
வேளாண்மை	2,774.5	3,072.0	10.7
கனிப்பொருள்	24.5	24.2	-1.4
வகைப்படுத்தப்படாதவை	26.1	24.4	-6.7
இறக்குமதிகள்	18,841.4	21,479.9	14.0
நுகர்வோர்	3,465.7	5,518.3	59.2
உணவு மற்றும் குடிபானங்கள்	1,914.3	2,115.9	10.5
உணவல்லா நுகர்வோர்	1,551.4	3,402.3	119.3
இடைநிலை	11,914.5	11,858.9	-0.5
முதலீட்டு	3,448.2	4,089.9	18.6
வகைப்படுத்தப்படாதவை	13.0	12.9	-0.7
வர்த்தக நிலுவை	-6,069.4	-7,898.6	
மொத்த வர்த்தகம்	31,613.4	35,061.3	10.9

(அ) தற்காலிகமானது

மூலங்கள்: இலங்கைக் கணக்கம் பெற்றோலிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தேசிய இறத்தகைகல் மற்றும் ஆரண அதிகாரசபை இலங்கை மத்திய வங்கி


விஞ்சியிருந்தது. இதன் விளைவாக, வணிகப்பொருள் வர்த்தக கணக்கில் பற்றாக்குறை 2024இன் ஐ.அ.டொலர் 6.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 7.9 பில்லியனாக விரிவடைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, வர்த்தகப் பற்றாக்குறை முன்னைய ஆண்டின் 6.1 சதவீதத்திலிருந்து 2025இல் 7.3 சதவீதமாக விரிவடைந்தது.

ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினம்

இரண்டிலும் 2025இல் ஏற்பட்ட அதிகரிப்பானது உயர்வான வர்த்தக அளவுகளினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்து விலை முன்னிலையிலான தாக்கங்களை விடவும் உண்மையான வர்த்தகப் பாய்ச்சல்களில் ஏற்பட்ட மீட்சியொன்றினை எடுத்துக்காட்டியது. ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினம் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த வர்த்தகம் 2025இல் 10.9 சதவீதத்தினால் (ஆண்டிற்காண்டு) அதிகரித்து, பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட பரந்த அடிப்படையிலான மீட்சியை பிரதிபலிக்கின்றது. அதேவேளை, இறக்குமதி விலைகளுக்கு ஏற்றுமதி விலைகளின் விகிதமாக அளவிடப்படுகின்ற இலங்கையின் வர்த்தக மாற்று விகிதம் இறக்குமதி விலைகளின் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி விலைகளின் வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக 2025இல் சிறிதளவு தேய்வடைந்தது.

ஏற்றுமதிச் செயலாற்றம்

வணிகப்பொருள் ஏற்றுமதிகள் 2025இல் குறிப்பிடத்தக்க விரிவாக்கமொன்றைப் பதிவுசெய்து 2022இல் அடைந்த ஐ.அ.டொலர் 13.1 பில்லியன் கொண்ட முன்னைய உச்சத்தினை விஞ்சி, ஐ.அ.டொலர் 13.6 பில்லியன் அதியுயர்ந்த வருடாந்த ஏற்றுமதி மட்டத்தை எட்டியது. இச்செயலாற்றம், ஏற்றுமதி வருவாய்களில் 6.3 சதவீத ஆண்டுக்காண்டு வளர்ச்சியினைப் பிரதிபலித்து மேம்பட்ட வெளிநாட்டுக் கேள்வி நிலைமைகள் அத்துடன்





கைத்தொழில் மற்றும் வேளாண்மை ஏற்றுமதிகளில் ஏற்பட்ட மீட்சி போன்றவற்றினால் துணையளிக்கப்பட்டு, இலங்கையின் ஏற்றுமதித் துறையின் உத்வேகம் வலுப்படுவதைச் சமிக்ஞைப்படுத்துகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, ஏற்றுமதி வருவாய்கள் 2025இல் 12.5 சதவீதத்திற்கு வகைக்கூறின.

வர்த்தகப் பங்காளர்களின் இறக்குமதிசெய்யப்பட்ட பொருட்கள் மீது ஐக்கிய அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தீர்வை வழிமுறைகள் 2025 தொடக்கம் பல திருத்தங்களுக்குட்பட்டது. அதற்கமைய, ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதிகள் மீது 2025 ஏப்பிரலில் 44 சதவீதம் கொண்ட தீர்வை பற்றி தொடக்க அறிவிப்பு பேச்சுவார்த்தைகள் ஊடாக அதன் பின்னர் 30 சதவீதமாகவும் அதனைத் தொடர்ந்து 20 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 2026 பெப்புருவரியில் ஐக்கிய அமெரிக்கா உயர் நீதிமன்றம் இத்தீர்வைக் கட்டமைப்பை செல்லுபடியற்றதாகக்கி கொள்கை மாற்றத்தினைத் தூண்டியது. புதிய பிரகடனத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்கா 150 நாட்களைக் கொண்ட காலப்பகுதிக்கு மாற்று வழிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் இது சீராக்கப்படக்கூடும் எனும் அறிகுறியுடன் ஐக்கிய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்கள் மீது 10 சதவீத பெறுமதிக்கேற்ற தீர்வையினை விதித்தது. இத்தீர்வை அதிர்வுகள் மற்றும் கொள்கை நிச்சயமாற்றத்தன்மைகளுக்கு மத்தியில் இலங்கையின் ஐக்கிய அமெரிக்காவிற்கான புடவைகள் மற்றும் ஆடைகள் ஏற்றுமதிகள் தாக்குப்பிடிக்கத்தக்கதாக விளங்கி, 2025இல் ஆண்டுக்காண்டு அடிப்படையில் சிறிய அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. மேலும், ஐக்கிய அமெரிக்காவிற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் ஐ.அ.டொலர் 3.0 பில்லியனாக அதிகரித்து, 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் 3.1 சதவீதம் கொண்ட வளர்ச்சியினைப் பதிவுசெய்தன.

கைத்தொழில் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பானது 2025இல் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய்களையும் இயக்குகின்ற முக்கிய காரணியொன்றாக அமைந்தது. இலங்கையின் தனியொரு பாரிய ஏற்றுமதி வகையான புடவைகள் மற்றும் ஆடைகள் ஏற்றுமதிகள் 2024 உடன் ஒப்பிடுகையில் 5.0 சதவீதத்தினால் உயர்வடைந்து, ஐ.அ.டொலர் 5.3 பில்லியனை அடைந்தது. ஐரோப்பிய ஒன்றியம் (12.4 சதவீதம்), ஐக்கிய அமெரிக்கா (2.1 சதவீதம்) மற்றும் ஐக்கிய

இராச்சியம் (0.7 சதவீதம்) உள்ளடங்கலாக முக்கிய சந்தைகளுக்கான உயர்வான ஏற்றுமதிகளால் இவ்வளர்ச்சி துணையளிக்கப்பட்டிருந்தது. அதேவேளை, உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை ஏற்றுமதிகள் ஐ.அ.டொலர் 0.9 பில்லியனாக உயர்வடைந்து, 2024இனைவிட 37.4 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையாளப்படுத்தின. இதற்கு மேலதிகமாக, இரசாயன உற்பத்திகள், விலங்குத் தீன் மற்றும் அடிப்படை உலோகங்கள் மற்றும் பொருட்கள் போன்ற ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கள் பதிவாகின. உயர்வான ஏற்றுமதி அளவுகள் பதிவுசெய்யப்பட்ட போதிலும், பிரதானமாக குறைவான நீர்கல எரிபொருள் வழங்கல் மற்றும் வானூர்தி எரிபொருள் விலைகள் காரணமாக 2025இல் பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்தன. இறப்பர் பொருட்களின் ஏற்றுமதிகளும் முதன்மையாக, இறப்பர் உயர் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட குறைவினால் தூண்டப்பட்டு வீழ்ச்சியடைந்தன.

அதேவேளை, 2025இல் வரலாற்றில் முதந்தடவையாக வேளாண்மை ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தெங்குசார் உற்பத்திகள், தேயிலை, சிறு வேளாண்மை உற்பத்திகள் என்பவற்றின் வலுவான செயலாற்றங்களினால் பெருமளவில் தூண்டப்பட்டு, ஐ.அ.டொலர் 3 பில்லியனை விஞ்சி, 2024 இனைவிட 10.7 சதவீத அதிகரிப்பினைக் குறித்தன. தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் நார் என்பனவற்றினால் தூண்டப்பட்டு உள்ளீடு மற்றும் உள்ளீட்டுற்ற தெங்கு ஏற்றுமதிகள் இரண்டிலிருந்துமான வருவாய்கள் அதிகரித்த அதேவேளை, கைத்தொழில் பொருட்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட தெங்கு உற்பத்திகள் ஏற்றுமதிகளும் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்தன. தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட தேங்காய் உற்பத்திகளின் வளர்ச்சிப் பாதை ஏற்றுமதிப் பன்முகப்படுத்தலுக்கும் பெறுமதிசேர்த்தலுக்கும் துறையின் அதிகரிக்கின்ற பங்களிப்பினை எடுத்துக்காட்டுகின்றது. உயர்வடைந்த ஏற்றுமதி விலைகள் மற்றும் அதிகரித்த அளவுகள் இரண்டினாலும் துணையளிக்கப்பட்டு தேயிலை ஏற்றுமதிகளும் உயர்வான வருவாய்களைப் பதிவுசெய்து, முக்கிய சர்வதேச சந்தைகளில் காணப்படும் நிலையான கேள்வியினைப் பிரதிபலித்தன. மாறாக, பிரதானமாக குறைவடைந்த மிளகு ஏற்றுமதிகளின் காரணமாக வாசனைத்திரவிய ஏற்றுமதிகள் 2025இல் வீழ்ச்சியடைந்தன. கனிய ஏற்றுமதிகள் கீழ்நோக்கிய

1


போக்கில் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் கைத்தொழில் ஏற்றுமதிகளின் கீழ் பெறுமதிசேர்க்கப்பட்ட வடிவில் சில கனிமங்களுடன் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இறக்குமதிச் செயலாற்றம்

இலங்கையின் வணிகப்பொருள் இறக்குமதிச் செலவினம் ஆண்டுகாலப்பகுதியில் ஏற்பட்ட கொள்கையினால் தூண்டப்பட்ட மற்றும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகள் இரண்டையும் பிரதிபலித்து 2025இல் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது. உள்நாட்டுக் கேள்வி மற்றும் முதலீட்டு நடவடிக்கை என்பவற்றில் ஏற்பட்ட படிப்படியான மீட்சியுடன் வாகன இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளின் தளர்த்தலும் ஒன்றுசேர்ந்து இறக்குமதிகளின் அதிகரிப்பிற்குப் பங்களித்தன. மொத்த வணிகப்பொருள் இறக்குமதிச் செலவினம் 2025இல் ஐ.அ.டொலர் 21.5 பில்லியனாக அதிகரித்து 14.0 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு வளர்ச்சியினைப் பதிவுசெய்து 2018இல் ஐ.அ.டொலர் 22.2 பில்லியன் கொண்ட உச்சத்தின் பின்னர் இரண்டாவது அதிகூடிய இறக்குமதிச் செலவினமாக விளங்கியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, இறக்குமதிச் செலவினம் 2024இல் 18.9 சதவீதத்திலிருந்து 2025இல் 19.7 சதவீதமாக உயர்வடைந்தது.

2025இல் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பானது இடைநிலைப் பொருட்களின் குறைவான இறக்குமதிகளுக்கு மத்தியில் நுகர்வோர் பொருட்கள்

மற்றும் முதலீட்டுப் பொருட்கள் என்பவற்றின் உயர்வான இறக்குமதிகளால் முதன்மையாகத் தூண்டப்பட்டிருந்தது. முக்கியமாக, இறக்குமதிக் கட்டுப்பாட்டுக் காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்திருந்த தேங்கிய கேள்விக்கு ஒத்திசைவாக தனிப்பட்ட வாகனங்களின் உயர்வான இறக்குமதிகளின் முதன்மைக் காரணமாக உணவல்லாத நுகர்வோர் பொருட்களின் இறக்குமதிகள் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் அதிகரித்தன. உணவல்லாத நுகர்வோர் பொருட்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மருந்து மற்றும் மருந்தாக்கல் உற்பத்திகள் அத்துடன் தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பவற்றின் இறக்குமதிகளும் அதிகரித்தன. அதற்கேற்ப, உணவுப் பொருட்கள் மீதான குறிப்பாக பால் உற்பத்திகள், மற்றும் எண்ணெய் அத்துடன் கொழுப்பு மீதான செலவினம் அதிகரித்தது. மாறாக, சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள், மசகெண்ணெய் மற்றும் நிலக்கரி என்பவற்றின் விலைகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக குறைவடைந்த எரிபொருள் இறக்குமதிகளினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு, இடைநிலைப் பொருட்கள் இறக்குமதிகள் மீதான செலவினம் 2025இல் வீழ்ச்சியடைந்தது. புடவைகள் மற்றும் புடவைப் பொருட்கள், வைரங்கள் என்பவற்றின் இறக்குமதிகளும் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, வளமாக்கி மற்றும் உணவு தயார்படுத்தல்களின் இறக்குமதிகள் 2025இல் அதிகரித்தன. பொறி மற்றும் கருவிகள், கட்டடப்பொருட்கள் மற்றும்





சிறப்பு வரைபடம் 1.6
எரிபொருள் இறக்குமதிகள் மீதான செலவினம்




எரிபொருள் இறக்குமதிகள் மீதான செலவினம் இலங்கையின் இறக்குமதிக் கூடையின் பாரிய செலவின வகையாக விளங்கி, கடந்த 10 ஆண்டுகளாக வருடாந்தச் சராசரியாக மொத்த இறக்குமதிச் செலவினத்தில் ஏறத்தாழ 20 சதவீதமாகக் காணப்படுகின்றது. 2025இல் மசகெண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் ஆகியவற்றின் இறக்குமதி அளவுகள் அதிகரித்த போதிலும், பிரதானமாக மசகெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் மற்றும் நிலக்கரி போன்றவற்றின் குறைந்தளவிலான அலகு விலைகளினால் உந்தப்பட்டு, எரிபொருள் இறக்குமதிச் செலவினமானது 2024இன் ஐ.அ.டொலர் 4.4 பில்லியனிலிருந்து 2025இல்


ஐ.அ.டொலர் 4 பில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது. பன்னாட்டுச் சந்தையிலுள்ள விலை அசைவுகளுடன் இசைந்துசெல்லும் வகையில், மசகெண்ணெய் இறக்குமதிகளின் சராசரி விலை 2024இன் பீப்பாய் ஒன்றுக்கு ஐ.அ.டொலர் 84.7 இலிருந்து 2025இல் பீப்பாய் ஒன்றுக்கு ஐ.அ.டொலர் 73.2 இற்கு வீழ்ச்சியடைந்தது.

எனினும், மத்திய கிழக்கு யுத்தத்தைத் தொடர்ந்து, அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வடைந்தும் தளம்பல்மிக்கதாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், 2026இல் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் குறிப்பிடத்தக்களவில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வருடாந்த எரிபொருள் இறக்குமதிகள்



வருடாந்த மசகெண்ணெயின் சராசரி இறக்குமதி விலை



போக்குவரத்துச் சாதனங்கள் (வர்த்தக நோக்குடைய வாகனங்கள்) ஆகிய அனைத்து மூன்று வகைகளும் அவற்றின் அநேகமான துணை வகைகளும் உட்பட முதலீட்டுப் பொருட்கள் மீதான இறக்குமதிச் செலவினம் 2025இல் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்தது. 2025 சனவரியில் வாகன இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளின் தளர்த்தலுடன் 2025 ஏப்பிரலிருந்து வாகன இறக்குமதிகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தன. அதற்கமைய, 2025இல் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் ஆகிய இரு வகைகளும் உள்ளடங்கலாக வாகன இறக்குமதிகள் மீதான செலவினம் ஐ.அ.டொலர் 2.0 பில்லியனை அடைந்து இதனூடாக இறக்குமதிச் செலவினம் மீது மேல்நோக்கிய அழுத்தத்தை தீவிரப்படுத்தி வர்த்தகப் பற்றாக்குறையை விரிவுபடுத்தியது.

வர்த்தக மாற்று விகிதம்

இறக்குமதி விலைகளுக்கு ஏற்றுமதி விலைகளின் விகிதமாக அளவிடப்படுகின்ற இலங்கையின் வர்த்தக மாற்று விகிதம் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் சிறிதளவில் தேய்வடைந்தது. 2025இல் அனைத்து முக்கிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வகைகளுக்கும்மான அளவுச் சுட்டெண்கள் மேம்பட்டு ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினம் இரண்டினதும் வளர்ச்சிக்கும் உயர்வடைந்த வர்த்தக அளவுகள் பங்களித்தன என்பதனை எடுத்துக்காட்டியது. ஏற்றுமதி விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது முதன்மையாக கைத்தொழில் ஏற்றுமதிகளின் குறைவான விலைகளால் தூண்டப்பட்டிருந்த அதேவேளை, ஒட்டுமொத்த இறக்குமதி விலைச் சுட்டெண்ணின் அதிகரிப்பு, நுகர்வோர் பொருட்களுக்கான உயர்வடைந்த

சிறப்பு வரைபடம் 1.7
மோட்டார் வாகன இறக்குமதிக்க கட்டுப்பாடுகளைத் தளர்த்தலும் இறக்குமதிப் போக்குகளும்



மோட்டார் வாகன இறக்குமதிக்க கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதுடன், தனியான வாகனங்கள் மீதான எஞ்சியுள்ள அணைத்து கட்டுப்பாடுகளும் 2025 சனவரியளவில் நீக்கப்பட்டன. மோட்டார் வாகன இறக்குமதிக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், நீண்டகால கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சாத்தியமான கேள்வி மிகையினைத் தணிப்பதற்கு அரசாங்கமானது பல்வேறு தீர்வை மற்றும் தீர்வையற்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

இவ்வழிமுறைகளுக்கு மத்தியில், 2025இல் வாகன இறக்குமதிகள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்து, இறக்குமதிக்க கட்டுப்பாடுகள்


நிலவிய ஆண்டுகாலப்பகுதியில் திரண்டிருந்த வலுவான உயர்வடைந்த கேள்வியையும் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் பிரதிபலித்தது. 2025 ஏப்பிரல் முதல் இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இதன்விளைவாக, தனியான மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் உள்ளடங்கலாக வாகன இறக்குமதிகள் மீதான செலவினம் 2025இல் ஐ.அ.டொலர் 2.04 பில்லியனிற்கு குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்து, 2015இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 2.12 பில்லியன் மற்றும் 2018இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 2.09 பில்லியன் ஆகியவற்றுக்குப் பின்னர் மூன்றாவது அதிகரித்த வருடாந்த வாகன இறக்குமதியாக விளங்கியது.

வருடாந்த வாகன இறக்குமதிகள்



மூலங்கள்: இலங்கைக் கங்கம் இலங்கை மத்திய வங்கி

மாதாந்த வாகன இறக்குமதிகள்



மூலங்கள்: இலங்கைக் கங்கம் இலங்கை மத்திய வங்கி

விலைகளைப் பிரதிபலித்தது. இதன்விளைவாக, ஏற்றுமதி விலைச் சுட்டெண் 0.4 சதவீத்தினால் வீழ்ச்சியடைந்த அதேவேளை இறக்குமதி விலைச்

சுட்டெண் 0.4 சதவீத்தினால் அதிகரித்து, 2024இன் 86.7 சுட்டெண் புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 2025இல் 86.1 சுட்டெண் புள்ளிகளாக வர்த்தக மாற்று வீதத்தில் 0.8 சதவீத வீழ்ச்சியினை ஏற்படுத்தியது.

அட்டவணை 1.11
வர்த்தக மாற்று விகிதச் சுருக்கம் (2010=100) (அ)(ஆ)

வகை	ஆண்டிற்கான மாற்றம் 2024/2025 (%)		
	பெறுமதிச் சுட்டெண்	அளவுச் சுட்டெண்	அலகுப் பெறுமதிச் சுட்டெண்
மொத்த ஏற்றுமதிகள்	6.3	6.8	-0.4
வேளாண்மை ஏற்றுமதிகள்	10.7	1.3	9.3
கைத்தொழில் ஏற்றுமதிகள்	5.2	7.6	-2.3
கனிப்பொருள் ஏற்றுமதிகள்	-1.4	3.9	-5.1
மொத்த இறக்குமதிகள்	14.0	13.6	0.4
நுகர்வுப் பொருட்கள்	59.2	38.8	14.7
இடைநிலைப் பொருட்கள்	-0.5	8.2	-8.0
முதலீட்டுப் பொருட்கள்	18.6	11.9	6.0
வர்த்தக மாற்று விகிதம்			-0.8

(அ) தற்காலிகமானது மூலம்: இலங்கை மத்திய வங்கி
(ஆ) ஐ.அ.டொலர் நியதிகளில்

வர்த்தகத்தின் போக்கு


இலங்கையின் வணிகப்பொருள் வர்த்தகம், ஏற்றுமதிகளின் நிலையான வளர்ச்சி அத்துடன் பொருளாதாரம் உறுதியடைந்தமை மற்றும் வாகன இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை என்பவற்றின் காரணமாக இறக்குமதிகளின் சடுதியான அதிகரிப்பு என்பவற்றுடன் 2025இல் தெளிவான மீட்சிச் சமிக்ஞைகளைக் காண்பித்தன. பெறுமதி நியதிகளில் இலங்கையின் பாரிய வர்த்தகப் பங்காளராக 2021-2024 காலப்பகுதியில் முன்னர் முன்னனி இடத்தை வகித்த இந்தியாவை விஞ்சி, 2025இல் சீனா தோற்றம்பெற்றது. அதேவேளை ஐக்கிய



அமெரிக்கா மூன்றாவது பாரிய வர்த்தக பங்காளராகத் தரப்படுத்தப்பட்டது. இம்மூன்று நாடுகளும் ஒன்றாக இணைந்து இலங்கையின் மொத்த வணிகப்பொருள் வர்த்தகத்தின் ஏறத்தாழ 41.1 சதவீதத்திற்கு வகைகூறின. சீனா மற்றும் இந்தியாவுடனான மொத்த வர்த்தகம், இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னரான வாகன இறக்குமதிகள் மூலம் பெருமளவில் துணையளிக்கப்பட்டு 2025இல் முறையே ஏறத்தாழ ஐ.அ.டொலர் 5.5 பில்லியனுக்கும் ஐ.அ.டொலர் 5.4 பில்லியனுக்கும் வகைகூறின. இருப்பினும், இலங்கை சீனாவுடன் அதிகூடிய வர்த்தகப் பற்றாக்குறையினைப் பதிவுசெய்தது. 2024இல் பதிவாகிய ஐ.அ.டொலர் 4.1 பில்லியனிலிருந்து 2025இல் ஐ.அ.டொலர் 4.9 பில்லியனாக இப்பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது. சீனாவுடனான பற்றாக்குறையின் விரிவாக்கம் மின்சார மற்றும் கலப்பின வாகனங்கள் மற்றும் இரும்பு மற்றும் உருக்கு போன்ற கட்டுமானப் பொருட்களின் அதிகரித்த இறக்குமதிகளால் முதன்மையாகத் தூண்டப்பட்டிருந்த அதேவேளை ஏற்றுமதிகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை பெருமளவில் மோட்டார் வாகன இறக்குமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக 2025இல் விரிவடைந்தன. அதேவேளை, ஐக்கிய அமெரிக்கா ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3.5 பில்லியன் பெறுமதியான மொத்த இரு தரப்பு வர்த்தகத்துடன் 2025இல் முக்கிய வர்த்தகப் பங்காளராக விளங்கியது. ஆடை ஏற்றுமதிகளினால்

பிரதானமாகத் துணையளிக்கப்பட்டு இலங்கையானது ஐக்கிய அமெரிக்காவுடன் ஐ.அ.டொலர் 2.5 பில்லியன் தொகையுடைய வர்த்தக மிகையொன்றினைத் தொடர்ந்தும் பேணியது.

சவால்மிக்க உலகளாவிய வர்த்தகச் சூழலொன்றுக்கு மத்தியில், முன்னுரிமை மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மொத்த வர்த்தகம் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் அதிகரித்ததுடன் மொத்த ஏற்றுமதிகளின் பங்கொன்றாக அத்தகைய உடன்படிக்கைகளின் கீழான ஏற்றுமதிகள் ஆண்டுக்காலப்பகுதியில் அதிகரித்தன. அவுஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பாகிஸ்தான், துருக்கி மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடனான இருதரப்பு வர்த்தக கலந்துரையாடல்கள் 2025 காலப்பகுதியிலும் 2026இன் ஆரம்பத்திலும் இடம்பெற்று, தளம்பலமிக்க உலகளாவிய சூழலில் பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தக இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டின. அதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனான ஏற்கனவேயுள்ள இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் கீழான ஏற்றுமதிகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் அதிகரித்தன. மாறாக, இவ்வுடன்படிக்கையின் கீழான இறக்குமதிகள் ஆண்டுகாலப்பகுதியில் ஒப்பீட்டளவில் குறைவாகவிருந்து இருதரப்பு முன்னுரிமைகளில் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட தொடர்ச்சியான பயன்பாட்டைத் தோற்றுவித்தது. சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தற்போது



அட்டவணை 1.12
இலங்கையின் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளுக்கு கீழான ஏற்றுமதிகள்

	2025 (அ)			
	பெறுமதி (ஐ.அ.டொ. மில்லியன்)	பெறுமதி (ஐ.அ.டொ. மில்லியன்)	வளர்ச்சி (%)	பங்கு (%)
முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமை (ஐ.எஸ்பி)	3,985.7	4,330.6	8.7	80.4
இதில்: ஐரோப்பிய ஒன்றியம் (முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமை+ உள்ளடங்கலாக)	2,108.1	2,407.0	14.2	44.7
ஐக்கிய அமெரிக்கா (ஆ)	741.6	779.6	5.1	14.5
ஐக்கிய இராச்சியம்	601.9	605.2	0.5	11.2
ருசிய கூட்டாட்சி (இ)	152.7	128.6	-15.8	2.4
அவுஸ்திரேலியா	108.8	105.0	-3.5	1.9
கனடா	89.9	104.4	16.1	1.9
யப்பான்	71.1	75.1	5.6	1.4
துருக்கி	54.5	63.7	16.8	1.2
ஏனைய முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமை	57.2	62.1	8.5	1.2
இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை	490.3	634.4	29.4	11.8
ஆசிய-பசுபிக் வர்த்தக உடன்படிக்கை (#)	209.9	234.1	11.6	4.3
வர்த்தக முன்னுரிமைகளுக்கான உலகளாவிய முறைமை	70.1	35.7	-49.0	0.7
பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை	46.2	47.5	2.7	0.9
தெற்காசியா சுதந்திர வர்த்தக பிரதேசம்	169.0	100.9	-40.3	1.9
சார்சு முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை	1.3	1.9	41.9	0.04
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழான மொத்த ஏற்றுமதிகள்	4,972.5	5,385.2	8.3	100.0
மொத்த ஏற்றுமதிகளின் பங்காக	38.9	39.7		

மூலங்கள்: இலங்கைச் சங்கம், இலங்கை வணிகத் திணைக்களம்
 (அ) தற்காலிகமானது
 (ஆ) ஐக்கிய அமெரிக்க முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமை 2020.12.31 அன்று காலாவதியானதனால் முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமைகளின் கீழ் தகுதிபெற்ற ஏற்றுமதிகளை காண்பிக்கின்றது.
 (இ) ருசிய, பெலாருஸ் மற்றும் கசகஸ்தான் உள்ளடங்கலாக
 (ஈ) முன்னர் பங்கெடுக்க உடன்படிக்கை (1975) என அழைக்கப்பட்டது

நடைமுறையிலுள்ளபோதிலும், ஏற்றுமதிப் பயன்பாடு குறைவாகவுள்ளது. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2024 பெப்ரவரியில் கையெழுத்திடப்பட்டு, 2025 சனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், 2025ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதிகள் எதுவும் பதிவாகவில்லை. 2025 ஆம் ஆண்டில் பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் ஏற்றுமதிச் செயற்பாடு கலவையானதாகக் காணப்பட்டது. 2025 காலப்பகுதியில் பிராந்திய வர்த்தக உடன்படிக்கையின் கீழான ஏற்றுமதிச் செயலாற்றும் கலந்தவையாக இருந்தது. ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் கீழான ஏற்றுமதிகள் 2025இல் மேம்பட்ட அதேவேளை தெற்காசிய சுதந்திர வர்த்தக பிரதேசம் மற்றும் வர்த்தக முன்னுரிமை உலகளாவிய முறைமை என்பவற்றின் கீழான ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்தன.

முக்கிய வர்த்தகப் பங்காளர்களால் வழங்கப்பட்ட பொதுவாக்கப்பட்ட முன்னுரிமை முறைமை (ஐஎஸ்பி) திட்டங்களிலிருந்து இலங்கை தொடர்ந்தும் நன்மையடைந்தது. 2023 செப்டெம்பரில் 2024-2027 காலப்பகுதிக்காக நீடிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட முன்னுரிமை முறைமை திட்டத்தின் கீழ் ஏற்றுமதி வருவாய்கள் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் நிலையானதாகக் காணப்படுகின்றது. 2025 திசம்பரில் ஐரோப்பிய ஆணைக்குழு, சபை, ஐரோப்பிய பாராளுமன்றம் என்பன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான திருத்தப்பட்ட பொதுவாக்கப்பட்ட முன்னுரிமை முறைமைக் கட்டமைப்பு மீது தற்காலிக இணக்கப்பாட்டினை எட்டின. திருத்தப்பட்ட ஒழுங்குவிதி 2026இன் ஆரம்பத்தில் முறையாக ஒப்புதலளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் 2027 சனவரி 1 தொடக்கம் நடைமுறைக்கு வரும். புதிய கட்டமைப்பின் கீழ் இலங்கை உள்ளடங்கலாக பொதுவாக்கப்பட்ட முன்னுரிமை முறைமை திட்டத்தின் தற்போதைய அனைத்து பயனாளி நாடுகளும் முன்னுரிமைகளை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க கோரப்படும். இதற்கு மேலதிகமாக, 2023 பூனிலிருந்து நடைமுறைக்கு வந்த அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் மேம்படுத்தப்பட்ட முன்னுரிமைகளிலிருந்து இலங்கை தொடர்ந்தும் நன்மையடைந்தது. 2026 சனவரி 1 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் ஆடை ஏற்றுமதிகளுக்கான மூல நாட்டு விதிகளில் மேம்பட்ட நெகிழ்வுத்தன்மை மற்றும் 18 ஆசிய நாடுகளுடன் விரிவாக்கப்பட்ட கூட்டுச்சேரல் ஏற்பாடுகள் என்பன உள்ளடங்கலாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் கீழ் மேலும் தளர்த்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம்மேம்படுத்தல்கள் பிராந்திய பெறுமதிச் சங்கிலியினுள் இலங்கையின் ஒருங்கிணைதலை வலுப்படுத்தி முன்னுரிமைப் பயன்பாட்டை குறிப்பாக ஆடைத் துறையில் மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, 2020 திசம்பரில் காலாவதியடைந்த ஐக்கிய அமெரிக்க பொதுவாக்கப்பட்ட முன்னுரிமை முறைமைத் திட்டம் இன்னும் மீள செயற்படுத்தப்படவில்லை. பல தசாப்தங்களாக இருதரப்பு மற்றும் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகளில் இலங்கையின் விரிவான ஈடுபாட்டைக் கருத்திற்கொண்டு அவற்றின் செயல்திறனையும் தேசிய பொருளாதார முன்னுரிமைகளுடனான இணக்கத்தையும் உறுதிசெய்வது




அதிகரித்தளவில் முக்கியத்துவமடைந்து வருகின்றது. அதற்கமைய, உற்பத்திக் கூடையை விரிவுபடுத்தல் மற்றும் ஏற்றுமதிச் சந்தை பன்முகப்படுத்தலை விரிவுபடுத்தல் என்ற இரு நியதிகளிலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் பங்களிப்பில் ஏற்றுமதி பன்முகப்படுத்தலுக்கான குறிப்பான கவனம் செலுத்தி அத்துடன் எதிர்கால வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கான உபாய ரீதியான பரிந்துரைகளை வழங்கி ஏற்கனவே காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை அனைத்தையுமுள்ளடக்கிய மீளாய்வதற்கும் அவற்றின் பொருளாதாரத் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் 2025இன் பிற்பகுதியில் குழுவொன்றினை அமைச்சரவை நியமித்தது. இதற்கு மேலதிகமாக, சீனா மற்றும் யப்பான் உள்ளடங்கலாக 15 ஆசிய பசுபிக் பொருளாதாரங்களை உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய பிராந்திய பொருளாதாரப் பங்குடமையை அணுகுவதற்காக இலங்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

பணிகள் கணக்கு

பணிகள் கணக்கின் மிகை 2025இல் மேலும் அதிகரித்தது. பணிகள் கணக்கு 2024இன் ஐ.அ.டொலர் 3.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 3.7 பில்லியன் கொண்ட மிகையினைப் பதிவுசெய்தது. மொத்த பணிகள் உட்பாய்ச்சல்கள் 2024இன் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிலிருந்து 2025இல் ஐ.அ.டொலர் 7.1 பில்லியனாக அதிகரித்தது. சுற்றுலாத்

துறை வருவாய்கள் 2025இல் ஐ.அ.டொலர் 3.2 பில்லியனாகவிருந்து 2024 உடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீதம் கொண்ட சிறிய வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. 2025இல் சுற்றுலாப் பயணி வருகைகள், 2018இல் பதிவாகிய உச்சத்தை விஞ்சி ஆண்டுக்காண்டு 15.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. எனினும், 2025இல் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மூலமான சராசரி நாளாந்தச் செலவிடல் மற்றும் சராசரி தங்கும் காலம் என்பவற்றின் கீழ்நோக்கிய திருத்தம் காரணமாக வருவாய்கள் 2018இனை விட குறைவாகக் காணப்பட்டன. கடல் மற்றும் வான் போக்குவரத்துப் பணிகள் 2025இல் ஐ.அ.டொலர் 1.9 பில்லியனாக அதிகரித்த உட்பாய்ச்சல்களுடன் தொடர்ந்தும் சாதகமாகப் பங்களித்தன. அதேவேளை, கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளல் என்பவற்றிருந்தான உட்பாய்ச்சல்கள் 2024 உடன் ஒப்பிடுகையில் சிறிதளவு மிதமடைந்தன. பணிகள் வெளிப்பாய்ச்சல்கள் 2024இன் ஐ.அ.டொலர் 3.5 பில்லியனிலிருந்து 2025இல் ஐ.அ.டொலர் 3.4 பில்லியனாக வீழ்ச்சியடைந்தன. வெளிநாட்டுப் பயணம் மற்றும் ஏனைய வியாபாரப் பணிகள் போன்றவுடன் தொடர்புடைய வெளிப்பாய்ச்சல்கள் அதிகரித்த அதேவேளை, போக்குவரத்துப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் வீழ்ச்சியடைந்தன. உயர்வான உட்பாய்ச்சல்களினதும் மிதமடைந்த வெளிப்பாய்ச்சல்களினதும் ஒன்றிணைந்த




1

சிறப்பு வரைபடம் 1.8
 சுற்றுலாத் துறையிடமிருந்தான இலங்கையின் வருவாய்கள்




சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகைகள்



நாளொன்றிற்கான சராசரிச் செலவு



சராசரி தங்கும் காலம்



உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைப் பதிவுசெய்தன. 2025ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2018ஆம் ஆண்டின் ஏறத்தாழ அதேபாணவ அடைந்திருந்த போதிலும், 2018இல் பதிவுசெய்யப்பட்ட உயர்ந்தபட்ச சுற்றுலா வருவாய் மட்டத்துடன்

ஒப்பிடுகையில், சுற்றுலாத் துறையிடமிருந்தான வருவாய்கள் குறைந்தளவாகக் காணப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட மதிப்பீடுகளுக்கமைவாக, சுற்றுலாப் பயணியொருவரின் சராசரி தங்கும் காலம் மற்றும் நாளொன்றுக்கான¹ சராசரிச் செலவினம் போன்றவற்றில் ஏற்பட்ட கீழ்நோக்கிய திருத்தம், சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் வருவாய்களுக்கிடையிலான வேறுபாட்டிற்கு பாரியளவில் பங்களித்திருக்கலாம். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கையாள்வதில் உள்ள இயலாமைத் தடைகளுக்கு மத்தியில், நீண்டகால அடிப்படையில் சுற்றுலாத் துறை வருவாய்களை அதிகரிப்பதற்கு இலங்கைக்கு உயர்ந்தளவிலான வருவாயை ஈட்டித்தரும் சுற்றுலாப் பயணிகளை கவருவது இன்றியமையாததாகும். இது தொடர்பில், அதிகளவில் செலவு செய்யும் பயணிகளை கவரும் சூழலுக்கு இசைவான சுற்றுலாத் துறை, சுகாதாரம் சார்ந்த சுற்றுலாத் துறை மற்றும் நல்லாழ்வு அனுபவங்கள் போன்ற மரபுரிதயற்ற துறைகளில் பன்முகப்படுத்தலை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

1 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் நடாத்தப்பட்ட புறப்பாடு அளவீட்டினை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுலாப் பயணியொருவரின் நாளொன்றுக்கான சராசரிச் செலவினம் ஐ.அ.டொ.லர் 171.74 இலிருந்து (2025 சனவரி - யூலை) ஐ.அ.டொலர் 148.26 இற்கு 2025 ஓகத்தில் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது.

தாக்கம் 2025இல் மேம்பட்ட பணிகள் மிகையொன்றுக்கு வழிவகுத்தன.

முதலாந்தர வருமானக் கணக்கு

முதலாந்தர வருமானக் கணக்கின் பற்றாக்குறை 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் சுருக்கமடைந்தது. முதலாந்தர வருமான கணக்குப் பற்றாக்குறை 2024இன் ஐ.அ.டொலர் 2.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 2.0 பில்லியனாகக் காணப்பட்டது.

முதலாந்தர வருமான வெளிப்பாய்ச்சல்கள் 2025இல் ஐ.அ.டொலர் 2.6 பில்லியனாக 18.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. சொத்துப்பட்டியல் முதலீட்டுடன் தொடர்புடைய வட்டிக் கொடுப்பனவுகளிலும் ஏனைய முதலீட்டுடன் தொடர்புடைய வட்டிக் கொடுப்பனவுகளிலும் குறிப்பிடத்தக்க குறைவுகள் அவதானிக்கப்பட்டன. இக்குறைவுகளுக்கு 2024இல் நிலவிய ஒன்றுசேர்ந்த கூப்பன் மற்றும் வட்டிக் கடப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவிருந்த 2025இல் மறுசீரமைக்கப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு



முறிகள் மீதான கூப்பன் கொடுப்பனவுகள் மற்றும் அரசாங்க வெளிநாட்டுக் கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் பிரதான காரணமாக அமைந்தன. அத்துடன் பன்னாட்டு நாணய நிதியத்துடன் தொடர்புடைய அதன் வெளிநின்ற பொறுப்புக்கள் மீது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வட்டிக் கொடுப்பனவுகளும் இந்திய றிசேர்வ் வங்கியுடனான விசேட பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்த ஏற்பாடும் 2025 ஆண்டுகாலப்பகுதியில் குறைவடைந்தன. அதேவேளை, உயர்வான பங்கிலாபக் கொடுப்பனவுகள் மற்றும் நேரடி முதலீட்டுத் தொழில்முயற்சிகளின் மீள் முதலீட்டு வருவாய்கள் என்பவற்றைப் பிரதிபலித்து, நேரடி முதலீட்டுடன் தொடர்புடைய வெளிப்பாய்ச்சல்கள் அதிகரித்தன. முதலாந்தர வருமானக் கணக்கு உட்பாய்ச்சல்கள், 2025இல் ஐ.அ.டொலர் 580 மில்லியனாக சிறிதளவு குறைவடைந்தது. முதலாந்தர வருமானக் கணக்கில் ஒட்டுமொத்த மேம்பாடு 2025இல் நடைமுறைக் கணக்கு மீதியை வலுப்படுத்துவதற்குப் பங்களித்தது.

இரண்டாந்தர வருமானக் கணக்கு

இரண்டாந்தர வருமானக் கணக்கின் மிகை, தொழிலாளர் பணவனுப்பல்களில்²⁰ ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு 2025இல் கணிசமாக அதிகரித்தது. இரண்டாந்தர வருமான மிகை 2024இன் ஐ.அ.டொலர் 6.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 7.9 பில்லியனாக உயர்வடைந்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2024இன் ஐ.அ.டொலர் 6.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 8.1 பில்லியனாக ஆண்டுக்காண்டு 22.8 சதவீதத்தினால் அதிகரித்து வரலாற்றிலேயே உயர்வானதாகப் பதிவாகியது. உத்தியோகப்பூர்வ பணவனுப்பல் உட்பாய்ச்சல்களில் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் நிலைத்திருக்கக்கூடிய புலம்பெயர் பணியாளரின் புறப்படுகைகள் என்பன வலுவான இச்செயலாற்றத்திற்குத் துணையளித்தன. விரிவடைந்த வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையினை எதிரீடு செய்வதிலும் ஒட்டுமொத்த நடைமுறைக் கணக்கு மீதியினை வலுப்படுத்துவதிலும் பணவனுப்பல்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு முக்கிய பங்காற்றியது.

20 தொழிலாளர் பணவனுப்பல்கள் இதன் புயலின் பின்னர் கிடைக்கப்பெற்றவை போன்ற ஏனைய பணவனுப்பல்களை உள்ளடக்கலாம்.

அட்டவணை 1.13 நிதியியல் கணக்கு		
	ஐ.அ.டொ.மில்லியன்	
விடயம்	2024 (அ)	2025 (ஆ)
நிதியியல் கணக்கு (தேறிய)	965	904
நிதியியல் சொத்துக்களின் தேறிய கையகப்படுத்தல்	1,970	1,431
பொறுப்புக்களின் தேறிய உறுப்படல்	1,005	527
நேரடி முதலீடு: சொத்துக்கள்	110	98
பங்குரிமை மூலதனம்	106	94
படுகடன் சாதனங்கள்	4	4
நேரடி முதலீடு: பொறுப்புக்கள்	759	1,044
பங்குரிமை மூலதனம்	497	352
படுகடன் சாதனங்கள்	262	692
சொத்துப் பட்டியல் முதலீடு: சொத்துக்கள்	180	-259
படுகடன் பிணையங்கள்	180	-259
சொத்துப் பட்டியல் முதலீடு: பொறுப்புக்கள்	302	-267
பங்குரிமை மூலதனம்	3	-184
படுகடன் பிணையங்கள்	299	-83
பொது அரசாங்கம்	286	-95
குறங்காலம் (திறைசேரி உண்டியல்கள்)	-217	-24
நீண்டகாலம்	504	-71
திறைசேரி முறிகள்	39	272
நாட்டிற்கான முறிகள்	465	-343
ஏனைய துறைகள்	13	12
நீண்டகாலம்	13	12
நிதியியல் பெறுதிகள்	-	-
ஏனைய முதலீடுகள்: சொத்துக்கள்	-3	973
நாணயமும் வைப்புக்களும்	-73	-374
வர்த்தக கொடுகடன் மற்றும் முற்பணங்கள்	111	369
ஏனைய கணக்குகள் பெறுவேண்டியவை	-42	978
ஏனைய முதலீடுகள்: பொறுப்புக்கள்	-56	-250
நாணயமும் வைப்புக்களும்	-868	-498
கடன்கள்	981	446
வர்த்தக கொடுகடன் மற்றும் முற்பணங்கள்	-170	-199
ஏனைய கணக்குகள் கொடுக்க வேண்டியவை	-	-
சிறப்பு எடுப்பனவு உரிமைகள்	-	-
ஒதுக்குச் சொத்துக்கள்	1,682	618
தேறிய தவறுகளும் விடுபாடுகளும்	-254	-808

(அ) திருத்தப்பட்டது (ஆ) தற்காலிகமானது மூலம்: இலங்கை மத்திய வங்கி

மூலதனக் கணக்கு²¹

மூலதனக் கணக்கு 2025இல் பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் தனியார் துறை இரண்டிற்குமான மூலதன மாற்றல்கள் ஆண்டுகாலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டன.

21 2025ஆம் ஆண்டிற்கான பொது அரசாங்கத்திற்கான மூலதன மாற்றல்கள் குறித்த தரவுகள், 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு வரை மட்டுமே கிடைப்பனவாகவுள்ளன.

நிதியியல் கணக்கு

சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கில் பொறுப்புக்கள் மற்றும் நிதியியல் சொத்துக்கள் இரண்டும் 2025இல் தேறிய அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. பொறுப்புக்களின் தேறிய உற்ப்படுதல் 2024இன் ஐ.அ.டொலர் 1.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் 0.5 பில்லியனால் அதிகரித்தது. 2025 காலப்பகுதியில் நிதியியல் கணக்கிற்கான முக்கிய உட்பாய்ச்சல்களானவை வெளிநாட்டு நேரடி முதலீடுகள், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இரு தொகுதிகள், பன்னாட்டு நாணய நிதியத்தின் துரித நிதியிடல் சாதனத்திலிருந்தான கிடைப்பனவுகள், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற ஏனைய பல்தரப்பு நிறுவனங்களிடமிருந்தான பகிர்தளிப்புக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.

நேரடி முதலீடுகள்

முதலீட்டுச் சபை கம்பனிகளுக்கு தொடர்பற்ற தரப்பினர்களிடமிருந்தான வெளிநாட்டுக் கடன்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்கள் 2025இல் மிதமாகக் காணப்பட்டன. வருவாய்களின் மீள்முதலீடு, பங்குடமையாளர் முற்பணங்கள் மற்றும் நேரடி முதலீட்டு தொழில்முயற்சிகளுக்கான கம்பனிகளுக்கிடையிலான கடன்கள் என்பன 2025இல் அதிகரித்த போதிலும் நேரடி முதலீட்டுத் தொழில்முயற்சிகளில் பங்குரிமை மூலதன முதலீடுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, முதலீட்டுச் சபைக் கம்பனிகளுக்கான தொடர்பற்ற தரப்பினர்களிடமிருந்தான வெளிநாட்டுக் கடன் உட்பாய்ச்சல்கள் 2025இல் அதிகரித்தன. அதற்கமைய, வெளிநாட்டுக் கடன்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 2024இன் ஐ.அ.டொலர் 845 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 1,154 மில்லியனாகவிருந்தன. கடன்கள் நீங்கலாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 2024இன் ஐ.அ.டொலர் 759 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 1,044 மில்லியனாகக் காணப்பட்டன. துறைசார் அடிப்படையில் 2025இல் வெளிநாட்டு நேரடி முதலீடானது துறைமுகக் கொள்கலன் முனையங்கள், இறப்பர் உற்பத்தித் தயாரிப்பு அத்துடன் புடவைகள் மற்றும் ஆடைகள் துறைக்கு முதன்மையாகத் திசைப்படுத்தப்பட்டிருந்தது.

சொத்துப்பட்டியல் முதலீடு

சொத்துப்பட்டியல் முதலீடு 2025இல் வெளிநாட்டுப் பொறுப்புக்களிலும் சொத்துகளிலும் தேறிய குறைவொன்றைப் பதிவுசெய்தது. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் பங்குரிமை மூலதனம் மற்றும் முதலீட்டு நிதியப் பங்குகளின் வடிவில் சொத்துப்பட்டியல் முதலீடு தேறிய வெளிப்பாய்ச்சலொன்றைப் பதிவுசெய்தபோதிலும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் உள்ளடங்கலாக அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் வதியாதோர் முதலீடுகள் ஆண்டு காலப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சலைப் பதிவுசெய்தன. எனினும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட படுகடன் பிணையங்களின் பொறுப்புக்களில் குறைவு திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளுக்கான தேறிய உட்பாய்ச்சலை எதிரீடு செய்வதில் வழிவகுத்த கடந்தகாலத்தில் செலுத்தவேண்டிய வட்டி முறியின் இரண்டாம் தொகுதியின் மீள்கொடுப்பனவினால் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கப் பிணையங்களில் ஒட்டுமொத்த வதியாதோர் முதலீடுகள் குறைவடைந்தன.

ஏனைய முதலீடும் ஒதுக்குச் சொத்துக்களும்

முதலீட்டுப் பொறுப்புக்கள் 2025 காலப்பகுதியில், பிரதானமாக மத்திய வங்கி, அரசாங்கம் மற்றும் கம்பனிகள் துறை மூலமான பொறுப்புக்களின் குறிப்பிடத்தக்க மீள்கொடுப்பனவுகளின் காரணமாக ஏனைய தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. இந்திய நிசேர்ஸ் வங்கியுடனான சர்வதேச பரஸ்பர பரிமாற்றல் மற்றும் 2016இல் பெறப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி போன்றவற்றின் தொடர்ச்சியான மீள்கொடுப்பனவுகளுடன் மத்திய வங்கியின் பொறுப்புக்கள் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, புதிய வெளிநாட்டுக் கடன்பெறுகைகளைப் பெற்றுக்கொண்டதன் விளைவாக வங்கித்தொழில் துறையின் வெளிநாட்டு கடன் அளவு 2025 காலப்பகுதியில் அதிகரித்தது. எனினும், அரசாங்கத்திற்கான கடன்கள் ஆண்டுகாலப்பகுதியில் வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவுகளை விஞ்சியிருந்த பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து பல்தரப்பு கடன்கள் உள்ளடங்கலாக உயர்வான வெளிநாட்டு பகிர்தளிப்புக்களின் விளைவாக தேறிய அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. அதேவேளை,



வர்த்தகக் கொடுகடன்களும் முற்பணங்களும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் ஏற்கனவேயுள்ள கொடுகடன் பொறுப்புக்களை தொடர்ந்தும் குறைத்ததனால் வர்த்தகக் கடன்களும் முற்பணங்களும் பொறுப்புக்களில் குறைவொன்றினைப் பதிவுசெய்தன.

மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்பியமை மற்றும் ஏனைய பெறத்தக்க கணக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பு போன்றவற்றின் முக்கிய காரணமாக 2025இல் நிதியியல் சொத்துக்களில் தேறிய அதிகரிப்பொன்று பதிவுசெய்யப்பட்டது. பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்தான கிடைப்பனவுகளுடன் ஒன்றுசேர்ந்து, மத்திய வங்கியினால் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து கணிசமான வெளிநாட்டுச் செலாவணியின் தேறிய கொள்வனவுகள் அலுவல்சார் ஒதுக்குகளின் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு பெருமளவில் பங்களித்தன. அதேவேளை, நாணயம் மற்றும் வைப்புக்களின் நியதிகளில் வங்கித்தொழில் துறையின் நிதியியல் சொத்துக்களில் தேறிய குறைப்பு பதிவுசெய்யப்பட்ட அதேவேளை ஏனைய பெறத்தக்க கணக்குகளும் வர்த்தகக் கொடுகடன்களும் முற்பணங்களும் ஆண்டுக்காலப்பகுதியில் அதிகரித்தன. மேலும், கம்பனிகள் துறையினால் வழங்கப்பட்ட வர்த்தகக் கொடுகடன்களும் முற்பணங்களும் 2025இல் அதிகரித்தன.

1.4.2. பன்னாட்டு முதலீட்டு நிலைமை, ஒதுக்குச் சொத்துக்கள் மற்றும் திரண்ட நிலுவை

பன்னாட்டு முதலீட்டு நிலைமை

இலங்கையின் தேறிய பன்னாட்டு முதலீட்டு நிலைமை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் சிறிதளவு குறைவான தேறிய பொறுப்பு நிலைமையினைப் பிரதிபலித்தது. மொத்த வெளிநாட்டுப் பொறுப்புக்கள் மற்றும் மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள் இரண்டும் 2025 இறுதியளவில் அதிகரித்தன. ஆயினும், சொத்துக்களில் ஏற்பட்ட உயர்வு பொறுப்புக்களின் அதிகரிப்பை விஞ்சியது. இந்திய றிசேர்வ் வங்கியுடனான விசேட பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்த ஏற்பாட்டின் படிப்படியான தீர்ப்பளவு மற்றும் 2016இல் பெற்றுக்கொண்ட பன்னாட்டு நாணய நிதிய விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் மீள்கொடுப்பனவுகளின்

அட்டவணை 1.14				
பன்னாட்டு முதலீட்டு நிலைமை (சுருக்கம்) (அ)				
ஐ.அ.டொ.மில்லியன் (கால முடிவிலான நிலைமை)				
விடயம்	2024 (ஆ)		2025 (இ)	
	சொத்துக்கள்	பொறுப்புகள்	சொத்துக்கள்	பொறுப்புகள்
நேரடி முதலீடு	1,699	16,598	1,797	18,228
பங்கு மூலதனம் மற்றும் முதலீட்டு நிதியப் பங்குகள்	1,645	10,128	1,739	11,066
படுகடன் கருவிகள்	54	6,470	58	7,162
சொத்துப்பட்டியல் முதலீடு	353	10,459	95	9,297
பங்கு மூலதனம் மற்றும் முதலீட்டு நிதியப் பங்குகள்		764		1,116
படுகடன் கருவிகள்	353	9,695	95	8,181
ஏனைய முதலீடு	6,367	39,050	7,341	39,464
நாணயமும் வைப்புக்களும்	1,697	7,051	1,323	6,556
கடன்கள்		30,170		31,215
வர்த்தகக் கொடுகடன் மற்றும் முற்பணங்கள்	1,741	590	2,110	391
ஏனைய பெறத்தக்க/கொடுபடத்தக்க கணக்குகள்	2,930	-	3,908	-
சிறப்பு எடுப்பளவு உரிமைகள்		1,239		1,301
ஒதுக்குச் சொத்துக்கள்	6,122		6,838	
மொத்த சொத்துக்கள்/ பொறுப்புகள்	14,542	66,107	16,070	66,989
தேறிய பன்னாட்டு முதலீட்டு நிலைமை		-51,565		-50,918
விஞ்சுபுள்ள விடயங்கள்				
ப.மு.நி-முதிர்ச்சி அடிப்படையிலான பகுப்பாய்வு	14,542	66,107	16,070	66,989
குறுங்காலம்	9,075	5,917	10,258	6,667
நீண்டகாலம்	5,467	60,190	5,813	60,322

(அ) ப.மு.நி இன் விரிவான பகுப்பிற்கு மூலம்: இலங்கை மத்திய வங்கி பின்னினைப்பு அட்டவணை 12ஐப் பார்க்க
(ஆ) திருத்தப்பட்டது
(இ) தற்காலிகமானது

முக்கிய காரணமாக மத்திய வங்கியின் வெளிநின்ற வெளிநாட்டுப் பொறுப்புக்கள் ஆண்டின்போது குறைவடைந்தன. சில பகிரங்கமாக பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் சந்தை விலைகளில் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பிரதான காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்கள் மிதமடைந்து காணப்பட்டமைக்கு மத்தியில் நேரடி முதலீட்டுப் பொறுப்புக்கள் அதிகரித்தன. மேலும், முதன்மையாக நாட்டிற்கான பன்னாட்டு முறி படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் வெற்றிகரமான நிறைவிற்கு பின்னர் ஆண்டுகாலப்பகுதியில் செலுத்தவேண்டிய வட்டி முறியின் மீள்கொடுப்பனவுகள் காரணமாக சொத்துப்பட்டியல் முதலீட்டுப் பொறுப்புக்கள் வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. எனினும், மேம்பட்ட சந்தை எண்ணப்பாங்கினால் துணையளிக்கப்பட்டு வதியாதோர் திறைசேரி முறிகளின் உரித்துக்களின்

1


வெளிநின்ற நிலை அதிகரித்த அதேவேளை வதியாதோர் திறைசேரி உண்டியல்களின் உரித்துக்களின் வெளிநின்ற நிலை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தது. மேலும், விரிவாக்கப்பட்ட நிதிய வசதி அத்துடன் துரித நிதியிடல் சாதன வசதிகள் உள்ளடங்கலாக பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கிடமிருந்தும் அரசாங்கத்திற்கான வெளிநாட்டு கடன் உட்பாய்ச்சல்களை பிரதானமாகப் பிரதிபலித்து வெளிநாட்டு கடன் பொறுப்பு நிலை அதிகரித்தது. இதன்விளைவாக, நாட்டின் மொத்த வெளிநாட்டுப் பொறுப்புக்கள் 2024இன் இறுதியில் ஐ.அ.டொலர் 66.1 பில்லியனிலிருந்து 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 67.0 பில்லியனாக உயர்வடைந்தன.

இலங்கையின் வெளிநாட்டுச் சொத்து நிலைமை 2025 காலப்பகுதியில் மேம்பட்டது. ஒதுக்குச் சொத்துக்கள் மற்றும் வங்கித்தொழில் துறை வெளிநாட்டுச் சொத்துக்கள் என்பவற்றை உள்ளடக்குகின்ற வெளிநாட்டுச் சொத்து நிலைமை ஆண்டுகாலப்பகுதியில் அதிகரித்தது. மேலும், இலங்கை இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட வெளிநின்ற வர்த்தகக் கொடுகடன்கள் மற்றும் ஏனைய கிடைக்கப்பெறத்தக்க கணக்குகளின் வெளிநின்ற நிலைமை இரண்டும் 2025 காலப்பகுதியில் அதிகரித்தது. அதற்கமைய, நாட்டின் மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள் 2024இன் இறுதியில் ஐ.அ.டொலர் 14.5 பில்லியனிலிருந்து 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 16.1 பில்லியனாக அதிகரித்தது. இதன்விளைவாக, நாட்டின் தேறிய பொறுப்பு நிலைமை 2024 இறுதியில் ஐ.அ.டொலர் 51.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 50.9 பில்லியனாக சிறிதளவு குறைவடைந்தது.

ஒதுக்குச் சொத்து நிலைமை

படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்கு மத்தியிலும் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள்²² முன்னேற்றமடைந்து 2024 இறுதியிலுள்ளவாறான ஐ.அ.டொலர் 6.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 6.8 பில்லியனை எட்டியது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புதலுக்கு

22 மொத்த அலுவல்சார் ஒதுக்குகள், சீன மக்கள் வங்கியிடமிருந்தான பன்னாட்டு ரஸ்பர பரிமாற்றல் வசதியை உள்ளடக்கியுள்ளது. இது ஐக்கிய அமெரிக்க மதிப்பில் ஐ.அ.டொலர் 1.4 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.



உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கி மூலம் ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் (பெறுமதி திகதி அடிப்படையில்) தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் பன்னாட்டு நாணய நிதியத்தின் தற்போது இடம்பெறுகின்ற விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் 4ஆம் மற்றும் 5ஆம் தொகுதிகளின் கிடைப்பனவு, துரித நிதியிடல் சாதனத்தின் கீழ் அவசரகால நிதியிடல் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தான நிதியளிப்பு என்பன பிரதான காரணங்களாக அமைந்தன. அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் வெளிநாட்டு நாணயத் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் மொத்த அலுவல்சார் ஒதுக்களிலிருந்தான முக்கிய வெளிப்பாய்ச்சல்களாகவிருந்தன. 2025 இறுதியளவில் வங்கித்தொழில் துறையின் சொத்து நிலைமை 2024 இறுதியின் ஐ.அ.டொலர் 5.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 5.5 பில்லியனாக அதிகரித்தது. இதன்விளைவாக, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் மற்றும் வங்கித்தொழில் துறையின் வெளிநாட்டுச் சொத்துக்கள் இரண்டையும் உள்ளடக்குகின்ற மொத்த பன்னாட்டு ஒதுக்குகள் 2024 இறுதியின் ஐ.அ.டொலர் 11.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் ஐ.அ.டொலர் 12.3 பில்லியனை அடைந்தது.

திரண்ட நிலுவை

தேறிய பன்னாட்டு ஒதுக்குகளில் மாற்றங்களைப் பிரதிபலிக்கின்ற சென்மதி நிலுவையின் திரண்ட நிலுவை 2025 இறுதியளவில் மிகையாகக் காணப்பட்டது. ஆண்டுகாலப்பகுதியில் பன்னாட்டு



அட்டவணை 1.15
மொத்த அலுவலர் ஒதுக்கீடுகள், மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் திரண்ட நிலுவை

விடயம்	ஐ.அ.டொ.மில்லியன் (கால முடிவிலான நிலைமை)				
	2021	2022	2023	2024	2025 (அ)
1. அரசின் வெளிநாட்டுச் சொத்துக்கள்	177	39	875	368	531
2. மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சொத்துக்கள்	2,962	1,858	3,517	5,754	6,307
3. மொத்த அலுவலர் ஒதுக்கீடுகள் (1+2)	3,139	1,898	4,392	6,122	6,838
4. வைப்புக்களை ஏற்கும் கூட்டுத் தாபனங்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள்	2,983	3,976	4,981	5,108	5,467
5. மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் (3+4) (ஆ)	6,122	5,874	9,373	11,230	12,306
6. ஒதுக்குடன் தொடர்புடைய பொறுப்புக்கள் (இ)	3,562	5,127	4,796	3,635	2,553
7. தேறிய பன்னாட்டு ஒதுக்கீடுகள் (3-6)	-423	-3,229	-404	2,487	4,285
8. திரண்ட நிலுவை (ஈ)	-3,967	-2,806	2,826	2,890	1,798
9. பொருட்களின் இறக்குமதி மாதங்களில் மொத்த அலுவலர் ஒதுக்கீடுகள்	1.8	1.2	3.1	3.9	3.8
10. பொருட்களின் இறக்குமதி மாதங்களில் மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள்	3.6	3.9	6.7	7.2	6.9

(அ) தற்காலிகமானது
 (ஆ) "வெளிநாட்டு தேறடி முதலீடு" மற்றும் "வரங்கப்பட்ட வர்த்தகக் கொடுகடன் மற்றும் முற்பணங்கள்" வடிவிலான வெளிநாட்டுச் சொத்துக்கள் நீங்கலாக
 (இ) வெளிநின்ற சிறப்பு எடுப்பவை உரிமைகள் நீங்கலாக மத்திய வங்கியின் மொத்த வெளிநின்ற படுகடன்
 (ஈ) ஆண்டுக்காலப்பகுதியில் தேறிய பன்னாட்டு ஒதுக்கீடு நிலைமையின் மாற்றம்
 மூலம்: இலங்கை மத்திய வங்கி

நிதியியல் நிறுவனங்களிடமிருந்தான நிதியிடல் நியதிகளில் குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் செலாவணி கொள்வனவுகள் என்பன 2024 இறுதியளவில் ஐ.அ.டொலர் 6.1 பில்லியனிலிருந்து 2025 இறுதியளவில் ஐ.அ.டொலர் 6.8 பில்லியனாக ஒதுக்குகளின் அதிகரிப்பிற்கு வழிவகுத்தது. அதேவேளை, இந்திய நிசேர்வ வங்கியின் விசேட பரஸ்பர பரிமாற்றல் வசதியின் மீள்கொடுப்பனவுகள் மற்றும் 2016இல் பெறப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி தொடர்புடைய கடப்பாடுகளைத் தீர்ப்பனவு செய்தல் என்பவற்றின் முதன்மைக் காரணமாக ஒதுக்குடன் தொடர்புடைய பொறுப்புக்கள் 2024 இறுதியின் ஐ.அ.டொலர் 3.6 பில்லியனிலிருந்து 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 2.6 பில்லியனாக வீழ்ச்சியடைந்தன. இதன்விளைவாக, தேறிய பன்னாட்டு ஒதுக்கீடுகள் 2024 இறுதியளவில் ஐ.அ.டொலர் 2.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் ஐ.அ.டொலர் 4.3 பில்லியன் கொண்ட கணிசமான மிகையினைப் பதிவுசெய்தது. இதன்விளைவாக, திரண்ட நிலுவை 2024இல் பதிவாகிய ஐ.அ.டொலர் 2.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 1.8 பில்லியன் கொண்ட மிகையைப் பதிவுசெய்தது.

1.4.3 வெளிநாட்டுப் படுகடன் மற்றும் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்

வெளிநாட்டுப் படுகடன்

இலங்கையின் மொத்த வெளிநாட்டுப் படுகடன் முகப் பெறுமதி நியதிகளில் 2025 காலப்பகுதியில் அதிகரித்தது. முகப் பெறுமதி நியதிகளில், 2024இல் ஐ.அ.டொலர் 55.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் ஐ.அ.டொலர் 56.2 பில்லியனாக அதிகரித்தது. முகப் பெறுமதி நியதிகளில், அரசாங்க வெளிநாட்டுப் படுகடன் 2025 இறுதியின் ஐ.அ.டொலர் 35.6 பில்லியனிலிருந்து 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 36.7 பில்லியனாக அதிகரித்தது. எனினும், சந்தைப் பெறுமதி நியதிகளில் நாட்டின் மொத்த வெளிநாட்டு படுகடன் நிலை 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 54.8 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய படுகடன் சாதனங்களுக்கான சந்தைப் பெறுமதியில் வெளிப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனானது வெளிநின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் சந்தை விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் முதன்மைக் காரணமாக 2024 இறுதியில் ஐ.அ.டொலர் 35.6 பில்லியனிலிருந்து குறைவடைந்து, 2025இன் இறுதியில் ஐ.அ.டொலர் 35.4 பில்லியனாகவிருந்தது. அதேவேளை, மத்திய வங்கியின் வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் ஐ.அ.டொலர் 4.9 பில்லியனிலிருந்து ஐ.அ.டொலர்

1

அட்டவணை 1.16
வெளிநின்ற வெளிநாட்டு படுகடனின் நிலைமை

ஐ.அ.டொ.மில்லியன்
(கால முடிவிலான நிலைமை)

வீடியம்	2024 (அ)	2025 (ஆ)
சந்தைப் பெறுமதியின் அடிப்படையில்		
பொது அரசாங்கம்	35,635	35,422
திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் (ஏட்டுப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டது)	223	439
நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் (சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டது)	9,316	7,574
வெளிநின்ற வெளிநாட்டு கடன்கள்	26,096	27,410
மத்திய வங்கி	4,874	3,854
நாணயமும் வைப்புக்களும் (குறுங்காலம்)	0.1	0.1
சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீடுகள்	1,239	1,301
இந்திய றிசேவ் வங்கி பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடு	1,563	656
சீன மக்கள் வங்கி பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடு	1,406	1,416
பநா.நிதியத்துடனான கொடுகடன் மற்றும் கடன்கள்	667	481
வைப்புக்களை ஏற்கும் கூட்டுத்தாபனங்கள்	4,980	5,520
நாணயமும் வைப்புக்களும் (இ)	4,082	4,485
கடன்கள்	897	1,035
ஏனைய துறைகள் (ஈ)	3,256	2,848
வர்த்தக கொடுகடன்களும் முற்பணங்களும் (உ)	590	391
படுகடன் பிணையங்கள் (அட்டுறு வட்டி உள்ளடங்கலான சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டது)	156	169
தனியார் துறையினதும் அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளினதும் கடன்கள்	2,510	2,289
நேரடி முதலீடு: கம்பனிகளுக்கிடையிலான கடன் வழங்கல் (ஊ)	6,470	7,162
சந்தைப் பெறுமதியில் மொத்த வெளிநாட்டு படுகடன் நிலைமை	55,215	54,807
சந்தைப் பெறுமதியில் மொத்த வெளிநாட்டு படுகடன் நிலைமை - மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக	55.4	50.4
முகப் பெறுமதியின் அடிப்படையில்		
பொது அரசாங்கம்	35,646	36,721
திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் (முகப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டது)	234	456
நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் (முகப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டது)	9,316	8,855
வெளிநின்ற வெளிநாட்டு கடன்கள்	26,096	27,410
இலங்கை மத்திய வங்கி	4,874	3,854
நாணயமும் வைப்புக்களும் (குறுங்காலம்)	0.1	0.1
சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீடுகள்	1,239	1,301
இந்திய றிசேவ் வங்கி பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடு	1,563	656
சீன மக்கள் வங்கி பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடு	1,406	1,416
பநா.நிதியத்துடனான கொடுகடன் மற்றும் கடன்கள்	667	481
வைப்புக்களை ஏற்கும் கூட்டுத்தாபனங்கள்	4,980	5,520
நாணயமும் வைப்புக்களும் (இ)	4,082	4,485
கடன்கள்	897	1,035
ஏனைய துறைகள் (ஈ)	3,307	2,898
வர்த்தக கொடுகடன்களும் முற்பணங்களும் (உ)	590	391
படுகடன் பிணையங்கள் (அட்டுறு வட்டி உள்ளடங்கலான மற்றும் முகப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டது)	207	219
தனியார் துறை மற்றும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் கடன்கள்	2,510	2,289
நேரடி முதலீடு: கம்பனிகளுக்கிடையிலான கடன் வழங்கல் (ஊ)	6,470	7,162
முகப் பெறுமதியில் மொத்த வெளிநாட்டு படுகடன் நிலைமை	55,276	56,156
முகப் பெறுமதியில் மொத்த வெளிநாட்டு படுகடன் நிலைமை - மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக	55.5	51.6
விஞ்ஞாபன விடயங்கள்		
மொத்த வெளிநின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் முகப் பெறுமதி	10,585	10,255
வதிவற்றோரினால் வைத்திருக்கப்படும் வெளிநின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகள்	9,316	8,855
வதிவற்றோரினால் வைத்திருக்கப்படும் வெளிநின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் (எ)	1,269	1,400

(அ) திருத்தப்பட்டது
 (ஆ) தற்காலிகமானது
 (இ) தனியார் வெளிநாட்டு நாணயக் கணக்கு வைப்புக்களை உள்ளடக்கியுள்ளது
 (ஈ) தனியார் துறை மற்றும் அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளை உள்ளடக்கியுள்ளது
 (உ) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் துறை கம்பனிகளின் வெளிநின்ற வர்த்தக கொடுகடனை உள்ளடக்கியுள்ளது
 (ஊ) முதலீட்டுச் சமையல் பதிவு செய்யப்பட்ட கம்பனிகளின் கம்பனிகளுக்கிடையிலான கடன் பெறுகைகள் மற்றும் பங்குதாரர் முற்பணங்கள் உள்ளடங்கலாக
 (எ) 2019 திசம்பர் முதல் வெளிநாட்டு படுகடன் புள்ளிவிவரங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி



3.9 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. இக்குறைவிற்கு இந்திய றிசேர்வ் வங்கியுடனான விசேட பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட படிப்படியான மீள்கொடுப்பனவுகள் அதேபோன்று 2016இல் பெற்றுக்கொள்ளப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான கொடுப்பனவுகள் என்பன பிரதான காரணங்களாக அமைந்தன. நாணயம் மற்றும் வைப்புப் பொறுப்புக்கள் அத்துடன் வெளிநின்ற கடன்கள் போன்றவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பினால் வங்கித்தொழில் துறையின் வெளிநாட்டுப் படுகடன் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுப் படுகடன் விகிதம் (சந்தைப் பெறுமதி நியதிகளில்) 2024இன் 55.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 50.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்

இலங்கையின் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள், படுகடன் மறுசீரமைப்பு நிறைவின் பின்னர் அநேகமான அரசாங்கப் படுகடன் மீள்கொடுப்பனவுகள் மீளத்தொடங்கியமையைப் பிரதிபலித்து முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் அதிகரித்தன. அதற்கமைய, மொத்த வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுகள், 2024இன் ஐ.அ.டொலர் 4.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 5.1 பில்லியன் தொகையாகவிருந்தது. மறுசீரமைக்கப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள், இந்திய அரசு வங்கியிற்கான இந்திய தொடர்கடன் மீள்கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய இருதரப்பு முகவராண்மைகளுக்கான மீள்கொடுப்பனவுகள் என்பவற்றினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக் காணப்பட்டது. 2025 காலப்பகுதியில் அரசாங்கத்தின் மூலதனக் மீள்கொடுப்பனவுகள் 2024இன் ஐ.அ.டொலர் 0.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1.4 பில்லியனாகக் காணப்பட்டது. மேலும், 2025 காலப்பகுதியில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வட்டிக் கொடுப்பனவுகள் 2024இன் ஐ.அ.டொலர் 0.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 1.1 பில்லியனாகவிருந்தது. மாறாக,

அட்டவணை 1.17 வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள்			
ஐ.அ.டொ.மில்லியன்			
விடயம்	2024 (அ)	2025 (ஆ)	
1. படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	4,254	5,149	
1.1 தீர்ப்பனவுகள்	3,122	3,761	
பொது அரசாங்கம்	693	1,361	
செயற்றிட்டக் கடன்கள்	589	1,077	
படுகடன் பிணையங்கள்	104	284	
மத்திய வங்கி	1,110	1,115	
ப.நா.நிதியம்	210	215	
பன்னாட்டு பரஸ்பர பரிமாற்றல்கள்	900	900	
தனியார் துறை மற்றும் வைப்புக்களை ஏற்கும் கூட்டுத்தாபனங்கள்	1,319	1,285	
வெளிநாட்டுக் கடன்கள்	1,319	1,285	
1.2 வட்டிக் கொடுப்பனவுகள்	1,132	1,388	
பொது அரசாங்கம்	749	1,063	
செயற்றிட்டக் கடன்கள்	532	677	
படுகடன் பிணையங்கள்	217	386	
மத்திய வங்கி	276	168	
ப.நா.நிதியம்	83	73	
பன்னாட்டு பரஸ்பர பரிமாற்றல்கள்	192	95	
தனியார் துறை மற்றும் வைப்புக்களை ஏற்கும் கூட்டுத்தாபனங்கள்	107	157	
வெளிநாட்டுக் கடன்கள்	107	157	
2. பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதியிலிருந்தான வருவாய்கள்	19,682	20,647	
3. பொருட்களின் ஏற்றுமதிகள், பணிகள், வருமானம் மற்றும் நடைமுறை மாற்றல்களிலிருந்தான பெறுகைகள்	26,877	29,304	
4. படுகடன் பணி விகிதம்			
4.1 மேலுள்ள 2இன் சதவீதமாக			
ஒட்டு மொத்த விகிதம்	21.6	24.9	
ப.நா.நிதியம் கொடுக்கல்வாங்கல்கள் நீங்கலாக	20.1	23.5	
4.2 மேலுள்ள 3இன் சதவீதமாக			
ஒட்டு மொத்த விகிதம்	15.8	17.6	
ப.நா.நிதியம் கொடுக்கல்வாங்கல்கள் நீங்கலாக	14.7	16.6	
5. அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள்			
5.1 அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள் (இ)	1,443	2,424	
5.2 மேலுள்ள 1இன் சதவீதமாக	33.9	47.1	



(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) ப.நா.நிதியத்துடனான கொடுக்கல்வாங்கல்கள் நீங்கலாக

மூலம்: இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கியின் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2025இல் சிறிதளவு வீழ்ச்சியடைந்து, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய றிசேர்வ் வங்கி விசேட பரஸ்பர நாணயப் பரிமாற்றல் ஏற்பாடு மீதான குறைவான வட்டிக் கொடுப்பனவுகளைப் பிரதிபலித்தது.

1.4.4 செலாவணி வீத அசைவுகள்

தொடர்ச்சியான இரு ஆண்டுகளின் உயர்வடைதலின் பின்னர் இலங்கை ரூபாவானது 2025 காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக தேய்வடைதலொன்றைப் பதிவுசெய்தது. 2024 திசம்பர் இறுதியளவில் ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ரூ.292.58 ஆகவிருந்த



செலாவணி வீதம் 2025 திசம்பர் இறுதியளவில் ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ரூ.309.99இனை எட்டியது. அதற்கமைய, 2025இல் 5.6 சதவீதினால் தேய்வடைந்தது. வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்தியதனைத் தொடர்ந்து கணிசமான வாகன இறக்குமதிகளின் முக்கிய காரணமாக உயர்வடைந்த வணிகப்பொருள் இறக்குமதிகள் செலாவணி வீதத்தின் மீது தேய்வடைதல் அழுத்தத்தினைத் தீவிரப்படுத்தியது. குறிப்பாக, சுற்றுலாத் துறை வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் அத்துடன் ஏற்றுமதி வருவாய்கள் போன்றவற்றின் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கிற்கான தொடர்ச்சியான உட்பாய்ச்சல்களும் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களும் ஒன்றுசேர்ந்து உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மைக்கு துணையளித்தது. இப்பின்னணியில், மத்திய வங்கியானது தேறிய அடிப்படையில் உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலிருந்து ஏறத்தாழ ஐ.அ.டொலர்



2.0 பில்லியன் (பெறுமதித் திகதி அடிப்படையில்) கொள்வனவு செய்வதற்கு இயலுமாகவிருந்து இதன்மூலம் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை வலுப்படுத்தியது.

இலங்கை ரூபா 2025இல் அனைத்து முக்கிய நாணயங்களுக்கெதிராக தேய்வடைந்த அதேவேளை முக்கிய நாணயங்கள் ஐ.அ.டொலருக்கெதிராக கலந்த அசைவுகளை வெளிக்காட்டியது. இதற்கமைய, இலங்கை ரூபா 2025 காலப்பகுதியில் யூரோ (16.3 சதவீதம்), ஸ்ரேலிங் பவுண் (12.0 சதவீதம்), யப்பானிய யென் (5.6 சதவீதம்), சீன யுவான் (9.6 சதவீதம்), இந்திய ரூபா (1.0 சதவீதம்), அவுஸ்ரேலிய டொலர் (12.2 சதவீதம்) என்பவற்றுக்கெதிராகத் தேய்வடைந்தது. முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் தேய்வின் ஒன்றிணைந்த தாக்கத்துடன் இலங்கை ரூபா ஆண்டுகாலப்பகுதியில் விசேட எடுப்பனவு உரிமைகளுக்கெதிராகவும் 10.1 சதவீதத்தினால் தேய்வடைந்தது.

அட்டவணை 1.18
செலாவணி வீத அசைவுகள்

நாணயம்	வெளிநாட்டு நாணய அலகு ஒன்றிற்கான ரூபா						முன்னைய ஆண்டுடனான சதவீத மாற்றம் (அ)			
	ஆண்டிறுதி வீதம்			ஆண்டுச் சராசரி வீதம்			ஆண்டிறுதி		ஆண்டுச் சராசரி	
	2023	2024	2025	2023	2024	2025	2024	2025	2024	2025
யூரோ	358.75	304.56	363.96	354.11	327.05	340.59	17.79	-16.32	8.28	-3.97
இந்திய ரூபா	3.90	3.42	3.45	3.97	3.61	3.45	13.94	-0.96	9.82	4.59
யப்பானிய யென்	2.29	1.87	1.98	2.34	2.00	2.01	22.51	-5.61	17.01	-0.70
ஸ்ரேலிங் பவுண்	412.61	367.38	417.31	407.07	386.25	397.21	12.31	-11.97	5.39	-2.76
ஐக்கிய அமெரிக்க டொலர்	323.92	292.58	309.99	327.53	302.12	300.95	10.71	-5.62	8.41	0.39
சீறப்பு எடுப்பனவு உரிமைகள்	434.60	381.57	424.54	436.88	401.07	406.55	13.90	-10.12	8.93	-1.35

(அ) இலங்கை ரூபாவிற்கு சமனை வெளிநாட்டு நாணயங்களின் அடிப்படையில் மாற்றங்கள் கணிக்கப்பட்டுள்ளன.
(ஆ) அடையாளம் என்பது ஒவ்வொரு நாணயத்திற்கும் எதிரான இலங்கை ரூபாவின் தேய்வானத்தை குறிப்பிடுகிறது. மூலம்: இலங்கை மத்திய வங்கி



பெயரளவு மற்றும் உண்மை தாக்கமுள்ள செலாவணி வீதங்கள்

நாணயங்களின் கூடையொன்றுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியினை அளவிடுகின்ற 5-நாணயம் மற்றும் 24-நாணயம் பெயரளவு தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் குறுக்கு நாணய செலாவணி வீதங்களின் அசைவுகளுடன் இணைந்து தெரிவுசெய்யப்பட்ட முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெயரளவு தேய்வினைப் பிரதிபலித்து, 2025 காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. அதற்கமைய, 5-நாணயம் மற்றும் 24-நாணயம் பெயரளவு தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் முறையே 9.00 சதவீதத்தினாலும் 8.33 சதவீதத்தினாலும் குறைவடைந்தது. நாணயக் கூடையிலுள்ள பெயரளவு செலாவணி வீதங்களில் மாறுபாட்டையும் நாணயக் கூடையிலுள்ள நாடுகள் மத்தியில் பணவீக்க வேறுபாடுகளையும் கருத்திற்கொள்கின்ற உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதக் குறிகாட்டிகளும் குறைவடைந்தன.

அதற்கமைய, 5-நாணயம் மற்றும் 24-நாணயம் உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் முறையே 8.98 சதவீதத்தினாலும் 7.99 சதவீதத்தினாலும் குறைவடைந்தது. உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் அடிப்படை ஆண்டு மட்டத்திற்கு (2017=100) கீழ் காணப்பட்டு அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் போட்டித்தன்மை முன்னேற்றமடைந்தமையைப் பிரதிபலித்தது.

1.5 இறைத் துறை அபிவிருத்திகள்

1.5.1 முக்கிய இறை நிலுவைகள்

வருவாய் அதிகரித்தல் வழிமுறைகள், இறைசாரீ மறுசீரமைப்புக்கள் மற்றும் செலவின சிக்கனப்படுத்தல் ஆகியவற்றின் உத்வேகத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இறைச் செயலாற்றத்தினையும் ஒழுக்கத்தினையும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டு 2025 காலப்பகுதியில் முக்கிய இறை நிலுவைகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுக்கு வழிவகுத்தது.

அட்டவணை 1.19
பெயரளவு மற்றும் உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதங்கள்

தாக்கமுள்ள செலாவணிவீதச் சுட்டெண்கள் (அ) (ஆ) (2017=100)	ஆண்டிறுதி சுட்டெண்			ஆண்டுச் சராசரி சுட்டெண்			முன்னைய ஆண்டுடனான சதவீத மாற்றம்			
	2023	2024	2025	2023	2024	2025	ஆண்டிறுதி சுட்டெண்		ஆண்டுச் சராசரி சுட்டெண்	
பெ.தா.செ.வீ - 24 நாணயங்கள்	53.66	61.63	56.50	53.30	58.56	58.57	14.86	-8.33	9.87	0.02
உ.தா.செ.வீ - 24 நாணயங்கள்	70.24	76.98	70.84	71.73	74.77	72.87	9.59	-7.99	4.25	-2.54

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) பெயரளவு தாக்கமுள்ள செலாவணி வீதமென்பது (பெ.தா.செ.வீ) 24 வீதத்தப் பங்களி மற்றும் போட்டி நாடுகளின் பெயரளவு நாணயமாற்று வீதத்தின் நிறையேற்றப்பட்ட சராசரியாகும். ஒவ்வொரு நாணய கூடைகளிலுள்ள ஒவ்வொரு நாணயத்தின்மீதும் தொடர்புடைய பணவீக்க வேறுபாடுகளுக்காக பெயரளவுத் தாக்கமுள்ள செலாவணி வீதங்களைச் சீராக்குவதன் மூலமாக உண்மைத் தாக்கமுள்ள செலாவணி (உ.தா.செ.வீ) கணிக்கப்படுகின்றது. சுழித்தல் அடையாளம் பெறுமானத் தேய்வினைக் குறிப்பிடுகின்றது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் உண்மை தாக்கமுள்ள நாணயமாற்று வீதத்தை கணிப்பிட பயன்படுத்தப்பட்டது.

(ஆ) செலாவணி வீதமானது சுட்டெண்களின் அடிப்படையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டதனால் ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடும்போது ரூபவின் பெறுமதி உயர்வு/ பெறுமதி தேய்வு என்பது முறையே தாக்கமுள்ள செலாவணி வீதங்களின் சுட்டெண்களின் பெறுமதிகளின் உயர்ச்சி/ வீழ்ச்சியில் நேரடியாக பிரதிபலிக்கின்றது.

1

சிறப்பு வரைபடம் 1.9

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முன்னேற்றம்




இலங்கையின் நான்கு ஆண்டுகால பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதிக்கு 2023 மார்ச்சில் ஒப்புதலளிக்கப்பட்டு, வெற்றிகரமாகத் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டை மீட்டெடுத்தல், படுகடன் உறுதிப்பாடு, வெளிநாட்டு தாங்கிருப்புக்களை மீளக் கட்டியெழுப்ப்தல், நிதியியல் துறையின் தாக்குபிடிக்கக்கூடிய தன்மையைப் பாதுகாத்தல், ஆளுகையை வலுப்படுத்தல் மற்றும் வளர்ச்சி சார்ந்த சீர்திருத்தங்களை மேம்படுத்துதல் போன்றன இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

விரிவாக்கப்பட்ட நாணய நிதியத்தின் கீழ் சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 2.286 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியன்) தொகையை வழங்குவதற்கு பன்னாட்டு நாணய நிதியம் உறுதியளித்தது. இதுவரை நான்கு மீளாய்வுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்ததனூடாக, இலங்கை சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 1.27 பில்லியனைப் (ஐந்து தொகுதிகளாக, ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.74 பில்லியன்) பெற்றுள்ளது. கணிசமானவிலான இறைத் திரட்சி, மேம்படுத்தப்பட்ட பணவீக்க பெறுபெறுகள், வலுவான

ஒதுக்கு நிலைமை, மற்றும் ஆளுகை மற்றும் செலவைப் பிரதிபலிக்கக்கூடிய விலையிடலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகள் சீர்திருத்தங்கள் போன்றவற்றை இதுவரையிலான அடைவுகள் உள்ளடக்குகின்றன. எதிர்வரும் மாதங்களில் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் நிறைவடைந்தவுடன், இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆறாவது மற்றும் ஏழாவது தொகுதிகளையும் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் ஒட்டுமொத்த நிகழ்ச்சித்திட்டமும் 2027இல் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது துரித நிதியிடல் சாதனத்தின் கீழ் அவசரகால நிதியிடலுக்கு ஒப்புதலளித்து, இலங்கை சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 150.5 மில்லியனை (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 206 மில்லியன்) உடனடியாக அணுகுவதற்கு அனுமதித்தது. டித்வா புயலின் கடுமையான தாக்கங்களால் எழுந்த அவசரத் தேவைகளை நிவர்த்திசெய்வதற்கும், அதேவேளை பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவதற்கும் துரித நிதியிடல் சாதனம் உதவியது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது




1 2025 திசெம்பரில் நிறைவேற்றப்படவேண்டிய இத்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வு டித்வா புயலினால், அதன் பொருளாதாரத் தாக்கம் மற்றும் பொருத்தமான கொள்கைப் பதிலீடுப்பு போன்றவற்றின் மதிப்பீட்டுகளை வழங்குவதற்காகப் பிற்போடப்பட்டது.

ஒட்டுமொத்த பற்றாக்குறையிலிருந்து வட்டிக் கொடுப்பனவுகளை உள்ளடக்காத முதலாந்தர நிலுவை 2023 தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிடத்தக்க மிகையினைப் பதிவுசெய்து, 2022இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.7 சதவீதம் கொண்ட (ரூ.894.8 பில்லியன்) பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.4 சதவீதத்தை (ரூ.1,755.8 பில்லியன்) எட்டியது. 2025இல் முதலாந்தர மிகை மற்றும் மத்திய அரசாங்க வரி

அரசிறை இரண்டும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆண்டிறுதி கணியம்சார் செயலாற்ற பிரமாணமான முறையே ரூ.730 பில்லியன் மற்றும் ரூ. 4,350 பில்லியனையும் 2025 இற்கான அரசாங்கத்தின் ஆரம்ப வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளையும்²³ கணிசமாக விஞ்சியிருந்தன. அரசாங்க அரசிறைக்கும் மீண்டெழும்

23 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குமான அரசாங்கச் செலவினத்தை உள்ளடக்கி கணக்கு மீதான வாக்கெடுப்பு 2024 திசெம்பரில் பரரானுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட தொகை மதிப்பீடுகள் 2025 பெப்ரவரியில் பரரானுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டன.



செலவினத்திற்குமிடையிலான இடைவெளியைப் பிரதிபலிக்கின்ற நடைமுறைக் கணக்கு நிலுவை 2024இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.3 சதவீதம் கொண்ட (ரூ.1,309.1 பில்லியன்) பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் 1987 இலிருந்து முதற்தடவையாக 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.7 சதவீதம் கொண்ட (ரூ.217.0 பில்லியன்) மிகையொன்றினைப் பதிவுசெய்தது. இவ்வபிவிருத்திகளைப் பிரதிபலித்து, ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை 2024இல் பதிவாகிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6.8 சதவீதத்துடன் (ரூ.2,039.9 பில்லியன்) ஒப்பிடுகையில் 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.3 சதவீதமாக (ரூ.744.9 பில்லியன்) கணிசமாக குறுக்கமடைந்தது.

1.5.2 அரசிறை, செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கல்


அரசிறை

பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சியுடன் ஒன்றிணைந்து அரசிறை மேம்படுத்தல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அரசிறை பெயரளவு நியதி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் ஆகிய இரண்டிலும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைத் தொடர்ந்தும் பதிவுசெய்தது. அதற்கமைய, பெயரளவு நியதிகளில் அரசிறை 35.2 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு வளர்ச்சியினைப் பதிவுசெய்த அதேவேளை மொத்த உள்நாட்டு உற்பத்தி நியதிகளில் அரசிறை அண்மைய ஆண்டுகளில் நிலையாக அதிகரித்து 2022இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.2 சதவீதத்திலிருந்து 2025இல்

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 16.6 சதவீதமாக உயர்வடைந்தது. 2025ஆம் ஆண்டுகாலப்பகுதியில் அரசிறையில் கணிசமான அதிகரிப்பிற்கு இறக்குமதிக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் வாகான இறக்குமதி தொடர்புபட்ட அரசிறைகளின் உயர்வான சேகரிப்பு பிரதான காரணமாக அமைந்தது. வாகான இறக்குமதி தொடர்புபட்ட வரிகள் மாத்திரம் 2025இல் மொத்த அரசிறை அதிகரிப்பின் 60 சதவீதத்திற்கு மேல் வகைகூறியது. அரசிறைச் செயலாற்றமானது வரி மறுசீரமைப்புக்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வரி நிர்வாக வழிமுறைகள் என்பன மூலம் மேலும் வலுவடைந்தது. குறிப்பாக, வரி அரசிறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பெறுமதிசேர் வரி, வருமான வரிகள், கலால் தீர்வைகள், சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு தீர்வை, இறக்குமதித் தீர்வைகள் மற்றும் விசேட பண்டத் தீர்வை என்பவற்றிலிருந்தான உயர்வான அரசிறைத் திரட்டல் பிரதான காரணமாக அமைந்தது. வருமான வரி அரசிறை அதிகரிப்பானது அரசாங்கத் துறை மேல்நோக்கிய சம்பளத் திருத்தங்கள், தனியார் துறை குறைந்தபட்ச சம்பளச் சீராக்கங்கள் அதேபோன்று மதுபானம் மற்றும் புகையிலைத் தயாரிப்புக்கள் அத்துடன் பந்தய மற்றும் சூதாட்ட தொழில் துறைகள் என்பவற்றுக்காக கம்பனி வருமான வரி வீதத்தை 40 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக மேல்நோக்கித் திருத்தியமை, நிறுத்திவைத்தல் வரியை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மேல்நோக்கிய திருத்தம் மற்றும் 2025 ஏப்பிரல் 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் பணிகள் ஏற்றுமதிகள் மீது 15 சதவீத வரி விதித்தல் என்பன உள்ளடங்கலாக ஆண்டுகாலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய கொள்கை வழிமுறைகளால் துணையளிக்கப்பட்டு வரித்தளத்தை விரிவுபடுத்தி அரசிறை சேகரிப்பினை வலுப்படுத்தியது. இவ்வபிவிருத்திகளுடன் வருமான வரிச் சேகரிப்பு 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் 11.0 சதவீதத்தினால் (ரூ.113.2 பில்லியனாக) அதிகரித்தது. அதேவேளை, பெறுமதிசேர் வரி அரசிறை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் ரூ.1,746.8 பில்லியனுக்கு 33.4 சதவீதத்தினால் (மொ.உ.உற்பத்தியின் 5.3 சதவீதம்) கணிசமாக அதிகரித்தது. பெறுமதிசேர் வரி வீதம் 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்தல் மற்றும் பெறுமதிசேர் வரிப் பதிவு அடிப்படை அளவு ரூ.80 மில்லியனிலிருந்து ரூ.60 மில்லியனாகக் குறைத்தல் போன்றவற்றின் முழு

1

ஆண்டுக்கான பெறுகை, உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் விரிவாக்கம் மற்றும் 2025 பெப்புருவரி தொடக்கம் நடைமுறைக்கு வந்த அனைத்து வகையான வாகனங்கள் மீதுமான இறக்குமதிக்க கட்டுப்பாடுகளை அகற்றுதல் என்பவற்றின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் இரண்டிலிருந்தும் கிடைத்த பெறுமதிசேர் அரசிறை அதிகரித்தது. 2025 ஒத்தோபரில், புதிய பெறுமதிசேர் வரி மீளளிப்பு முறைமையொன்றினைக் கொண்டு எளிதாக்கப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமை மாற்றீடு செய்யப்பட்டது. இம்முறைமையின் கீழ் மீளளிப்புக்கள் வரி செலுத்துநரின் இடர்நேர்வு மட்டம் மற்றும் தகைமை என்பவற்றைப் பரீட்சித்ததன் பின்னர் ஏதேனும் அவசியமான கள பரிசோதனைகள் உள்ளடங்கலாக 45 நாட்களினுள் வழங்கப்படுகின்றன. இடர்நேர்வு அடிப்படையிலமைந்த இந்த அணுகுமுறையானது உரியகால மற்றும் செம்மையான மீளளிப்புக்களை உறுதிப்படுத்துவதுடன் வரி இணங்குவித்தலை வலுப்படுத்தல், அரசிறைக் கசிவுகளைக் குறைத்தல் மற்றும் ஒட்டுமொத்த வரிச் சேகரிப்பை மேம்படுத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு ஒப்பாக கலால் தீர்வையிலிருந்தான அரசிறை, 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் 76.9 சதவீதம் கொண்ட (ரூ.460.2 பில்லியனால்) அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. மோட்டார் வாகனங்கள் மற்றும் மதுபானம் தொடர்புபட்ட தீர்வைகளிலிருந்தான உயர்வான அரசிறைச் சேகரிப்பு இதற்கு பிரதான காரணமாக அமைந்தது. மோட்டார் வாகனங்கள் மீதான கலால் தீர்வை ரூ.471.8 பில்லியனுக்கு அதிகரித்து 2025இல் 705.6 சதவீத ஆண்டுக்காண்டு வளர்ச்சியினை பதிவுசெய்ததுடன் இது மொத்த கலால் தீர்வை அரசிறையின் 44.6 சதவீதத்துக்கு வகைகூறியது. மதுபானம் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறை 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் 8.5 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.231.5 பில்லியனை அடைந்தது. 2025இல் இவ்வதிகரிப்பிற்கு பணவீக்கத்துடன் சீராக்கப்பட்ட சுட்டெண் முறை அடிப்படையில் மதுபானம் மீதான கலால் தீர்வையில் மேற்கொள்ளப்பட்ட 5.9 சதவீத மேல்நோக்கிய சீராக்கம் மற்றும் அதிகரித்த மதுபான உற்பத்தி என்பன பிரதான காரணமாக அமைந்தன. பெரும்பாலான இறக்குமதிப் பொருட்கள் மீதான இறக்குமதிக்க கட்டுப்பாடுகளை அகற்றுதல் மற்றும் மோட்டார் வாகனங்கள் மீது 20 சதவீத சுங்க இறக்குமதித் தீர்வைகள் மற்றும் இச் சுங்க




இறக்குமதித் தீர்வைகள் மீதான 50 சதவீத மிகைக் கட்டணம் என்பவற்றை விதித்தல் ஆகியவற்றின் மூலம் சுங்க இறக்குமதித் தீர்வைகளிடமிருந்தான அரசிறை 2024 உடன் ஒப்பிடுகையில் 2025 இல் ரூ.275.9 பில்லியனாக கணிசமாக அதிகரித்து 148.2 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது. விசேட பண்ட தீர்வையிலிருந்தான அரசிறை 2025இல் ரூ.164.6 பில்லியனாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்து ஆண்டுக்காண்டு 42.9 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. அதேபோன்று, எதிர்வுத் தீர்வையிலிருந்தான அரசிறை உயர்வான இறக்குமதி நடவடிக்கை மற்றும் ஏற்புடைய தீர்வை வீதங்களில் சீராக்கங்கள் என்பவற்றைப் பெருமளவில் பிரதிபலித்து 2025 குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைக் காண்பித்தது. அதற்கமைய, பண்ட ஏற்றுமதி உதவுதொகைத் திட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட அரசிறை ரூ.90.4 பில்லியனாக 11.4 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி தீர்வையிலிருந்து சேகரிக்கப்பட்ட அரசிறை 2024 உடன் ஒப்பிடுகையில் ரூ.180.9 பில்லியனாக 6.4 சதவீதத்தினால் உயர்வடைந்தது. மேலும், அரசிறை மேம்படுத்தல் வழிமுறைகளின் பாகமாக 2022இன் பிந்திய பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு தீர்வை, பொருளாதார நடவடிக்கைகளில் விரிவாக்கம் மற்றும் மேம்பட்ட வரி நிர்வாக வழிமுறைகள் மூலம் தூண்டப்பட்டு 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் 17.4 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. ஒட்டுமொத்தமாக 2025இல் வெளிநாட்டு வர்த்தகம் மீதான வரிகளிலிருந்தான அரசிறை பிரதானமாக இறக்குமதி அளவுகளில் உயர்வு மற்றும் வாகன இறக்குமதிகளின் தாராளமயமாக்கம் காரணமாக




சிறப்பு வரைபடம் 1.10
முக்கிய குறிகாட்டிகளில் பிரதிபலித்த மேம்பட்டுவரும் இறைச் செயலாற்றம்




மீண்டெழும் செலவினம் மொத்த அரசிறையின் சதவீதமாக




வட்டி கொடுப்பனவுகள் மொத்த அரசிறையின் சதவீதமாக



வட்டி கொடுப்பனவுகள் மீண்டெழும் செலவினத்தின் சதவீதமாக



மொ.உ.உற்பத்தியில் மத்திய அரசு படுகடன் விகிதம்



பொதுவாக, கட்டமைப்புச் சமயின்மைகளை நிவர்த்திசெய்வதில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்துடன் கூடிய இறை தேக்கநிலையின் கட்டமாக பொருளாதார நெருக்கடிக்கு முந்திய காலகட்டம் காணப்பட்டது. உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் அதைத்தொடர்ந்தான பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில், மொத்த அரசிறையில் வட்டி கொடுப்பனவுகளின் சதவீதம் மற்றும் மொ.உ.உற்பத்தியில் படுகடனின் விகிதங்கள் குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்ததுடன், இறைக் குறிகாட்டிகள் குறிப்பிடத்தக்களவில் நலிவடைந்து, பொது நிதிகளின் மீதான அதிகரித்த சுமையை எடுத்துக்காட்டின. நெருக்கடிக்குப் பின்னரான காலப்பகுதியில், அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத் திரட்சி வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியமையானது இறை அழுத்தங்களை குறிப்பிடத்தக்களவிற்கு தளர்த்துவதற்கு பங்களித்திருந்தது. மொத்த அரசிறையானது மீண்டெழும் செலவினத்தை விஞ்சியுள்ளதோடு, இதன்விளைவாக, மொத்த அரசிறையில் மீண்டெழும் செலவின சதவீதம் 95.4 சதவீதமாகக்

குறைவடைந்து, அண்மைய காலத்தில் மிகக் குறைந்த மட்டத்தை அடைந்துள்ளது. நெருக்கடியின் போது மொத்த அரசிறையில் அரைவாசிக்கும் அதிகமானதை உள்ளீர்த்துக்கொண்ட வட்டிக் கொடுப்பனவுகள் வீழ்ச்சியடைந்திருந்த அதேவேளை மொ.உ.உற்பத்தியில் படுகடனின் விகிதமும் சரிவடைந்து, இறை நிலைமைகளின் ஓட்டுமொத்த முன்னேற்றத்தைப் பிரதிபலித்திருந்தது. அண்மைய நெருக்கடியின் போது அனுபவிக்கப்பட்டதைப் போன்று இறைச் சமயின்மைகளிலிருந்து தோற்றம்பெறும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோசமான பேரண்டப்பொருளாதார விளைவுகளின் சாத்தியப்பாட்டை குறைத்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இறைத் திரட்சி நிகழ்ச்சித்திட்டம் செயற்றிறன்மிக்கதாக அமைந்துள்ளதென இக்குறிகாட்டிகள் காண்பிக்கின்றன.

அதேவேளை, 2025இல் பெயரளவு மற்றும் மொத்த உள்ளநாட்டு உற்பத்தி நியதிகள் இரண்டிலும் வரியல்லா அரசிறையானது தண்டப் பணங்கள், கட்டணங்கள் மற்றும் அறவீடுகள், வட்டிவருமானம், சமூகப் பாதுகாப்பு


பங்களிப்புக்கள், இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் அத்துடன் வாடகை என்பவற்றிலிருந்தான உயர்வான வருமானத்தினால் தூண்டப்பட்டு குறிப்பிடத்தக்களவு அதிகரித்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக



திருத்தம் செய்யப்படாதிருந்த கட்டணங்கள் மற்றும் அறவீடுகளின் மேல்நோக்கிய திருத்தம் காரணமாக கட்டணங்கள் மற்றும் அறவீடுகளிலிருந்தான அரசிறை அதிகரித்தது. முக்கியமாக அரசாங்கத் துறை சம்பளத் திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வீதத்தில் மேல்நோக்கிய திருத்தம் என்பனவற்றின் காரணமாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளும் அதிகரித்தன. இதற்கு மேலதிகமாக, அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் மேம்பட்ட செயலாற்றத்தின் காரணமாக இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்களிலிருந்தான வருமானம் அதிகரித்தது.

செலவினமும் தேரிய கடன்வழங்கலும்

2025இல் அரசாங்கத்தின் மொத்த செலவினமும் தேரிய கடன்வழங்கலும் 2024 உடன் ஒப்பிடுகையில் பெயரளவு நியதிகளில் 1.6 சதவீதத்தினால் சிறிதளவு அதிகரித்த அதேவேளை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக முன்னைய ஆண்டில் பதிவாகிய 20.4 சதவீதத்திலிருந்து 2025இல் 19.0 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, இறைத்திரட்டல் மற்றும் செலவின சீரமைப்பு என்பவற்றுக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான கடப்பாட்டை பிரதிபலித்து மீண்டெழும் செலவினம் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் 2.0 சதவீதத்தினால் (ரூ.107.6 பில்லியனில்) வீழ்ச்சியடைந்தது. மொத்த மீண்டெழும் செலவினத்தின் 47.8 சதவீதத்திற்கு வகை கூறுகின்ற பாரிய கூறான வட்டிச் செலவினம் 2024இல் ரூ.2,689.5 பில்லியனிலிருந்து 2025இல் ரூ.2,500.7 பில்லியனுக்கு 7.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இக்குறைவடைதலுக்கு ஆண்டுக்காலப்பகுதியில் தளர்வான நாணயக் கொள்கை நிலைக்கு மத்தியில் அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகளில் ஒட்டுமொத்த வீழ்ச்சி பிரதானமாக துணையளித்தது. அதற்கமைய, 2024 உடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் ஆண்டுகாலப்பகுதியில் 5.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, 2024 இல் வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்புடன் தொடர்புடைய ஒரு தடைவ மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளைப் பிரதிபலித்து, 2024 உடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் 14.5 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்தன, இது 2025இல் ஒப்பீட்டளவில் குறைவான கொடுப்பனவுகளுக்கு வழிவகுத்தது.



அதேவேளை, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் சமூகத்தின் பாதிக்கப்படத்தக்க பின்தங்கிய வகுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்குதல் என்பன மீதான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை பிரதிபலித்து, உதவுதொகைகள் மற்றும் மாற்றல்கள் மீதான செலவினம் 2025இல் ரூ.1,233.1 பில்லியனாகவிருந்தது. ஓய்வூதியக் கொடுப்பனவுகள், சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், இலவச மருந்து வழங்கல் என்பன மீதான செலவிடல்கள் இதற்குப் பிரதான காரணமாக அமைந்தன. அதற்கமைய, ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மீதான செலவினம் 2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட மேல்நோக்கிய ஓய்வூதியத் திருத்தங்களை பெருமளவில் பிரதிபலித்து, 2025இல் ரூ.444.5 பில்லியனாக 12.3 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க ஆண்டுக்காண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து மொத்த உதவுதொகைகள் மற்றும் மாற்றல்களின் 36 சதவீதத்தை வகைகூறியது. மேலும், மத்திய அரசாங்கம் மூலமான சமூக செலவிடல் ரூ.238.0 பில்லியனை எட்டி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் 27.7 சதவீதத்தினால் உயர்வடைந்தது. ஆண்டுகாலப்பகுதியில் 1,682,278 தெரிவுசெய்யப்பட்ட குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கான பண மாற்றல்களை இது உள்ளடக்கியிருந்ததுடன், பன்னாட்டு நாணய நிதிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ரூ.237 பில்லியன் கொண்ட ஆண்டிறுதி சமூகச் செலவிடலை குறித்துக்காட்டும் இலக்கினை வெற்றிகரமாக

1

நிறைவுசெய்வதற்கு அரசாங்கத்தை இயலச்செய்தது. 2025இல் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் 2025 காலப்பகுதியில் பிரதானமாக அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.97.9 பில்லியனுக்கு 9.2 சதவீதத்தினால் அதிகரித்தது.

மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் ரூ. 998.0 பில்லியனுக்கு 26.2 சதவீதத்தினால் அதிகரித்து அரசாங்க முதலீடு ஊடாக பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து நீண்டகால வளர்ச்சி எதிர்பார்க்கக்கூடிய வலுப்படுத்தியது. இதற்கமைய, மூலதனச் செலவினம் 2024இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.0 சதவீதமாகக் காணப்பட்டது. இவ்வதிகரிப்பிற்கு வீதிகள் மற்றும் கடுகதிப் பாதைகள், நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள், புகையிரதப் பாதைப் புணரமைப்பு, மின்சார உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறை வசதிகளுக்கான மேம்படுத்தல்கள் அதேபோன்று அரசாங்கத் தொழில்முயற்சிகளுக்கான பங்குரிமை மூலதனப் பங்களிப்புகள் என்பன உள்ளடங்கலாக முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டங்களின் மீதான உயர்வான அரசாங்க முதலீட்டினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது.

இறைத் துறையானது டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை மீளமைத்து உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்பும் சவால்களை எதிர்கொண்டது. இதற்குப் பதிலுறுத்தி, அரசாங்கம் நாடு முழுவதும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீள்நிர்மாணிப்பதற்கான முயற்சிகளுடன் ஒன்றுசேர்த்து பல நிவாரண வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. 2025இல் முதலாந்தர மிகையில் எதிர்பார்க்கப்பட்ட மிதமிஞ்சிய செயலாற்றம் இவ்வளர்த்த நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான இறை இடைவெளியை வழங்கியது. இதற்கு மேலதிகமாக, 2026 வரவுசெலவுத் திட்டத்திற்காக ரூ.500 பில்லியன் கொண்ட குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 2026 இற்கான ஆண்டு கடன்பெறுதல் வரையறைக்குப் பாதிப்பின்றி ஏற்கனவே

காணப்படுகின்ற காசுத் தாங்கியிருப்புக்களை உபயோகிப்பதன் மூலம் 2026இல் ரூ.500 பில்லியன் கொண்ட இவ்வொதுக்கீட்டிற்கு நிதியளிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கின்றது.

1.5.3 வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளித்தல்

முன்னெடுக்கப்படுகின்ற இறைசார் மறுசீரமைப்புகள் வரவுசெலவுப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு உதவியதுடன், அரசாங்கத்தின் மொத்த நிதியிடல் தேவைப்பாடுகள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்து 2025 காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியிடல் இரண்டிலும் குறிப்பிடத்தக்களவு குறைவினை அடையாளப்படுத்தியது. 2025இல் அரசாங்கம் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை நிதியிடுவதற்கு முதன்மையாக உள்நாட்டு மூலங்களிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்ததுடன் அவை மொத்த அரச நிதியிடலில் 81 சதவீதத்தை வகைகூறியது. அதற்கமைய, உள்நாட்டு நிதியிடல், 2024இல் பதிவாகிய ரூ.1,706.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ரூ.602.5 பில்லியனாகக் குறைவடைந்தது. இந்த வீழ்ச்சியானது அரசிறை அடிப்படையிலமைந்த இறைத்திரட்டல் வழிமுறைகளினால் தூண்டப்பட்ட இறைப் பற்றாக்குறையின் சுருக்கத்தையும் கடன்பெறும் தேவைப்பாட்டினை குறைப்பதற்காக அரசாங்கம் தனது காசுத் தாங்கியிருப்புக்களை பயன்படுத்தியமையையும் பிரதிபலிக்கின்றது. 2025ஆம் ஆண்டின் இறுதியில் காசுத் தாங்கியிருப்புக்கள் ரூ.915 பில்லியனாகக் காணப்பட்டது. உள்நாட்டு நிதியிடலின் கீழ் 2025இல் குறுகியகால கடன்பெறுதலைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை பிரதிபலித்து, திறைசேரி உண்டியல்களிலிருந்தான தேறிய நிதியிடல் ரூ.932.5 பில்லியன் கொண்ட மீள்கொடுப்பனைவை பதிவுசெய்த அதேவேளை திறைசேரி முறிகளிலிருந்தான தேறிய நிதியிடல் ரூ.1,428.6 பில்லியனாகவிருந்தது. அதேபோன்று வெளிநாட்டு நிதியிடலும் 2024இல் பதிவாகிய ரூ.333.2 பில்லியனிலிருந்து 2025இல் ரூ.142.4 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு நிதியிடலின் கீழ் அரசாங்கமானது வரவுசெலவுத் திட்ட ஆதரவு வடிவில் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்



ஐ.அ.டொலர் 680 மில்லியனைப் பெற்றுக்கொண்டது. இதற்கு மேலதிகமாக, ஆசிய அபிவிருத்தி வங்கி, பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு அதேபோன்று ஏனைய பல்தரப்பு முகவராண்மைகள் என்பவற்றிடமிருந்தான நிதியிடல் உள்ளடங்கலாக கடன்களாக இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன்கொடுநர்களிடமிருந்து நிதியியல் உதவியினைப் பெற்றுக்கொண்டது. மேலும், 2025இன் பிந்திய பகுதியில் டித்வா புயல் பேரழிவின் பின்னர் அவசர சென்மதி நிலுவை மற்றும் இறைசார் தேவைகளைத் தீர்ப்பதற்கு துரித நிதியிடல் சாதனம் ஊடாக பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து இலங்கை சுமார் ஐ.அ.டொலர் 206 மில்லியனைப் பெற்றுக்கொண்டது. அரசாங்கத்தின் பொருளாதார உறுதிப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளித்தல் சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்களை வலுப்படுத்தல் மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை வசதிப்படுத்தல் என்பவற்றுக்கு இந்நிதியங்கள் வழங்கப்பட்டன.

1.5.4 மத்திய அரசாங்கப் படுகடன்²⁴

மத்திய அரசாங்கப் படுகடன், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வலுவான வளர்ச்சியினால் முதன்மையாகத் தூண்டப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2024இல் 95.5 சதவீதத்திலிருந்து 2025 இறுதியளவில் 91.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 2025இன் இறுதியளவில் உள்நாட்டுப் படுகடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 57.0 சதவீதத்துக்கு 2024இன் 60.8 சதவீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்த அதேவேளை, வெளிநாட்டுப் படுகடன் அநேகமாக 34.6 சதவீதமாக (2024இல் 34.7 சதவீதம்) மாற்றமின்றிக் காணப்பட்டது. எனினும், பெயரளவு நியதிகளில் மொத்த மத்திய அரசாங்கப் படுகடன் 2024இன் ரூ.28.7 நில்லியனிலிருந்து 2025இல் ரூ.30.0 நில்லியனாக அதிகரித்தது. அதற்கமைய, உள்நாட்டுப் படுகடன் 2024இன் ரூ.18.3 நில்லியனிலிருந்து 2025இல் ரூ.18.7 நில்லியனுக்கு அதிகரித்த அதேவேளை, மொத்த வெளிநாட்டுப் படுகடன் 2024இன் ரூ.10.4 நில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ரூ.11.3 நில்லியனுக்கு அதிகரித்துள்ளது. முன்னெடுக்கப்படுகின்ற அரசிறை அடிப்படையிலமைந்த இறைத் திரட்டுதல்

அட்டவணை 1.21 மத்திய அரசின் வெளிநின்ற படுகடன் (அ)(ஆ) (ஆண்டிறுதி)		
விடயம்	ரூ. பில்லியன்	
	2024	2025 (இ)
உள்நாட்டு படுகடன் (ஈ)	18,309.7	18,675.3
முதிர்வு காலத்தின்படி		
குறுங்காலம் (உ)	3,220.1	2,134.4
நடுத்தர மற்றும் நீண்டகாலம் (ஊ)	15,089.6	16,540.9
நிறுவனங்களின்படி (எ)		
வங்கி (ஏ)	9,411.2	9,183.5
வங்கியல்லா (எ)	8,158.5	8,490.8
மீள்கொள்வனவு கொடுக்கல்வங்கல் ஒதுக்கீடு (எ)(ஏ)	739.9	1,001.1
வெளிநாட்டு படுகடன் (ஐ)(ஐ)	10,429.0	11,319.4
பல்புடை	3,773.5	4,374.0
இருபுடை மற்றும் வர்த்தக	6,655.6	6,945.4
மொத்த மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்	28,738.7	29,994.7
மொ.உ உற்பத்தியின் சதவீதமாக (ஐ)		
மொத்த மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்	95.5	91.6
உள்நாட்டு படுகடன்	60.8	57.0
வெளிநாட்டு படுகடன்	34.7	34.6

மூலங்கள்: நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

குறிப்பு: நிதி அமைச்சின் கீழ் பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகம் தாங்கப்பட்டதுடன் தற்போது இலங்கையின் பொதுப் படுகடனை பதிவுசெய்து வெளியிடுவதற்கான பொறுப்பானது. 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுப்படுகடன் முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளால் ஆணையிடப்பட்டவாறு, பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் கீழ் வருகின்றது. இதற்கமைய, படுகடன் புள்ளிவிபரங்கள் உத்தியோகபூர்வ மூலமாக பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் வெளியிடப்படும் காலாண்டு புள்ளிவிபர படுகடன் திட்டி காணப்படுகின்றது. தரவுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, நிதி அமைச்சிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அட்டவணை வடிவமைப்பினை மத்திய வங்கி தொகுக்கின்றது.

(அ) பன்னாட்டு நாணய நிதியத்தால் அரசு துறை படுகடன் புள்ளிவிபரக் கட்டமைப்பில் அரசு படுகடன் புள்ளிவிபரங்களை தொகுத்தல் தொடர்பான வழிகாட்டல்களுக்கு அமைய வறிவோர் வசமுள்ள இலங்கை அரசாங்கத்தின் வெளிநின்ற நாடாளுக்கான பன்னாட்டு முற்கள் உள்நாட்டு படுகடனின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், படுகடன் புள்ளிவிபரங்கள் தேரிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன (வைப்புக்கள் நீங்கலாக).

(ஆ) இலங்கையின் வெளிநாட்டு பொதுப் படுகடன் பணிக்கொடுப்பனவுகள் தொடர்பில் 2022 ஏப்ரல் 12 அன்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட இலக்கால கொள்கை அறிவிப்பின் பின்னர் நிலுவையிலுள்ள பல்வேறு படுகடன் பணிக் கொடுப்பனவுகளை வெளிநின்ற மத்திய அரசு படுகடன் உள்ளடக்கவில்லை. இப்படுகடன் பணிக்கொடுப்பனவுகள் இலக்காலக் கொள்கையின் பிரகாரம் மூலதனமாகக்கூட வேண்டுகோள்க் கருதப்பட்டு பாதிக்கப்பட்ட படுகடனின் நிலுவையிலுள்ள வடிக் கொடுப்பனவுகளை உள்ளடக்கியுள்ளன.

(இ) தற்காலிகமானது

(ஈ) 2023 தொடக்கம், உள்நாட்டு படுகடன் தொகுப்பு முறை மாற்றப்பட்டதுடன் இது நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் உறுதிப்படுத்தப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

(உ) வதிவற்ற முதலீட்டாளிகள் வசமிருந்த திறைசேரி உண்புயல்கள் நீங்கலாக

(ஊ) வதிவற்ற முதலீட்டாளிகள் வசமுள்ள திறைசேரி முற்கள் நீங்கலாக

(எ) உண்மையான சொத்துமை நிறுவனம் முயாதல்களைக்கான மீள்கொள்வனவு உடன்படிக்கைகளின் கீழான பிணைய இருப்புக்கள் உள்ளடக்கலாக

(ஏ) தீர்த்த சந்தைத் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய மீள்கொள்வனவு கொடுக்கல்வங்கல்களின் கீழான வைப்புக்கள் உரிய உடம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தனியான முதலிலை முகவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

(ஐ) 2024 மற்றும் 2025 இற்கான வெளிநாட்டு படுகடன் புள்ளிவிபரங்கள் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் வகைப்படுத்தல் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பேணப்பட்டு வந்த பொதுநலவாய செயலக படுகடன் பதிலில் மற்றும் முகாமைத்துவ முறைமையிலிருந்து 2025 பெப்ரவரி 27 மற்றும் 2026 மார்ச் 06 அன்று பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டன.

(ஐ) வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பின் தாக்கத்தினை 2024 மற்றும் 2025இன் தரவுகள் பிரதிபலிக்கின்றது.

(ஐ) 2026 மார்ச் 17ஆம் நாளன்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட மொ.உ உற்பத்தி மதிப்பீடுகள் (அடிப்படை யாண்டு 2015) பயன்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 2024ஆம் ஆண்டிற்கான தரவுகள் திருத்தப்பட்டுள்ளன.

வழிமுறைகளிலிருந்தும் அதேபோன்று காசு தாங்கியிருப்புக்களை உடயோகிப்பதிலிருந்தும் நன்மையடைந்து, அரசாங்கம் அரசுப் பிணையங்களின் தேறிய வழங்கலை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைத்து 2025 ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டுப் படுகடனின் அதிகரிப்பினை மிதப்படுத்தியது. வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைத்தல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டமை வெளிநாட்டுப் படுகடனைக் குறைப்பதற்குப் பங்களித்த போதிலும்

24 மத்திய அரசாங்கப் படுகடன் புள்ளிவிபரங்கள் அரசாங்கத்தின் தேறிய வங்கி வைப்புக்களை நீங்கலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

1

ஐ.அ.டொலருக்கெதிராக உள்நாட்டு நாணயத்தின் தேய்வடைதல் 2025 காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டுக் கடன் உட்பாய்ச்சல்களுடன் ஒன்றிணைந்து ஆண்டு காலப்பகுதியில் வெளிநாட்டுப் படுகடனில் ஒட்டுமொத்த அதிகரிப்பொன்றுக்கு இட்டுச்சென்றது. நீண்டகால இறைசார் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கான சாதகமான படிமுறையொன்றாக அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன் 2024இன் ரூ.1,359.3 பில்லியனிலிருந்து 2025இல் ரூ.1,079.4 பில்லியனாக குறிப்பிடத்தக்களவு குறைவடைந்தது.

இலங்கை அதன் வெளிநாட்டுப் படுகடன்
மறுசீரமைப்பின் பெரும்பகுதியை வெற்றிகரமாக நிறைவுசெய்ததன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனையினை அடையாளப்படுத்தியதுடன் ஒரு சிறிய பாகம் மாத்திரம் நிலுவையாகவுள்ளது. 2024 யூனில் அலுவலர்சார் கடன்கொடுநர் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக கைச்சாத்திடுதல் மற்றும் 2024 திசம்பரில் நாட்டிற்கான பன்னாட்டு முறிப் பரிமாற்றத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தல் என்பவற்றைத் தொடர்ந்து இருதரப்பு, வர்த்தக மற்றும் பல்தரப்பு கடன்கொடுநர் வகைகள் முழுவதும் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை இறுதிப்படுத்தியதன் மூலம் 2025இல் இலங்கை அதன் வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறையில் பல முக்கிய மைற்கற்களை அடைந்தது. 2024இல் ஈட்டிய உத்வேகத்தைக் கட்டியெழுப்பி அரசாங்கமானது 2025இன் முதலரைப்பகுதியில் யப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் குடியரசு அரசாங்கங்களுடன் இருதரப்பு மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய அதேவேளை ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் ஹங்கேரி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா என்பவற்றுடனான உடன்படிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக இறுதிப்படுத்தி, ஏறத்தாழ 95 சதவீத²⁵ செயன்முறையை நிறைவுசெய்தமையுடன் நாட்டின் படுகடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவினை அண்மித்திருந்தது. மேலும், சிறிலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன 2026 மார்ச்சில் ஐ.அ.டொலர் 175 மில்லியன் உத்தரவாதமளிக்கப்பட்ட முறிகளின்

மறுசீரமைப்பினை வெற்றிகரமாக நிறைவுசெய்தமையை உத்தியோகபூர்வமாக அறிவித்தன. இதன்விளைவாக, மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நிறைவுசெய்தமை தொடர்புடைய கடன்கொடுநர் பங்களாங்களுக்கு கிரமமான படுகடன் தீர்ப்பளவு செய்வதை மீளத்தொடங்குவதற்கு இலங்கையை இயலச்செய்து இதன்மூலம் சர்வதேச இறைசார் நம்பகத்தன்மையை மீளமைத்தது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பின் அண்மித்த வெற்றிகரமான நிறைவடைதலையும் இறைசார் நிலைபெறுதன்மைக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான கடப்பாட்டிற்கும் பின்னர் முன்னணி பன்னாட்டு தரமிடல் முகவரான்மைகள் இலங்கையின் வெளிநாட்டு நாணயத் தரப்படுத்தல்களை தரமுயர்த்தின. 2024 திசம்பரில் பிச் மற்றும் மூலஸ் இலங்கையின் தரப்படுத்தலை முறையே RD மற்றும் Ca இலிருந்து CCC+ மற்றும் Ca1 ஆக உயர்த்திய அதேவேளை 2025 செத்தெம்பரில் எஸ் அன்ட் பி அதன் தரப்படுத்தலை SD இலிருந்து CCC+ ஆக தரமுயர்த்தியது.

2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுப்படுகடன் முகாமைத்துவச் சட்டத்தினால் பொறுப்பாணை அளிக்கப்பட்டவாறு பொதுப்படுகடன் அலுவலகம் தாபிக்கப்பட்டு 2025 திசம்பரில் முழுமையாகத் தொழிற்படத் தொடங்கியது. இம்மாறுதல் பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு வழங்கல், தீர்ப்பளவு செய்தல் மற்றும் செயன்முறை மேற்பார்வை உள்ளடங்கலாக அரசாங்கப் படுகடனை முகாமை செய்வதற்கான ஏக நிறுவனமாக தொழிற்பட அதிகாரமளித்தது. இந்நிறுவனசார் மறுசீரமைப்பு சர்வதேச சிறந்த நடத்தைகளுக்கு ஒத்திசைவாக விளங்குவதுடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைத் தொழிற்பாடுகளிலிருந்து படுகடன் முகாமைத்துவத்தை பிரிப்பதன் மூலம் சாத்தியமான நலன்சார் முரண்பாடுகளை இல்லாதொழித்து இதனுடாக இறை மற்றும் நாணயத் தொழிற்பாடுகள் இரண்டிலும் கொள்கை நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை என்பவற்றை வலுப்படுத்துகிறது.

பொருளாதார மீட்சி மற்றும் சாதகமான உள்நாட்டு அபிவிருத்திகளைத் தொடர்ந்து 2025 திசம்பரில் புதிய பொறிமுறையின் கீழ் முன்னால் இலங்கை அபிவிருத்தி முறி வழங்கலை மாற்றீடு செய்து

25 பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட 2025இன் நான்காவது காலாண்டு புள்ளிவிபர படுகடன் செய்தித் திரட்டை அடிப்படையாகக் கொண்டது.

உள்நாட்டுச் சந்தைக்கு உள்நாட்டு டொலர் முறிகள் என பெயர்குறிக்கப்பட்ட டொலர் மதிப்பிலான முறிகளின் வழங்களை அரசாங்கம் மீண்டும் தொடங்கியது. அதற்கமைய, தனிப்பட்டவர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் திறந்திருந்த இலங்கை அபிவிருத்தி முறிகள் போலன்றி உள்நாட்டில்

கூட்டிணைக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு பிரத்தியேகமாக மட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டு டொலர் முறிகள் 1, 2 மற்றும் 3 ஆண்டுகளைக் கொண்ட முதிர்ச்சிகளை உள்ளடக்கி ஐ.அ.டொலர் 50 மில்லியனுக்கு 2025 திசம்பரில் வழங்கப்பட்டன.

